

சங்கத் தமிழ்ப் புலவர்வரிசை - 1

351

கபிலர்



காட்டுக்கால
நியாயியீடு

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை - I

கி பி லர்



ஆசிரியர்:

புலவர், கா. கோவிந்தன், எம். ஏ..



திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி. :: சென்னை-1.

K A B I L A R

[All Rights Reserved]

Published by

THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,
1/140, BROADWAY, MADRAS-1.

Head Office :

98, EAST CAR STREET, TIRUNELVELI.

Appar Achakam, 2/140, Broadway, Madras-1—C. 1200.

பதிய்புரை

‘தமிழ்நாடு எங்கே கிணைத்தது! என்று தாருவினுல் சங்க நூல்களில் காணலாம். அத்தகு நூல்களை ஆக்கித் தந்து தமிழ்நாட்டை விளக்கினார், பழங்காலப் புலவர் பெருமக்கள். அவர்களுள் ஒருவர் ‘கபிலர்’ இவர் அகப் பொருள், புறப்பொருள் நுண்மை உண்மைகளைத் தெள்ளாத் தெளிய அறிந்து நமக்கு அச் செல்வத்தை அள்ளி அள்ளி ஈந்த அருங்கலைஞர்.

இவர்தம் வரலாற்றை நன்கு அறிந்து பயிலவேண்டுவது நம்கடமை. இதனை நன்முறையில் விளக்கியும், ஆய்வும், பாட்டின் வளங்களை விளக்க எடுத்து அமைத்துக் காட்டியும் ‘கபிலர்’ என்னும் பெயருடன், பல்கலைக் கழக மாணவர்க்குப் பாடமாக அமைத்தற்கேற்றவாறு புலவர், கா. கோவிந்தன் எம். ஏ., அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள்.

இதனை முதற்கண் நன்முறையில் வெளியிட்டுள்ளோம். இதனைத் தொடர்ந்து, சங்ககாலப் புலவர் வரலாறுகள் யாவும் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையில் பகுதி பகுதியாக வெளிவரும். இதனையும் அவைகளையும் எம் தமிழ்த்திருநாட்டு மக்கள் வாங்கிக் கற்றுத் தக்காராய்த் தாழ்விலாச் செல்வராய்த் திகழ்வார்களென நம்புகின்றோம்; விரும்புகின்றோம்.

சௌவரைத்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார்.

2 ஸ்தநமை

	பக்க
க. பிறப்பு, குலம், சமயம்	1
உ. கபிலரும் காரியும்	5
ஈ. கபிலரும் ஆரியஅரசன் பிரகத்தனும்	9
ஈ. கபிலரும் பேகனும்	11
ஞ. கபிலரும் பாரியும்	15
ஈ. கபிலரும் விச்சிக்கோவும்	30
எ. கபிலரும் இருங்கோவேனும்	31
அ. கபிலரும் கடுங்கோவாழிபாதனும்	35
க. கபிலர் மறைவு	42
கா. கபிலர் பாராட்டைப் பெற்றவர்கள்	44
கக. கபிலர் வாழ்க்கைகளிலே	46
கல. கபிலர் பெருமை	48
கந. கபிலர் குணாலம்	50
கஷ. கபிலர் கைபாண்ட உவமைகள்	70
கஞ. குறிஞ்சிப் பாட்டு	80
கசு. கபிலர் காலமும் அவர்காலப் புலவரும்	98
கன. கபிலரைப் பற்றிக் கூறும் கதைகள்	101
கஅ. கபிலர் இயற்றியன எனப்படும் நால்கள்	115

க பிலர்

க. பிறப்பு, குலம், சமயம்

உலக உயர்தனிச் செம்மொழிகளுள் தலைமையானது தமிழ்மொழி என்ற பெருமையைப் பெற்றுத்தந்தவர், மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த புலவர் பெருமக்களாவர். அப் புலவர்பெருமக்களுள் முதற்கண் வைத்து எண்ணப்படும் பெருமை மிக்க முதுபெரும் புலவர்கள் நக்கீர், கமில், பரணர் என்ற மூவராவர். மூவருள் ஒருவர் என்ற பெருமையினையுடைய கபிலரைப் பெற்ற பெற்றேர் யாவர்? அவரை உகிற்குத் தந்து உயர் புகழ்கொண்ட ஊர் எது? என்ற கேள்விகளுக்கு நம்மால் விடை காண முடியவில்லை. கபிலரின் தாய் தந்தையர், ஆதியும் பகவனும் ஆவர் எனவும், அவர் பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவாரூர் எனவும், பாண்டியநாட்டுத் திருவாதவூர் எனவும், அவர் உடன்பிறந்தவர் உப்பை, உறுவை, அவ்வை, வள்ளி, வள்ளுவர், அதிகமான்னென்ற அறுவர் எனவும் சில கதைகள் கூறுகின்றன. இலக்கண நூல்களுள், “கபில பரணர்” என்ற தொடர் வருவதைக் கொண்டு, கபிலரின் நண்பர் பரணர் என்று முடிவு செய்வோரும், “பின்னமில் கபிலன் தோழன் பெயரிடைக் காடன்” என்ற பாட்டை ஆதாரமாகக்கொண்டு, கபிலரின் தோழர்களுள் இடைக்காடரும் ஒருவர் என்று முடிவு செய்வோரும் உளர்.

இவ்வாறு, இக் கதைகள் கூறுவன் எல்லாவற்றை யும் உண்மையெனக் கொள்ளுவதற்கு இல்லை. என்பது,

“கபிளரைப்பற்றிக் கூறும் கதைகள்” என்ற பகுதி யில் விளக்கப்படும். கபிலர் பிறந்த இடத்தையும், அவர் தாய் தந்தையரையும் எப்படி எவரும் அறியாரோ, அவ்வாறே, அவர் வாழ்வின் பிறபகுதிகளையும் எவரும் அறியார். அவருடைய பிள்ளைப்பருவம், பள்ளிவாழ்வு, இல்வாழ்க்கை இவை எவ்வாறு இருந்தன என்பதையும் எவரும் அறியார்; ‘அவர் மனைவி யார்? அவர் எத்தகையவர்? அவருக்கு எத்தனை மக்கள்?’ என்ற கேள்விகளும் விடை காணல் இயலாது. அவர் வாழ்க்கை என நாம் அறிபக்ஷியன் எல்லாம் அரசர் சிலரைச் சார்ந்து பாடல் பாடிப் பரிசில்பெற்று வாழ்ந்த சில நிகழ்ச்சிகளேயாம்.

தமிழகம், நிலதூல் முறைக்கேற்ப, மூல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களாகப் பிரிக்கப் பட்டது; அதைப்போன்றே தமிழர்களும், அவ்வங்கிலங்களில் தாம் மேற்கொண்டிருந்த தொழில்முறைக் கேற்ப, முறையே ஆயர், வேட்டுவர், உழவர், பரதவர், மறவர் எனப் பிரித்து அழைக்கப்பட்டனர்; என்றாலும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவும் அத்தமிழர்களிடையே பண்டே இருந்தது என்பது தொல்காப்பியம் போன்ற பெருநூல்களால் விளங்கும். அந்நால் வருள் அந்தணர் என்பவர், மார்பில் நாலும், கையில் தண்டு கமண்டலமும் கொண்டவர். “நாலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க்குரிய,” என்று தொல்காப்பியர் கூறுவார். நான்மறை உணர்ந்தவர், “மறப்பினும் ஒத்துக் கொள்ளாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்,” என்பதால் நான்மறை ஒதுதல் அந்தணர் தொழில் என வள்ளுவரும் கூறுவது காண்க. அந்நான் மறையினை “எழுதாக்கினவி” என்று அழைத்தனர்.

வேள்வி செய்தலும், பிறக்கு அறிவுரை கூறலும் அந்தணர் தொழில்; அரசர் இல்லாக்காலத்தில் நாடாஞ்சும் உரிமையும் அவர்க்கு உண்டு. “அந்தணர்க்கு அரசுவரை விண்டே” என்பர் தொல்காப்பியர். எவ்வுயிரும் தம்முயிர் என எண்ணும் அருட்பேருள்ளம் உடையவர்; அவர்,

அந்தனர் என்ற பெயர் பெறுவதற்கு அவ் அருளுடை மையே காரணம்; “அந்தனர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுக லான்,” என்று வள்ளுவர் கூறுவது காண்க. இச் செந்தமிழ் நாட்டு அந்தனர் குலத்திலே பிறந்தவர் கபிலர்; விசுகிக்கோன், இருங்கோவேள் என்ற இரு அரசர்களிடத்தே தம்மை அறிமுகம் செய்துகொள்ளும்போது, தாம் அந்தனன் என்பதை அவரே கூறியுள்ளார்: “யானே, பரிசிலன் மன் னும் அந்தனன்;” “அந்தனன் புலவன் கொண்டுவந்த னென்.” அவர் அந்தனர் என்பதை, மாரேக்கத்து நப் பசலையார் என்ற மற்றொரு புலவரும் உறுதி செய்துள்ளார்; கபிலரைப் “புலன் அழுக்கற்ற அந்தனைளன்,” என்று அழைப்பது காண்க.

கபிலர் வாழ்ந்த கடைசிசங்க காலத்தில் சைவம், சைவணவம், பௌத்தம், சைனம் ஆகிய நான்கு மதங்களும் தமிழ்நாட்டில் இடம் பெற்றிருந்தன. தமிழர்கள், கோடி நிலை எனப்படும் ஞாயிறு, கந்தநி எனப்படும் தீ, வள்ளி என்ற திங்கள்போன்ற இயற்கைக் கடவுளரையே, வழிபட்டவர் எனினும், தொல்காப்பியர் காலத்திலேயே, மாயோன் என்ற திருமால், சேபோன் என்ற முருகன், வேந்தன் என்ற இந்திரன், வருணன் முதலிய கடவுளர்களும் தமிழ்நாட்டில் இடம் பெற்றுவிட்டனர். அதற்கும் சிறிது பிற்பட்ட காலத்தில், அஃதாவது கடைசிசங்க காலத்தில், இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள கடவுளர்களில் பெரும்பாலான கடவுளர் தமிழர்களுக்கு அறிமுகமாகி விட்டனர்.

சிவனையும், உமையையும், திருமாலையும், திருமகளையும், கண்ணையும், பலராமனையும் உணர்ந்துள்ளார் கபிலர்; மேருவை வில்லாக வளைத்துத் திரிபுரத்தை ஏரித்த சிவன் கதை, இமயமலையை உமை அஞ்சத் தோள்கொடுத்து எடுத்த இராவணன் கதை, துரியோதனன் தொட்டையைக் கிழித்து உயிர்போக்கிய மீண்டும் கதை, மல்லரைக் கொன்ற கண்ணன் கதை ஆகிய கதைகளைக் கபிலர் அறிந்துள்ளார்; திருமாலைன் கருநிறத்தையும், பலராமன் வெண்ணிறத்தை

யும், இருபுறமும் இருயானைகள் நின்று நீர்சொரியத் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் காட்சியையும் கண்டு களித் துள்ளார் கபிலர்; தெய்வம், கொடியோரைத் துன்புறுத் தும்; “மன்ற மராத்த பேளம் முதிர்கடவுள் கொடியோர்த் தெறாழும்;” தேவர் உலக வாழ்வு, இவ்வுலக வாழ் வினும் இன்பம் நிறைந்தது; “இனிது எனப்படும் புத்தேள் நாடு;” அருந்ததி கற்பிற் சிறந்தவள்; “வடமீன் புரையும் கற்பு” என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார் கபிலர். அழல் ஒம்புதல் அந்தணர் தொழில்; “அழல் புறங் தருஞம் அந்தணர்;” அழல் ஒம்ப நெய் வேண்டும். “நெய் பெய்தீ;” மலர் இட்டு வழிபாடு செய்வதைக் கடவுளர் விரும்புவர்; “நல்லவும் தீயவும் அல்ல குவியினர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னு,” என்ற இக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் கபிலர். இந்தக் கடவுளர்களில், எந்தக் கடவுளை அவர் வழிபடு கடவுளாகக் கொண்டார் என்பதை அறியமுடிய வில்லை எனினும், கடவுளுண்மையினையும், வழிபாட்டுச் சிறப்பினையும் உணர்ந்த வைதீக சமயத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதில் சிறிதும் ஜூயில்லை.

இனி, “பொய்யடிமை இல்லாத புலவர்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிடுவது, சங்கப் புலவர் களையே என்று நம்பியாண்டார் நம்பி நம்பினார்; அதனால், “கபிலர் ஆலவாய் அரன் சேவடிக்கே பொருளாமைத்து இன்பக்கவி பல பாடும் புலவர்,” என்று பாடிக் கபிலர், சிவனை வழிபடும் சைவர் என்று கூறினார்; நம்பியாண்டார் கூறுவதை நம்புவோரும் உளர்; ஆனால், நம்பியாண்டார் நம்பியின் திருவந்தாதியை மூலநுலாகக் கொண்டு பெரியபுராணம் பாடிய சேக்கிழார், சங்கப் புலவரைப் பற்றி நம்பியாண்டார் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்; ஆகவே, சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்டது சங்கப் புலவரை அன்று என்பது உறுதியாகும்; ஆகவே, கபிலர் சைவர் என்ற கொள்கைக்கு ஆதாரமில்லாமை அறிக.

உ. கபிலரும் காரியும்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், பெண்ணையாற்றுப் பாய்ச்சலை உடையதும், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டதுமான நாடு, பண்ணைக் காலத்தில் மலாடு அல்லது மலையமானாடு என்ற பெயர் பெற்றிருந்தது. அந்நாடு, காடும், மலைகளும்சூழ நடுநாட்டில் இருப்பதால், கடலாலோ, பகைவர்களாலோ அழிவுறுவதில்லை. அந்தணர் பலர் வாழும் அழகிய நாடாக இருந்தது அது. அந்நாட்டை மலையமான் என்ற அரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களுக்கு உரியதாக மூள்ளூர் என்ற அரண்மிக்க மலையொன்றும் உண்டு. கபிலர் காலத்தில் அந்நாட்டை ஆண்டுகொண்டிருந்தவன் காரி என்பவன்; மலையமான் திருமுடிக்காரி எனவும் அழைக்கப்பெறுவான். கடையெழு வள்ளல்களுள் ஒருவன் என்ற பாராட்டைப் பெற்றவன்; தன் நாடு நோக்கிலிரும் பாணர், கூத்தர், புலவர் முதலிய இரவலர்களுக்குக் களிறும் தேரும் கொடுத்துச் சிறப்புச் செய்தவன்; காரி என்ற தன் பெயரே கொண்ட குதிரைமிது ஏறிப் போரிடும் பெருவீரன்; தமிழ் நாடாண்ட பேரரசர்களாகிய மூவேந்தரும் தங்கள் படைக்குத் துணைபுரியுமாறு இவனைப் பெரிதும் வேண்டுவார்.

மூள்ளூர் மலையைக் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையால், பெரும் படையுடன் வந்த ஆரிய அரசர்களைக் காரி, எதிர்த்துப் போரிட்டுத் தோற்றோடுச் செய்தான்; கொல்லிமலை யாண்ட வல்வில்லூரி என்ற வில்லாண்மை மிக்க வீரனைக்கொன்று, அவன் கொல்லியைத் தன் நண்பனுகிய, தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அன்பளிப்பாக அளித்தவன்; அங்கே தான் பெற்ற வெற்றியின் அறிகுறியாக அக் கொல்லிநகர்த் தெருக்களில், பெரும் ஆரவாரங்களுக்கிடையே ஊர்வலமாகவந்து வெற்றிவிழாவும் கொண்டாடினான். பகைவர் பசுநிரைகளைப் போரிட்டு ஒட்டிக்கொண்டு வருவதில் பேராற்றல் மிக்கவன்.

கொடையாலும் கொற்றத்தாலும் சிறந்த காரியின் புகழ் கேட்டார் கழிலர்; அவன்பால் சென்று பரிசில்பெற விரும்பினார். போராலும் நீராலும் பாழாகா அவன் நாட்டின் சிறப்பு, மூவேந்தர்க்குத் துணைபோகும் அவன் வெற்றிச் சிறப்பு, கற்பு நெறி பிறழா மனைவியோடிருந்து நடாத்தும் அவன் இல்லறச் சிறப்பு இவைகளை விளக்கும் பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டு சென்று அவளைக் கண்டார். அவன் அரசவையில் கபிலரைப்போலவே, வேறு பல புலவர்களும்வந்து அவளைப்பாடினார். அவர்கள் பாடல்களைக் கேட்ட காரி, அளைவர்க்கும் பரிசில் அளித்தான். அவன் அளித்த பரிசிலைக் கழிலர் கண்டார்; பெரும் புலவராகிய தமக்குத் தம் தகுதிநோக்கிப் பெருமதிப்புத் தாராமல், மற்ற புலவர்களைப் போலவே தம்மையும் மதித்து விட்ட அவன் செயல் அவருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. தம் தகுதிக்குப் பொருந்தாத பரிசிலைப்பெற அவர் விரும்பவில்லை. வரிசை அறியா அவன் செயல், தமக்கு மட்டுமேயல்ஸாமல், தம்மைப்போலவே, வரிசைக்கு வருந்தும் பரிசிலராகிய பெரும்புலவர் அளைவர்க்கு மே இழிவாகும் என்று கருதினார்.

உடனே புலவர் காரியை நெருங்கி, “பெருந்கொடை வள்ளலே! நான் குறுவனவற்றைச் சிறிது அருள் கூர்ந்து கேட்பாயாக; வள்ளல் ஒருவன் இருந்தால், அவனிடத்தில் பரிசில்பெறப் பலர் வருவர்; வந்தவர்க்கெல்லாம், தம்மிடம் உள்ளதை இல்லையென்னுது கொடுப்பது எவர்க்கும் எளி து; அதை எவரும் செய்வர்; அதற்கு மனம் ஒன்றே போதும். ஆனால், பரிசில்பெற வருவோர் அளைவரும் ஒரே தகுதி யுடையரவல்லர்; ஆகவே, அவர்களின் தகுதி நோக்கி, இவர் மிகச் சிறந்தார்; இவர் சிறந்தார்; இவர் அத்துணைச் சிறந்தார்ல்லர் என அறிந்து, அதற்கேற்பப் பரிசில் அளிப்பது எளிதன்று; அதற்கு மனம் மட்டும் இருந்தால் போதாது; வரிசை அறியும் அறிவும் தேவை; உன்பால் அவையிரண்டும் இருக்கும் என எண்ணியே வந்தேன்; ஆனால், வரிசை அறியும் அறிவு நின்பால் இருக்கக் காண்கிலேன்; நீ மனம்

ஒன்றே படைத்தவனுதலை நான் விரும்பவில்லை; மனத் தோடு வரிசை அறியும் அறிவும் பெற்ற மன்னனுகவே உன்னைக் காண விரும்புகின்றேன்; பொதுநோக்கு நோக்காது வரிசையா நோக்குதல், எம் போல்வார்க்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, நும்போல்வார்க்கு ஆக்கழும் தரும். ஆகவே, இனிமேலாயினும், வந்தோர் அனைவரையும் ஒன்றென மதியாது அவர் தகுதி அறிந்து மதித்து, அதற்கேற்பப் பரிசில் கொடுக்கும் வழக்கத்தை மேற்கொள்வாயாக,” என்று அறிவுறுத்தினார்.

“ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப் பலரும் வருவார் பரிசில் மாக்கள் ;
வரிசை அறிதலோ அரிதே ; பெரிதும் ஈதல் எனிதே ; மாவண் தோன்றல் !
அதுஙன் கறிந்தனை யாயின்,
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” (புறம்: கடக)

இவ்வாறு பாடிய அவர் பாடற்பொருள் உணர்ந்த காரி, கபிலரின் புலமைச் சிறப்பையும், பிழை கண்டு பொருத அவர் உள்ள உறுதியையும் உணர்ந்து, அவர் மகிழும் வண்ணம் மேலும் பல பரிசில் அளித்துப் பெருமை செய்தான்.

காரியால் சிறப்புச் செய்யப்பெற்ற கபிலர், அவன் அவைக்களத்தே சிலநாள் இருந்தார். அக்காலத்தில் அவன்பால் அவர்கண்ட சில அருங்குணங்கள் அவர் உள்ளத்தைக் கொள்ளோகொண்டன. கபிலர் காலத்தில் வள்ளல் களாக விளங்கியோர் பலர்; அவர்கள், தம்மை நோக்கி வந்தவர்களுக்கெல்லாம் தேர் பல கொடுத்தே சிறப்புச் செய்கின்றனர் என்றாலும், அவர்கள் அவ்வாறு அளிப்பது மதுவுண்டு மகிழ்ந்திருக்கும் காலத்திலேயே ஆம்; மது வண்ட காரணத்தால், தாம் செய்வது யாது என்பதை அறியமாட்டா மயக்கநிலை உற்று விடுகின்றனர்; அதனால் கொள்வோர் தகுதியும், கொடுக்கும் பொருளின் அருமை யும் அறியாது போகின்றனர்; ஆகவே, அந்திலையில் அவர்கள் பரிசில் அளிப்பது தம் இயற்கையறிவோடிருந்து

செய்யும் செயலாகாது; ஆகவே, அது அவர்க்குப் பெருமைக்குரியதுமாகாது. ஆனால், காரி மதுவுண்டு மகிழ்ந்தறியாதவன்; ஆகவே, தான் செய்வதன் நன்மை தீமைகளை உணரும் நல்லறிவோடிருப்பவன்; அவன் பரிசில் அளிக்கிறான் என்றால், அது அவன் இயற்கையறிவோடு கூடிய செயல்; கொடுப்போர் தகுதியும், கொடைப்பொருளின் அருமையும் அறிந்துசெய்த செயல்; அந்நிலையிலிருந்து அவன் கொடுத்த தேர்கள் பல; அவன் முள்ளார் மலையில் பெய்த மழைத்துளிகளை எண்ணிலும் எண்ணலாம்; அவன் பரிசிலாகக் கொடுத்த தேர்களை எண்ணிக்காணல் இயலாது; காரிபால், இவ் வரும்பெரும் சிறப்பு இருப்பதைக் கண்டார் கபிலர்; அவர் உள்ளாம் மகிழ்ந்தது; அவர் நா, அவரை அறியர்மலே,

“காட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர்ஸ தல்லே!
தொலையா நல்லிசை விளங்கும் மலையன்
மகிழாது எத்த ஒழையனி நெடுங்தேர்
பயன்கெழு முள்ளார் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.” (புறம் : கலந்)

என்று பாடிற்று. இவ்வாறு அவன் அருங்குணங்கள் வெளியாகும் போதெல்லாம் அவன் புகழ்பாடி வாழ்ந்து வந்தார் கபிலர்.

புத்தில், அவனைப் பாராட்டியதோடு கபிலர் மனம் சுமைதி கொள்ளவில்லை; தாம் பாடிய அகத்துறை ஏழுவிய பாடல்களிலும் அவனைப் பாராட்டினார்; நற்றினைப் பாடல்கள் இரண்டிலும், பகைவர் பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிக் கொணரும் காரியின் வில்லாண்மையும், ஓரியைக் காண்று, அவன் ஊரில் காரி கொண்டாடிய வெற்றித் திருநாளையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். குறுந்தொகை ல் காணப்படும் பாடல்கள் இரண்டிலும், சந்தன மரங்காலும், மலர்ச் செடிகளாலும் நிறைந்து எப்போதும் ஜம் வீசும் அவன் முள்ளார்க்காட்டடைச் சிறப்பித் தள்ளார்.

ந. கபிலரும் ஆரிய அரசன் பிரகத்தனும்

ஆரியரையும், அவர் பழக்க வழக்கங்களையும் பலதாறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் அறிந்திருந்தனர். அடியாணை பழக்கும் ஆரியரையும், கழைக்கயிற்றின்மேல் நின்று ஆடும் ஆரியக் கூத்தரையும் தமிழுப் புலவர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ஆரியப் பொருநன் என்பவன், தமிழகத்தே வந்து, தமிழரசர்களால் பெருவீரன் என மதிக்கப் பெற்று விளங்கிய வரலாற்றினைப் பரணர் பாக்களில் காண்கிறோம். ஆரியம், தமிழகத்தில் கால் கொள்ளத் தொடங்கிய அடிச்சவுகெளில் ஒருசில இவை.

வடநாட்டை வாழ்விடமாகக் கொண்ட ஆரியர், தமிழகத்தின் தனிச்சிறப்புணர்ந்து, ஆங்கே தங்கள் நிலையை உறுதியுடையதாக்கி உயர்த்திக் கொள்ளப் பெரிதும் முயன்றுள்ளனர். அதனால், அவ்வாரிய அரசர்களுக்கும், தமிழ் அரசர்களுக்கும் இடையில் போர் பல நடைபெற்றுள்ளன. அங்கிகழச்சிகளைத் தமிழ்நூல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஆரிய அரசர்களை வென்ற ஆண்மைச் சிறப்பைத் தம் பெயர்களோடு இணைத்துப் பெருமை கொண்ட அரசர்களும் உளர். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய அரசன் பெயரைக் காண்க. தமிழ்அரசர்கள், ஆரிய அரசர்களோடு போராடிப்பெற்ற வெற்றியைப் புலவர்களும் பாராட்டியுள்ளனர். சேர வேந்தன் ஒருவன், ஆரியரை அலறத் தாக்கி அவர் இமயத்தில், தன் விற்கொடியைப் பொறித்தான் என்று பரணர் பாடியுள்ளார். “ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்” தஞ்சை மாவட்ட வல்லத்தின் அருகே ஒரு ஆரியப்படை போரிட்டு அழிந்தது என்று ஒரு புலவர் கூறியுள்ளார். “சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமினை ஆரியர் படையின் உடைக.” இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,

ஆரியரை வணக்கி வெற்றி கொண்டான் என்று கூறுகிறது பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தின் பதிகம். தண்ட காரணியத்து ஆரியர் கவர்ந்து சென்ற ஆடுகளை, அவரை வென்று மீட்டுக் கொணர்ந்தான் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்று ஆரூம் பத்துப் பதிகம் கூறுகிறது. இவ்வாறு நிகழ்ந்த போர்களை நினைப்படுத்டும் புலவர்கள், போர் நிகழ்வதை விரும்புவாரல்லர்; எவ்வாறுயினும் அதைத் தடுத்தல் வேண்டும் என்றே விரும்பியுள்ளனர்; நடக்க இருந்த போர்களை நடைபெற வொட்டாது தடுத்து நிறுத்திய புலவர்களும் உளர்; அத்தகைய புலவர்களுள் கபிலரும் ஒருவர்.

காரியின் மூளைர் மலையை ஆரியர் முற்றுகை யிட்டனர்; அவர்களை வேற்படை கொண்டு வென்று துரத்தினேன் காரி என்பதை அறிந்தவர் கபிலர்; அதனால், ஆரிய அரசர் சிலர், தமிழ்நாட்டிற்கு அண்மையில் எங்கோ வாழ்ந்திருக்க வேண்டும்; அவர்கள் தமிழ், தமிழர் இவர்களின் தகுதி, திறமைகளை அறியாத காரணத்தினாலேயே தமிழரசர்கள்மீது போர் தொடுக்கின்றனர்; அவர்கள் தமிழர்களின் இயல்பினை அறிந்தாராயின் அவ்வாறு போரிடத் துணியார் என்று எண்ணினார்; அவர்களுக்குத் தமிழின் அருமை பெருமைகளை அறிவித்து நாட்டில் போர் நிகழ்வதைத் தடுத்தல் வேண்டும் என்று விரும்பினார்; உடனே, அவ்வாரியர் வாழ் இடத்தை அறிந்து சென்று அவர்கள் அரசன் பிரகத்தனைக் கண்டார்; அவனுக்குத் தமிழின் அருமையை அறிவிக்க, தமிழ்நாட்டு மக்களின் இயல்பினை ஒருவாறு உணர்த்த வல்ல கருத்துக்கள் அடங்கிய குழஞ்சிப்பாட்டு என்ற நீண்ட பாடலைப் பாடிக் காட்டினார்; அது கேட்டறிந்த அவ்வாரிய அரசனும், தமிழ் அறிவு பெற்றதோடு, தக்க பரிசுகள் அளித்துக் கபிலரின் புலமைத் திறத்தைப் புகழ்ந்து பாராட்டினான்.

ச. கபிலரும் பேகனும்

ஆரிய அரசன் பிரகத்தன்பால் விடை பெற்றுக் கொண்ட கபிலர், தாம் அதுகாறும் வாழ்ந்திருந்த சோழ நாட்டை விட்டுப் பாண்டியநாடு நோக்கிச் செல்வாராயினர்; அவருடைய சற்றத்தினரும் அவரோடு வந்தனர். இடை வழியில் பெருவள்ளல் எவரும் இல்லாத காரணத்தால் கைப்பொருள் முழுவதும் கரைந்து போயிற்று. வழிநடை வருத்தத்தாலும், களைதீர உண்ண உணவு இல்லாக்கு செய்யாலும், மேலும் நடக்கமாட்டாது சற்றத்தார் இளைத்தனர். அப்போது அவர்கள் மதுரை மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த இடத்திற்கு அண்மையில் பொதினி என்ற மலை ஒன்று உண்டு; அது ஆவிநன்குடி எனவும் வழங்கப்பெறும்; இப்போது பழனி என வழங்குமிடம் அதுவே.

பழனிமலை, முருகனுக்குரியது என்பதற்கேற்ப, பொதினிமலைக்குரிய நெடுவேள் ஆவி என்பானின் போராற்றலுக்கு, முருகனின் போர்த்திறம் உவமை கூறப் படுவதும், “முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,” பொதினி மலைக்குரியோனுகிய பேகன்மலை, தெய்வக் காப்புடையது, “அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமை” எனக் கூறப் படுவதும் காணக. அப் பொதினிமலை, ஆவியர் என்ற குடிப் பெயருடைய குறுஞில மன்னர்கள் ஆட்சிக்குரியது. இவ் வாவியர் என்பார் யார் என்பது நன்கு புலனுகவில்லை; “நெடுவேள் ஆவி அறுகோட்டு யாளினப் பொதினி,” “நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” என்ற அகானானாற்றுத் தொடர்களில் வரும் நெடுவேள் ஆவி என்பவனே, இவ் வாவியர் குல முதல்வனுவன் என்று கூறுவர் கிலர்; அவ்வாரூயின், இவ் வாவியர் என்பவர், வேளிருள் ஒரு பகுதியினராவர் என்பது பெறப்படும். கபிலர் காலத்தில் அப் பொதினிமலைக் குரியோனை இருந்தவன், வையாவிக் கோப்பெரும் பேகன் என்பவன். பழனியில் உள்ள வையாவிக்குளம் என்ற பெயர், வையா

சிக் கோப்பெரும் பேகன் என்ற பெபரோடு பெரிதும் தொடர்பு கொண்டிருப்பதும் உணரப்படும். இப் பேகன், கடையெழு வள்ளல்களுள் ஒருவனுவன் என்றும், குமண் னுக்கும் சிறுபானுற்றுப்படைத்தலைவனுகிய ஒப்மானுட்டு நல்லியக் கோடனுக்கும் காலத்தால் முற்பட்டோன் என்றும், முறையே பெருஞ்சித்திரங்கும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தங்கும் கூறுவர்.

பேகன், பெரிய கொடையாளி; பாவலர்பால் பேரன் புடையவன் என்பதை அறிவார் கபிலர்; ஒரு நாள் சோலையில் உலாவிவரச் சென்ற பேகன், ஆங்கே கார்முகில் வரக்கண்டு களித்து, தோகை விரித்து ஆடும் மயில் ஒன்றைக் கண்டான்; அதன் ஆடலைக்கண்டு மகிழ்ந்த அவன், தன்னைப்போன்றே, அதுவும் குளிரால் நடுங்கு கிறது. ஆகவேதான் அவ்வாறு ஆடுகிறது என்று எண்ணி னுன்; உடனே, தான் அணிந்து வந்திருந்த விலையுயர்ந்த அழகிய போர்வையை அதன்மீது போர்த்திவிட்டு அரண்மனை சென்றுன். பேகனின் அருள் உள்ளத்தையும், அவன் கொடைச் சிறப்பையும் விளக்கும் இச்செயலை உணர்ந்தவர் கபிலர்; பொருளின்றி மேலும் வழி நடந்து செல்லும் வன்மை தம் சுற்றத்தார்க்கு இன்மையையும் உணர்ந்தவர்; ஆகவே, பேகன்பாற் சென்று பொருள் பெறக் கருதினார்; அதனால் சுற்றமும் மகிழும்; பெருங் கொடை வள்ளலாகிய பேகனைப் பாடினேநும் என்ற புகழும் தமக்கு உண்டாம் என்று எண்ணினார்; உடனே அவன் மலை நோக்கிச் செல்வாராயினார்.

வழியில் மழையின்றி வருஞ்சிய அவன் நாட்டுக் குறவர்கள், மழை வேண்டிக் கடவுளை வழிபடுவதையும், உடனே பெருமழை பெய்வதையும், மழை தேவைக்கு மேலும் பெய்வதைக்கண்டு, “மழை போதும்; நிறுத்தித் துணைபுரிக,” என்று மறுவதும் கடவுளை வழிபட, மேதம் மேலே எழுந்து அவ்விடம் விட்டுப் பெயர்வதையும், மழை நின்ற மகிழ்ச்சியால் குறவர் தினையுண்டு களிப்பதையும் கபிலர் கண்டுகண்டு வியுந்து சென்றனர்; கடைசியில் முரசு

முழங்குவதுபோல் ஒவித்துக்கொண்டோடும் மலையருவி களின் அருகே அமைந்திருந்த, பேகனுடைய அழகிய சிறிய வீட்டை அடைச்சனர்; வாயிலில் கின்று உள்ளிருப்போர்க் குத் தம் வருகையை உணர்த்தினர்; சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே அவர்கள் கண்ட காட்சி, கபிலர் உள்ளத்தைக் கலங்குவதாயிற்று; பேகனின் இளம் மனைவி, கண்ணகை என்னும் பெயருடையாள், அழகே உருவென வந்தவள், கற்பே பொற்புடை அணியெனக் கொண்டவள் வாயிலில் வந்து நின்று “வருக” என வரவேற்பதற்கு மாறாக, வரய் விட்டு அழுவதையும், அவள் கண்கள் இரண்டும் கண்ணீர் உகுத்துக் கலங்குவதையும் கண்டார்; “கலங்குவதற்குக் காரணம் யாது?” எனக் கனிவிடன் கேட்டார்; அதற்கு அம்மையர், “பெரியீர! அவர்—உங்கள் தலைவர்—பேகன் இங்கே வாழ்வதை வெறுத்து, நல்லூர்ப் பரத்தை ஒருத்தி யோடு வாழ்கிறார்; அதனால் என் வீடுகளோக்கி வருவார்க்கு விருந்தளி த்துவாழும் வாழ்க்கை எனக்கு இல்லையாயிற்று.” என்று கூறிப் பின்னர் எதுவும் கூறமாட்டாளாய் வருந்தி அழலாயினன்.

பேகன், கொடையும் கொற்றமும் உடையவனே எனினும், அவன் தீயொழுக்கம் உடையான் என்பது கண்டு அவன்பால் வெறுப்பும், அவன் தீச்செயல் கண்டு வருந்தும் அவன் மனைவி கண்ணகிபால் இரக்கமும் கொண்டார் கபிலர்; பேகன் தவறினான் எனினும், திருத்தி நல்வழிப் படுத்தல் கூடும் என்று நம்பினார்; உடனே பேகன் வாழும் நல்லூர் சென்றார்; அங்கே, தம்மைப்போன்றே, பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றார்கிழார் முதலைய பெரும் புலவர்களும் அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதைக் கண்டார்; அவர்களோடு சேர்ந்து அவனுக்கு அறி வுரை பல கூறினார்.

“பேக! நேற்று, யானும் என் கூற்றமும் மலைமேல் அமைந்த நின்னார் சென்று, நின் மனையின் முன் நின்று, நின்னையும், நின் மலையையும் வாழ்த்திப் பாடியிருந்தேர்ம். அப் பாடல் கேட்டு ஒரு பெண் வெளியே வந்தாள்; அப்

போது அவளிருந்த கோலம், எங்களை ஆரூத்துயரில் ஆழ்த்துவதாய் இருந்தது; கண்களினின்றும் ஒழுகிய நீர், உடலெல்லாம் நனைப்ப, அழுது நின்றுள்; அவள் குரல், யாழ்போல் இனிடே ஆகவும், அந் நிலையில் அது, துன்பத் தின் எல்லையைத் தொட்டு நிற்பதுபோல் தோன்றி எங்க ஞக்குத் துயர்விளைத்தது. நின் மலைவாழ் மக்கள் எல்லாம், வேண்டும்போது மழையைப் பெற்று மகிழ்ந்து வாழ்கின் றனர் என்றால், நின் மலைவாழ் மகள் ஒருத்திமட்டும் மாளாத்துயரில் மாழ்குவது ஏனே? அவ்வாறு துயர் உறும் அவள் யார்? அவள் துயருறக் காரணம் யாது? நின் மலையில் ஒருத்தி துயர் உற, நீ ஈண்டு மகிழ்ந்து உறைதல் நன்றே? ஆண்டுச் சென்று அவள் துயர் துடைத்தலன்றே அன்புடையார் கடன்?'' என்ற கருத்தமெந்த பாடல் ஒன்று பாடினார்:

“ மலைவான் கொள்கென உயர்பவி தாலுய்
 மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
 கடவுட் பேணிய குறவர் மாக்கள்,
 பெயல்கள் மாறிய உவகையர், சாரல்
 புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க்
 கைவள் ஈகைக் கடுமான் பேச!
 யார்கொலி! அளியளி! தானே; செருஙல்
 சரங்கழுந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
 குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
 களியிரும் சிலம்பின் சிறுர் ஆங்கண்
 வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
 ஸின்னும் ஸின்மலையும் பாட, இன்னுது
 இகுத்த கண்ணீர் ஸிறுத்தல் செல்லாள்
 மார்பகம் நீணப்ப விம்பிக்
 குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே.”

(புறம். கசங)

புலவர்கள் அறிவுரை கேட்டும் அவர்வழி நடவாது மறுக்கும் மதியிலான் அல்லன் பேகன்; தேர் ஏறித் தன் வீட்டைர்தான்; கபிளர்க்கும் மற்றப் புலவர்க்கும் பரிசில் பல அளித்துப் போற்றி அனுப்பினான்.

ஒ. கபிலரும் பாரியும்

பொதினி மலைவிட்டுக் கபிலர் புறப்பட்டார். பாண்டிய நாட்டில் பறம்பு என்ற மலையொன்றுண்டு; அது இப்போது பிராண்மலை என வழங்குகிறது; அப் பறம்பு மலையைச் சூழ முந்தாறு ஊர்களைக்கொண்ட ஒரு சிறு நாடும் இருந்தது; அம் மலையின் பெயரே அந் நாட்டிற்கும் பெயராய் அமைந்தது; புதுக்கோட்டை என இப்பொழுது வழங்கும் நாடே, அக் காலத்தில் பறம்பு நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. அந் நாட்டை வேளிர்க்குலத் தலைவர் ஞகிய பாரி என்பவன் ஆண்டுவந்தான்; பாரி ஒரு பெரு வீரன்; சிறந்த கொடை வள்ளல்; ஒருநாள் தோர் ஏறிச் சென்ற பாரி, வழியில் தழைத்து வளர்ந்த மூல்லைக்கொடி யொன்று, படர்தற்குரிய கொழுகொம்பின்றி, காற்றால் அலைப்புண்டு வருந்துவதைக் கண்டான்; “அந்தோ; இக் கொடி, நம்மைப்போல் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளதாயின் தன் குறை கூறி அழும்; ஆனால், அது அவ்வாற்றலைப் பெற்றுமையாலன்றே அது செய்யாது வருந்துகிறது? எனினும், அதன் தேவை கண்ட நான், அதற்குத் துணை செய்யாது போதல் தகுதியன்று,” எனக்கொண்டு, ஏறி வந்த பொற்றேரை அதன் அருகே நிறுத்திப் பற்றிப் படருமாறு விட்டுச் சென்றுன். பாரியின் இவ்வருள் உள்ளத்தையும், கொடைச் சிறப்பையும் தமிழகம் முழு வதும் பாராட்டிற்று.

பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் கொடை வள்ளலுக்கு இவளையே எடுத்துக்காட்டாகக் கொண்டார்; “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப் பாரிலை,” என்று பாராட்டினார். அவன் காலப்புலவர் பலரும் அவளைக் கண்டு பாராட்டிப் பரிசில் பெறுவதைத் தமக்குப் புகழ் எனக் கருதினர். பாரியின் புகழ் புலவர் பாராட்டெல்லையையும் கடந்துவிட்டது; அவன் புகழ் முழுவதையும் கண்டு பாராட்டல் புலவர்க்கும் இயலாது போயிற்று. “புலவர் பாடியானுப் பண்பு” என்று அவன் புகழ்கண்டு வியந்தனர் புலவர்கள்.

கபிலர் பாரியின் புகழ் கேட்டார். அவன்பால் சென்று பரிசில் பெற விரும்பினார். உடனே பறம்பு நோக்கி நடந்தார்; பாரியைக் கண்டார்; அவன் மலையையும் பாராட்டினார்; கபிலரின் அருமை பெருமை அறிந்த பாரி, அவரை அன்போடு வரவேற்றினார்; அவர் பாடிய பாடல் கேட்டு அகமதிழ்ந்தான்; அவர் புலமை நலம், அவன் அன்பைக் கவர்ந்தது; பாரியின் பெருங் குணம் கபிலரையும் கவர்ந்தது; கபிலரைத் தன் உயிர்த் துணைவராகக் கொண்டான் பாரி; பாரியைப் பிரிய அவரும் விரும்பவில்லை. ஆகவே, கபிலர், பறம்பு மலையிலேயே பல ஆண்டு இருந்து வாழ்வாராயினார்.

பாரிபால் வந்து பொருள் வேண்டி நிற்போர் பெரும் புலவராக, அருங்குணச்சிலராக இருக்கவேண்டும் என்பதில்லை. வாயில் வந்து நின்றோர் அறிவிலாச் சிறியரேயாயினும், அவர்க்கும் அவர் வேண்டுவன் அளிப்பான்; பொருள்வேண்டி வந்து நின்றோர் இழிகுணமுடைய கிழோரே ஆயினும், அவர்க்கும் அவர் விரும்புவன் அளிப்பான்; ஆகவே, அவன்பால் வந்து வறிதேமீண்டவர். எவரும் இரார்; “மடவர், மெல்லியர் செல்லி தும், கடவன் பாரி கைவண் மையே.” அவன் பறம்பு நாடு முந்தாறு ஊர்களை உடையது! அம் முந்தாறு ஊர்களையும் தன்பால் பொருள் வேண்டி வந்த இரவலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊராகக் கொடுத்து அவர் உடைமையாக்கிவிட்டான்; பறம்பு மலையொன்றே அவன் உடைமையாக இருந்தது.

பாரியின் கொடை வளத்தைக் கண்டு பழகிய கபிலர், கொடைத்திறத்தில் அவனுக்கு நிகர் அவனே; இவ்வுலகில் எவரும் அவனுக்கு நிகராகார் என்பதை உணர்ந்து, அவன் புகழை ஓர் அழகிய சிறு செய்யுளால் பாராட்டுவாராயினார்; “புலவர் எவரை நோக்கினும், ‘பாரியின் கொடை,’ ‘பாரியின் வளளன்மை,’ ‘பாரியின் அன்பு,’ ‘பாரியின் புகழ்’ என்று எங்கும், எப்பொழுதும் பாரி பாரி பாரி என்று இவன் ஒருவளையே புகழ்கின்றார்களே! அவர்கள் அறிவின் மையை என்னென்பேன்! இந்த உலகில் இவ்வாறு உதவு வோன் இவன் ஒருவன் தானு? வேறு ஒருவரும் இல்லாமலா

போய்விட்டார்கள்? மக்களில் ஒருவரும் இலர் என்றே கொண்டாலும், மழையொன்று இருக்கிறதே, அதையுமா அவர்கள் மறந்து போய்விட்டார்கள்? பெய்யுங் தொழி லால் இந்த உலக உயிர்களையெல்லாம் புரக்கிறதே அம் மழை! அதை அவர்கள் அறியாது போனது ஏனோ? இதை உணராத அவர்கள், தங்களையும் புலவர்கள், செங்நாப் புலவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! என்ன புலவர்கள் இவர்கள்?" என்று கூறினார் கபிலர்.

“ பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செங்நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, என்னுடைய உலகுபுரப் பதுவே.” (புறம்: கங்)

இப் பாட்டைப் பார்ப்போர் எவர்க்கும், மேலே கூறிய பொருளே தோன்ற, இது பாரியைப் புகழ்ந்து கூறியது அன்று; உண்மையில் பழித்துக் கூறியது என்றே என்னத் தோன்றும். ஆனால், பாட்டின் பொருளை ஊன்றி நோக்கினால், இது பழித்தல் அன்று; போற்றுதலே என்பது புலப்படும். பாரிக்கு நிகராக மாரியுண்டு என மழையைக் கூறியது, மக்கள் குழுவில் அவனுக்கு நிகரானவர் ஒரு வரும் இலர் என்பதனால் அன்றே? ஆகவே மக்கள் எல்லோரினும் அவனே சிறந்தவன்; கொடைத் தன்மையில் அவனுக்கு ஒப்பானவர் இவ்வுலகில் ஒருவரும் இலர் என்று ஒருவகையில் அவன் புகழ் கூறினாயிற்று. கைம்மாறு வேண்டாமல் உலகைப் புரப்பதில் மாரி, பாரிக்கு நிகரே எனினும், வேண்டுவார்க்கு வேண்டும்போது வேண்டிய அளவு பொருள் அளிக்கும் பாரிபோல், மாரி வேண்டு வார்க்கு, வேண்டும்போது வேண்டிய அளவு அளிப்பதில்லை; வேண்டும்போது பெய்யாது வேண்டாதபோது பெய்யும்; வேண்டும் அளவும் பெய்யாது; தேவைக்கு மேலும் பெய்து கேடு விளைவிப்பது உண்டு; ஆகவேதான் புலவர்கள், உலகைப் புரப்பதில் பாரிக்கும் மாரிக்கும் ஒப்பு இருப்பதைத் தெரிய என்றும், மாரியைப் புகழாது, பாரி ஒருவனையே புகழ்கின்றனர் என்று கூறி மற்றொரு வகையாலும் அவ

இனப் புகழ்ந்தார். இவ்வாறு சொல்லால் இகழ்வதுபோல் காட்டிப் பொருளால் புகழ் தோன்றப் பாடிய பெரும் புலமை கபிலர்க்கே உரியது. இவ்வாறு பாரியின் புகழ் பாடிக்கொண்டே பறம்பு மலையில் கபிலர் வாழ்ந்திருந்தார்.

பாரியின் புகழ் நாள்தோறும் பெருகிறது; சேய நாடு களிலும் அது பரவிற்று; தமிழகமெங்கும் உள்ள பாணர், கூத்தர் முதலாய இரவலர்களும், புலவர்களும் பாரியின் புகழன்றிப் பிறர் புகழ் பாடாராயினர். இவ்வாறு அவன் புகழ் வளர்தல், அப்போது தமிழ்நாடாண்ட மூவேந்தர் உள்ளத்தில் பொருமைத் தியை மூட்டிற்று. “பேரரசர் நாமிருக்கப் பாரியின் புகழ் பாரெங்கும் பரவுவதா?” என்று எண்ணினர்; புகழால் அவனைவிட உயர்தல் தம்மால் இயலாது என்பதையும், அவன் உயிரோடுள்ளவரை, தம் புகழ் உயர வழியில்லை என்பதையும் உணர்ந்தனர். ஆகவே அவனை எவ்வாறுயினும் அழித்துவிடுவது என்று முடிவு செய்தனர்; மூவேந்தரும் ஒன்று கூடினர்; மூவேந்தர் படையும் ஒன்று கூடின; பறம்பு மலையைச் சூழ்ந்து முற்றுகை யிட்டனர். கபிலர், மூவேந்தர் முற்றுகை செய்திருப்பது கண்டார்; அவர் செயல் விழுக்கிறத்த நீராகுமேயன்றிப் பயன்தராது என்பதைக் கபிலர் அறிவார்; ஆகவே, அரசர் மூவர்க்கும் அறிவுரை மொழிந்து அதைத் தடுக்க விரும்பினார்.

முற்றுகையிடுவதால், அரளுள் இருப்போர் வெளி யிலும், வெளியிலிருப்போர் உள்ளும் செல்லாதவாறு தடை செய்யப்படுவர்; அவ்வாறு தடை செய்யப்படுவதால், உள்ளிருப்போர்க்குத் தேவையான உணவுப் பொருள் வெளியேயிருந்து வருதல் இயலாதாம். அந்திலை ஏற்படின் உள்ளிருப்போர் உணவில்லாக் குறையால் வருந்தி, அக் கோட்டையைத் திறந்து, பகைவர்க்குப் பணிந்து போவர். இதுவே முற்றுகையின் நோக்கம். இவ்வெண்ணம் கொண்டே பறம்பினை மூவேந்தரும் முற்றுகையிட்டனர். ஆனால், அவர் எண்ணியது தவறு; அவர் போட்ட போர்த் திட்டம் பிழைப்பத்து என்பதைக் கபிலர் அறிவார்.

ஆகவே, அதை அவர்க்கு உணர்த்தி முற்றுகை விட்டு நீங்குமாறு செய்யக் கபிலர் என்னினார். பறம்பரணை விட்டு வெளியே வந்து மூலேந்தரை அழைத்தார். “வேந்தர் பெரு மக்களே! பறம்பு மலைக்கோட்டை நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு அரண் குறைந்ததன்று; அதைக் கைப்பற்றுவது அவ்வளவு எனிதில் ஆகாது. பேரரசர்களாகிய நீங்கள் மூலவரும் ஒன்றுக்கூடியே முற்றுகை மேற்கொண்டுள்ளீர் எனினும், பறம்பரணைப் பாழ்செயதல் இயலாது; உள்ளிருப்போர் என்றும் உங்களுக்குப் பணியார்; பணிந்து போகுமாறு அவர்கள் வாழ்வில் குறை என்றும் ஏற்படாது; காரணம் உழுதொழில் இல்லாமலே பெறக்கூடிய உணவுப் பொருள்களுக்குக் குறைவில்லை; அங்கே நெல்விளையும் மூங்கிற் காடுகள் நிறைய உண்டு; அம் மூங்கில் அரிசியே அவர்களுக்கு ஆண்டு முழுதும் வரும்; பறம்புமலை எங்கும் பலா மரங்கள் நிறைந்துள்ளன. அப் பலாமரங்கள் ஒவ்வொன்றும் பெரும் பெரும் பழங்கள் பலவுடையன; பூமியில் மறைந்து மன்றிக்கிடக்கும் வள்ளிக்கிழங்கு தோன் டிய இடங்களில் எல்லாம் தோன்றும்; அம் மலையில் ஆங் காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் தேன் கூடுகளி னின்றும் தேன் தானுகவே வழியும். இதனால் உள்ளிருப்ப போர்க்கு உணவுக் குறையே என்றும் உண்டாகாது. இட நெருக்கடி உண்டாகி ஒரு வேளை பணிவர் என்று எண்ணுதலும் கூடும்; ஆனால் அதற்கு வழியில்லை. பறம்பு வான்போல் பரந்த இடம் உடையது; நீர்க் குறை உண்டா காதா? என்ற வேட்கை உங்களுக்கு எழுதல்கூடும். ஆனால், பறம்புமலை நீர்க்களை பல நிறைந்தது. வானத்து மீன்களை எண்ணிக் காணல் இயலாதவாறுபோல், அம்மலையில் உள்ள உண்ணும் நீர்க்களைகளை எண்ணிக் காணலும் இயலாது. ஆகவே, எவ்வகைபாலும் குறையுடையாரல்லர் பறம்பினுள் உள்ளார். உங்கள் படை பெரியது என்பதை நான் உணர்வேன்; ஒவ்வொரு மரத்திலும் ஒரு யானையைக் கட்டி வைத்துள்ளீர்கள்; போர்க்களம் எங்கு நோக்கினும் தேர் வரிகைகளையே காணுகின்றேன்; என்றாலும், இப் படை பறம்புக்கோட்டையைப் பாழ்செய்துவிடும்; பறம்பு

உங்களுக்காம் என்று எண்ணாதீர்கள். முயன்று போரிட்டுப் பெறுதல் உங்களாலும் இயலாது; பாரியும் உங்கள் வாள் வலி கண்டு அஞ்சிப் பறம்பினைத் தாரான்,” என்று அறி வுரை கூறினார்.

அளிதோ தானே பாரியது பறம்பே;
 கனிகொள் மூசின் மூவிரும் முற்றினும்,
 உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
 ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
 இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே;
 மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழுங்குலீழ்க் கும்மே;
 கான்கே, அணிசிற ஓரி பாய்தலின் மீதழிந்து
 தினிகெடுங் குன்றம் தேன்சொரி யும்மே;
 வான்கண் அற்று அவன்மலையே; வானத்து
 மீன்கண் அற்று அதன்சைனயே; ஆங்கு,
 மரங்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,
 புலங்தொறும் பரப்பிய தேரினி ராயினும்,
 தாளிற் கொள்ளவிர்; வாளில் தாரவன்.” (புறம்: கங்க)

பறம்பு கொள்ளுதற்கு அருமையுடையது என்பதை அவ்வளவு தெளிவாக விளக்கிக் கூறியும் முற்றுகையைக் கைவிடாது மூவேந்தர்கள் மேற்கொண்டனர். கபிலர் பொறுமை இழுந்தார்; வேந்தர்களை வெகுண்டு சோக்கி னார். “வேந்தர்களே! பறம்புநாடு வளமயிக்க ஊர்கள் முந்தாறு கொண்டது என்ற வேட்கை மேலிட்டு வந்தீராயின், உங்கள் ஆசையை விட்டொழியுங்கள்; பறம்புநாடு முந்தாறு ஊர்களைக் கொண்டது என்பது உண்மையே; எனினும், அவற்றின்பால் பாரிக்கு உரிமையில்லை; அவன், தன்னைப் பாடிய இரவலர்க்கு அவ்வூர்களைப் பரிசிற்பொருளாகக் கொடுத்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன; ஆகவே, அவற்றின்பால் ஆசைகொண்டு பயனில்லை. நான் இருக்கிறேன்; பாரி இருக்கிறேன்; பறம்புமலை இருக்கிறது; இவையே எங்கள் உடைமை; பறம்புநாடு இல்லாதுபோயினும், பறம்பு மலையையாவது கைக்கொண்டு

போவோம் என்று எண்ணுவீராயின், அதுவும் உங்களால் இயலாது. முன்னர்க் கூறியவாறு, ஆற்றல்பிக்க பெரும் படைகொண்டு, மூவரும் ஒன்றி நின்று கடும் போரிட்டும் பறம்புமலையைக் கைப்பற்றல் இயலாது; வேற்படை உங்களுக்கு வெற்றியைத் தராது; ஆகவே, முற்றுகை நீக்கி அகலுங்கள்; எவ்வாறுயினும் பறம்பினைப் பெறு வதே உங்கள் உறுதியாயின், அதற்குப் போர் துணைபுரி யாது; அதைப் பெறக்கூடிய எளியவழி யொன்றுண்டு; அது என் ஒருவனுக்கே தெரியும்; அதையும் கூறிவிடு கிறேன் கேளுங்கள். பேரரசர் போர்புரிந்து பெறமுடியாத ஒன்றைப் பெண் ஒருத்தி பாடிப் பெற்றுவிடுவார். ஆகவே, பறம்பு வேண்டும் என்று விரும்புவீராயின், நான் கூறுமாறு செய்யுங்கள்; பாரிபால் சென்று பாடிப் பரிசில் பெறும் பாண்றைப்போல் வேடந்தாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவிமார்களையும் பாணர்பின் செல்லும் விறவியால்போல் உருமாற்றி விடுக்கள். அவர்கள் முன்னே ஆட, பாணர் கையாழைக் கையில் ஏந்தியவராய் அவர்கள் மின்னே பாடிச்சென்று, பறம்பின் வாயிலில் நின்று பாரி யைப் பாடிப் பறம்பினைப் பரிசிலாகக் கேளுங்கள்; பறம்பு உங்களுக்கு உறுதியாகக் கிடைக்கும்—பாடினால் கிடைக்கும் பறம்பு என்று கூறும் என் மறதியை என் னென்பேன்! பறம்புஞாட்டைப் போன்றே, இப் பறம்பு மலையும் பாடினேர்க்கு உரிமையாகிவிட்டதை மறந்தே போனேன்; பறம்பினை அளிக்கும் உரிமை பாரிக்கு இல்லை; ஆகவே, பறம்பினைப் பெறுதற்கும் வழியில்லை; வேண்டுமானால் அவனைத்தான் பெறமுடியும்; பாரியைப் பெறுதல் அருமையன்று; முன்னே, யான் கூறியவாறே சென்று அவனைப் பாராட்டி, ‘பாரி! நின்னையே வேண்டி வந்தோம் நாங்கள்’ என்று இருகை ஏந்தி இரந்தால், இரப் போர்க்கு இல்லை என்று கூறு அறமேற்கொண்ட அவன், ‘வாரேன் என்று கூறுது, உங்கள்பால் வந்துநின்று உங்கள் உடைமை ஆகுவன்; ஆகவே, அவனைப் பெற அம் முறையினை மேற்கொண்டு, முற்றுகையை ஒழியுங்கள்,’ என்று கூறினார்.

“முந்தாறு ஊரும் பரிசிலர் பெற்றனர் ;
யாழும் பாரியும் உள்ளே ;

குன்றும் உண்டு நீர்பாடினீர் செலினே :” (புறம் : கக0)

“அளிதோ தானே பேரிருங் குன்றே :

வேவின் வேறல் வேந்தாக்கோ வரிதே

நிலத்து இனைமலர் புரையும் உண்கண்

கிணைமகட்கு எளிதால் பாடினன் வரினே .” (புறம் : ககக)

“சுகிர்புரி சுரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொலி கூந்தல் தும்விறவியர் பின்வர

ஆடினீர் பாடினீர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே :” (புறம் : காக)

“பறம்பு பாடின ரதுவே ; அறம் பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின்

வாரேன் என்னுன் ; அவர்வரை யன்னே .” (புறம் : காஷ)

கபிலர் கூறிய அறிவுரையினைக் கேட்க மறுத்தனர் மூவேந்தர்கள். முற்றுகைபினைக் கைவிட்டாரல்லர் ; அது, மேலும் பலங்கள் நீடித்தது. தம் அறிவுரை பயன் தராமை கண்ட கபிலர், அதை மேலும் மேற்கொள்ளாமல், பறம்பின் அகத்தே வாழுவார்க்கு வேண்டுவன அளித்து, அவர்க்கு ஊக்கம் குன்றுவாறு காக்கத் துணிர் தார்; பறம்பினுள் வாழுவார்க்கு உணவுக்குறை இல்லை யெனிலும், அவர்களுக்கு நெல்லரிசியாலான உணவு கிடைக்காத குறையொன்று இருப்பது கண்டார்; அது குறையினையும் நீக்க எண்ணினார்; பறம்பிற்குள்ளே நெற பயிர் விளையும் நிலங்கள் இல்லை; நெல்லரிசி, பறம்பிற்கு வெளியே தான் கிடைக்கும்; முற்றுகையைக் கடந்து வெளியே சென்று பெற்றுவருதல் இயலாது; ஆகவே, அதற்கு ஓர் உபாயம் கண்டார்; பறம்பு மலைக் கிளிகளை எல்லாம் பிடித்துப் பழக்கினார்; அவற்றைக் கோட்டையைக் கடந்து வெளியே வெகுதொலைவு சென்று, ஆங்கே வயல்களில் விளைந்து முற்றிச் சாய்ந்திருக்கும் செந்நெற் கதிர்களைக் கொண்டுவருமாறு பணித்தார்; அவையும்,

அவ்வாறே, நான்தோறும் காலையில் கூட்டமாகக் கோட்டையைக் கடந்து சென்று, மாலையில் சதிர்களுடன் மீள்வ வாயின; இதனால், அகவாழ்வோர் அரிசி உணவும் பெற்று அகமகிழ்ந்தனர்; உற்று மூி உதவும் கபிலரின் இத்தொண்டைப் போற்றிப் புகழ்ந்தனர் ஒளவையாரும், நக்கிரரும். கபிலர் செய்த இவ் வுதனியினாலேயே, பாரிபகைவர்க்குப் பணியாது நின்று வெற்றிபெற முடிந்தது என்று நக்கிரர் பாராட்டினார்.

“புலம்கக் தாக இரவாலர் செலினே
விரைபுரை களிற்றெருடு நன்கலன் ஈடும்
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்குபுறச் செங்கெல் தரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்டின வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் புடர்தங் தாங்கு.”

—ஒளவையார் : (அகம் : ஈந)

“உலகுடன் திரிதரும் பலர்புகழ் கல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச்சேய் நின்று
செழும் செய் கெல்லின் விளைகதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரோடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயின் பிழையாது
தாளிடூக் கடந்து வாளமர் உழுக்கி
ஏந்துகோட்டு யானை வேந்தர் நட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி.”

—நக்கிரர் : (அகம் : எந)

முற்றுகையிட்டுப் பணியவைத்தல் மூவேந்தரால் இயலாது என்பதை அறிவான் எனினும், மூவேந்தரால் பறம்பு முற்றுகை யிடப்பட்டுள்ளது என்ற இழிசொல் கேட்கப் பாரி அஞ்சினன்; முற்றுகை பலநாள் நீடிப்பதை வெறுத்தான்; பறம்பினின்றும் அவரை விரட்டுதல் வேண்டும் என்று முடிவு செய்தான்; ஒருநாள் வீரர் சூழ வெளியே வந்தான்; வாள்வலி காட்டிப் போரிட்டான்;

அவன் தாக்குதல் எதிர்பாராதது; ஆகவே, மூவேந்தர்ப்படை, பாரியின் வீரர்க்கு எதிர்நிற்க மாட்டாது நிலைகுலைந்து தோற்று; பாரி வேந்தரை ஒட்டி வெற்றி பெற்றுன்.

பாரியின் புகழ் இயல்பாகவே எங்கும் பரவியிருந்தது. இம் முற்றுகை அவன் புகழை மேலும் உயர்த்துவ தாயிற்று. பாரியின் புகழ் வளர்வதைக் கண்டு பொருமை கொண்ட மூவேந்தர்கள், அவன் புகழ் மேலும் வளரத் தாமே காரணமானது கண்டு வெட்கித் தலைகுனிந்தனர். அவனை வாழுவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்க்கு முன்னையினும் பன்மடங்கு மிக்கது. ஆனால், பாரியைப் போரில் வெல்வதோ இயலாது; அதை அவர்கள் நேரி லேயே அறிந்துகொண்டனர். ஆகவே, அவர்கள் போர் முறையை மேற்கொள்ள விரும்பவில்லை; கபிலர் கூறியன அவர் கவனத்திற்கு வந்தன; பேரரசர்கள் பிழை நெறி செல்லார் என்றே கபிலர் கூறினார். ஆனால், அப் பேரரசர்களின் பொருமையள்ளம், அவர் நெறி தவறு வதைத் தடுக்காது போயிற்று; கபிலர் கூறியவாறே, பாணர்போல் சென்று பாரியைப் பாடிப் பரிசுற்பொருளாக அவனையே பெற்று, உடன்கொண்டு சென்று உயிர்க் கொலை புரிந்துவிட்டனர்.

அந்தோ! மாரியனைய பாரி மறைந்துபோனான்; அவன் மறைவுகேட்ட பாணர் பரிந்தனர்; வயிரியர் வருந்தனர்; இரவலர் ஏங்கினர்; கபிலர் கண்கள் கடல்களாயின்; பாரிஇல்லா வாழ்வு, பாலைநில வாழ்வுபோல் பாழ் என எண்ணினார்; அவர் பாரியை இழந்து வாழ விரும்பவில்லை: அவரும் அவனைத் தொடர்ந்து உயிர் இழுக்கவே விரும்பி னார். ஆனால், தன்பால் வந்து இரந்துநின்ற மன்னர் களின் மனக்கருத்தறிந்த பாரி, இனி, தான் உயிர் வாழ்தல் இயலாது என்பதை உணர்ந்தவனுகி, உயிர்த்தோழு கபிலரை அழைத்து, “புலவர் பெருந்தகையே! இனி நான் உயிர் வாழேன்; அது குறித்து நான் மனங்கவலேன்; என் பிரிவினைப் பொருது உயிர் விடாதிருக்கத் தங்களை வேண்டு கிறேன்; தாங்கள் இன்னும் சிலநாள் வாழுவேண்டும்

என்பது என் விருப்பம்,” என்று கூறி வேண்டிக்கொண்டான். பாரியின் அன்புக் கட்டளையினை மறுத்தல் கபிலரால் இயலாதுபோயிற்று; அவனேடு உயிர்விடும் எண் ணத்தை ஒழுந்துவிட்டார். உயிரோடிருந்து பொருள் கொடுத்துப் புலவரைப் போற்றித் தமிழ் வளர்த்த பாரி, தன்னேடு இறக்கத் துணிந்த கபிலவரை இருக்கப்பணித்து, இறந்தும் தமிழ் வளர்த்தான்; அவன் வேண்டாதிருப்பின், அவனேடு கபிலர் இறந்திருப்பார்; அப்போதே இறந்திருந்தால், அதற்குப்பின் பாடிய அவர் பாடல்களைத் தமிழுலகம் பெற்றிராதன்றோ? ஆகவே, அப் பாடல்களைப் பாடினார் கபிலரே எனினும், அவை பாரியின் அன்பளிப்பு! வாழ்க அவன் புகழ்!

மறைந்து மன அமைதி கொள்ளவிடாது, இருந்து துண்புறச்செய்த பாரியின் செயல், அவருக்குப் பெருந்துயர் அளித்தது. அத் துயர் பொருக் கபிலர், “பாரி! உன்னேடு உடன்வந்து, ‘உயிர்த்துணைவன் கபிலன்’ என்ற பெரும் புகழ்பெற விரும்பிய என்னைத் தடுத்து, அப் புகழினைப்பெற வொண்ணுது செய்துவிட்டாய்; பாரி! நான் புகழ் பெறுவதை நீ விரும்பவில்லைபோலும்? உண்ணை நான் என் உயிர்த்துணைவன் என்று எண்ணியது தவறு; உண்மை நண்பனுயின், நான் புகழ் பெறுவதைத் தடுத்திருக்கமாட்டாய்; உடன் வருவதைத் தடுத்து, உயர்புகழ் பெறுவதைக் கெடுத்துவிட்டாய்; ஆகவே, என்பால் அகம் நிறைந்த அன்புடையை அல்லை; வாழ்ந்த காலத்தில் நீ காட்டிய அன்பும், உண்மை அன்பன்று என்பதை இப்போதுதான் உணரலானேன்; எனினும் இப்பிறப்பில், உலகத்தார் கண்களுக்கு, உண்மை நண்பர்கள்போல் வாழ்ந்து காட்டியதைப்போன்றே, மறுபிறப்பிலும் நின் னேடு கூடிவாழ விரும்புகிறேன்; அப் பேறு எனக்குக் கிடைக்குமாக!” என்று பாரியைக் பிரிந்து வாழ விரும்பாத தம உள்ளத் துயரை உணர்த்தினார்.

“பாரி!

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்; நீ ஏற்

புலச்தனை ஆகுவை புரந்த யாண்டே;
 பெருங்தகு சிறப்பின் கட்பிற்கு ஒல்லாது,
 ஒருங்குவரல் விடாது, ‘ஒழிக’ எனக்குறி
 இனையை ஆதவின், நினக்கு மற்றுயான்
 மேயினேன் அன்மையானே; ஆயினும்
 இம்மை போலக் காட்டி, உம்மை
 இடையில் காட்சி நின்னேடு
 உடனுறை வாக்குக் கூர்ந்த பாலே.” (புறம்: உங்க)

கபிலர் உயிர் வாழ்வதற்குப் பாரியின் வேண்டு
 கோளேயன்றி, வேறு சில கடமைகளும் காரணமாம்;
 மறைந்த பாரிக்கு மகளிர் இருவர் இருந்தனர்; இளமையும்
 சடிலா அழகும் உடையார்; மணப்பருவம் எய்திய மங்கை
 யர்; தந்தையின் பிரிவுத் துயரைத் தாங்கமாட்டாது
 நொந்த உள்ளத்தினர். ஆதரவு அற்ற அவர்களுக்கு அருந்
 துணையாய் இருந்து, அவரைத் தக்கவர்க்கு மணம் செய்து
 வைத்தல், அவர் தந்தையின் தோழனுகிய தம் கடனே
 என்று உணர்ந்தார் கபிலர்; அதனால், அவர்க்கு மணம்
 செய்து மகிழும் வரையில் மணஞாலக வாழ்வை மறுப்பது
 கூடாது என மனந்துணரி தார்.

பாரியை இழந்து பாழ்பட்ட பறம்பில் இருந்து
 வாழ்தல் இனிக் கூடாது என்று எண்ணி, அவன் மகளிரை
 யும் அழைத்துக்கொண்டு பறம்புநிங்கிச் செல்வாராயினர்.
 பறம்பு நீங்கிச் செல்லும் அவர், “வந்தோர்க்கெல்லாம்
 வகை வகையான சுவைகொண்ட உணவுவரித்துப் பேணிய
 பறம்பே! நீயும் பாரியை இழந்தனை; நாங்களும் அவன்
 பிரிவுகண்டு செயலற்றோம்; இன்று கண்கள் நீர் ஒழுக
 நின்றை வணங்கிப் பிரிந்து செல்கிறோம்; எம்மை இன்று
 வரை புரந்த பறம்பே! நீ வாழி! மறை தொழில் மறப
 சினும், இயற்கை வளத்தில் என்றும் குன்றுக் குன்றே!
 நீ வாழி! உழுது பயிரிடுவோர்க்கு உறுபொருள் அளித்
 துப் புரக்கும் விளைநிலம் பல்கொண்ட பறம்பே! நீ வாழி!
 பாறையும் சிறு குன்றுமே கரையாய்துமையப் பின்றபோல்
 வளைந்த உணஞாநிர்க் குளங்களால் நிறைந்த பறம்பே!

நீ வாழி! கன்றை வீட்டில் விட்டுக் கவலையின்றிச் சென்று காட்டில் புல்மேய்ந்து பசுக்கள் மனைநோக்கி வரும் மாலைக் காட்சிகளால் எங்கள் மனதை மகிழ்வித்த பறம்பே! நீ வாழி! பளிங்குநீர்ச் சுனைகளையும், பாறைகளிடையே ஒவைன ஒலித்துக்கொண்டே உருண்டோடும் அருவிகளையும் உடைய பறம்பே! நீ வாழி! பாரியின் ஆட்சிச் செம்மையால் சான்றேர் பலரைப் பெற்றுப் பெருமை கொண்ட பறம்பே! நீ வாழி! பாரி வாழ்ந்த காலத்தில், அவன் புகழால், பிறநாட்டு மக்கள் மனக் கண்ணிற்கு விருந்தனித்து மகிழ்ந்த சிறப்பினை இழுந்து, இப்போது ஏனைய மலைகளோபோல் காண்போர் கண்களுக்கு மட்டுமே காட்சியளிக்கும் பறம்பே! நீ வாழி!” என்று பறம்பின் பல்வேறு சிறப்புக்களையும் எண்ணி எண்ணி வருந்தி அழுது கொண்டே சென்றார்.

முழுநிலா ஒளிவிடும் ஒருநாள், அவர்கள் சிற்றார் ஒன்றில் ஒரு சிறிய குடிசைத் திண்ணையில் இருந்து இளைப் பாறிக்கொண்டிருந்தனர்; அப்போது உப்பு வணிகர், உப்பு முட்டை ஏற்றிய தங்கள் வண்டிகளை வரிசையாக ஒட்டிக் கொண்டு அவ்வழியாகச் சென்றனர்; வண்டிகள் வரிசையாகச் செல்லும் ஒழுங்கைக் கண்ட இளமங்கைப் பிருவரும், தம் துயர் மறந்து எழுந்தோடினர்; அவ்வீட்டிற்கு முன்னே இடப்பட்டிருந்த குப்பைமீது ஏறி நின்று அவ்வண்டிகளை ஒன்று, இரண்டு என வரிசையாக எண்ணி மகிழ்வாராயினர்; அக் காட்சியை வீட்டுத் திண்ணையிலிருந்தவாறே கண்டகபிலர் கண்கள் நீர்க்கொண்டன; பறம்பு மலையில் பண்டு தாம் கண்ட காட்சியொன்று அவர் மனக் கண்முன் வந்துநின்று அவர் உள்ள த்தைக் கலக்கிற்று.

முவெந்தர் முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்; பாரியின் மகளிர் இருவரும், பறம்பின் மிக வயர்ந்த உச்சியொன்றில் ஏறிநின்று, வெளியே பறம் பரணைச் சூழ இருந்த பகைவர் படையினைக் கண்டனர்; பகைவர் படையின் பெருமை கண்டு பயங்கொள்வதற்குப் பதிலாக நடைகொண்டனர்; “நம் தந்தையோ ஒரு குறுநில

மன்னன்; பகைவர்களோ, பேரரசர்கள்! பறப்புமலை ஒன்றைக் கைப்பற்ற, மூன்று பேர் அரசரின் பெரும்படை! அவர்கள் படையில் கலந்துவந்துள்ள குதிரைகள் தான் எவ்வளவு! ஒன்று, இரண்டு....அம்மம்ம! எண்ணிக் காணவே இயலாதுபோலும்!” என்றெல்லாம் கூறிக் கூறிச் சிரித்தனர். ‘அக்காட்சியைக் கண்டு களித்த கண்களால், அவர்கள் குப்பை பேடேறி உப்புவண்டி எண்ணும் இந்தக் காட்சியையும் காணநேர்ந்ததே! என்று எண்ணினார்; துயர் மிகுந்தது; ‘அந்தோ!’ என்று கூறி அழுதார்.

“குப்பை ஏறி உமணர்
உப்பொய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே; தேய்கமா காலை!...
அண்ணல் செடுவரை ஏறித், தங்கை
பெரிய நறவின் கூர்வேல் பாரியது
அருமை அறியார், போரெதிர்ந்து வந்த
வலம்படு தானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே.” (புறம்: கக்கு)

அழுகையொலி கேட்டு அங்கு வந்த மகளிர் இருவரும் புலவர் புலம்புவது கண்டனர்; இதுகாறும், அவர் உறு துணியால் தங்கள் துயரை ஒருவாறு மறந்திருந்தனர்; இப்போது அவர் துயர் உறுவது காணவே, இவர்களும் துயருற்றனர்; தங்கள் தங்கையோடு வாழ்ந்த வாழ்வை எண்ணினர். “சென்ற முழு நிலா அன்று எங்கள் பறம்பில் எங்கள் தங்கையோடிருந்து மகிழ்ந்தோம்; இன்றும் முழு நிலா நாள்தான்; ஆனால் இன்று? எங்கள் தங்கை எங்க ளோடில்லை; அவரை இழந்துவிட்டோம்; எங்கள் குன்றும் பகைவர் கைப்பட்டுவிட்டது; பகைவர்கள் பேரரசர்கள் தாம்; ஆனால், அவர்கள் எங்கள் தங்கையைக் கொன்று பறம்பினைக் கொண்டது போர்ப்புரிந்து அல்லவே! வஞ்சித்தனரே கொண்டனர்?” என்று வாய் விட்டு அழுவாராயினர்.

“அந்றைத் திங்கள் அவ்வெண் னிலவின்,
எங்கையும் உடையேம்; எம் குன்றும் பிறக்காளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் ஸிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்(?)எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.”

(புறம் : ககல)

பாரியை நினைந்து புலம்பிக்கொண்டிருந்த புலவர் பெருந்தகையார், அவன் மகளிரின் அழுகையொலிகேட்டு உணர்வுற்றூர்; அம் மகளிர்க்கும் அறிவுரைகள் பல கூறித் தேற்றினார். “செல்வ வாழ்விலே சிறக்க வாழ்ந்த இவர்கள், இவ்வாறு தனிமையில் வாழுநரின், அவர் உள்ளளம் வாடும்; தனிமை, துயர் வளரத் துணைசெய்யுமன்றோ? ஆகவே, உள்ளத் துயர் தீர்க்கும் உறுதுணையே அவர்களுக்கு இப்போது தேவை: தாய் தந்தையர்க்குப்பின், மகளிர்க்கு உறுதுணையாவார் அவர் கணவரே; ஆதலின், இம் மகளிர்க்கு விரைவில் மணம் முடித்தல் வேண்டும்,” என்று கருதினார். உடனே பாரியின் பெருமைக்கும், இம் மகளிரின் அருமைக்கும் ஏற்ற ஆண்மகளைத் தேடிக் காண வேண்டிய கடமையைக் கபிலர் மேற்கொண்டார்.

கா. கபிலரும் விச்சிக்கோவும்

விச்சி என்றெல்லாரும் மலை உண்டு; அதைச் சூழ இருந்தாடு விச்சினாடு எனப்படும்; அம் மலையையும், அந்நாட டைடும் விச்சியர் என்ற ஓர் அரச இனத்தார் ஆண்டுவந்தனர்; அவர்களிடத்தே விற்போர் வல்ல வீரர் நிறைந்த பெரும்படையுண்டு; விச்சியர் குலத்தில் அப்போது விச்சிக்கோ என்ற பேரரசன் ஒருவனும், இளவிச்சிக்கோ என்ற சிற்றரசன் ஒருவனும் இருந்தனர்; விச்சிக்கோ வாட்போர் வல்லவன்; அவன் வாளேந்திக் களம் புகுந்தால், அவனை, எவர்க்கும் வணங்கா மன்னரும் வணங்குவர்; அவனுக்குப் பணிந்து திறைகொடா மன்னர் எவரும் இரார்; அவன் ஆற்றலையும், குடிப்பெருமையையும் கபிலர் அறிவார்; மேலும், கடையெழு வள்ளல்களுள் ஒருவனுகிய கண்மரக்கோப்பெருங்களியோடு தொடர்புடையவனுக வும் காணப்பட்டானாகவே, இவனும், அவனைப்போன்றே பேருள்ளம் படைத்திருப்பான் எனவும் எண்ணினார்; இவ்வாறு குலத்தாலும், குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்கிய விச்சிக்கோ, பாரி மகளிரை மணக்கும் தகுதியுடையவனே என்று கருதினார். உடனே, மகளிரையும் உடனமைத்துக்கொண்டு அவன் பால் சென்றார்; அவனைக் கண்டு, “விச்சிக்கோவே! இவ் விள மங்கையர் இருவரும், மூல்லைக்குத் தேரீந்த வள்ளி யோன் மகளிர்; நான் ஒரு பரிசிலன்; மேலும் அந்தணன்; ஆகவே, கேட்கவும், கொடுக்கவும் உரிமை உடையேன் நான்; இவரை மனந்துகொள்ளத் தக்க மாண்புடையாய்நீ என உணர்ந்தேன்! ஆகவே நான் இவர்களைத் தருகிறேன்; ஏற்று மணந்து இனிது வாழ்க!” என்று வேண்டினார். ஆனால் அவர் வேண்டுகோள் வீணையிற்று; பேரரசர் மூவர்க்கும் பகைவனுகிய பாரியின் மகளிரை மணந்து கொண்டால், அவ்வரசர் பகைப்பர் என அஞ்சியோ, அம் மகளிரின் சீர் அழிந்த செல்வ நிலை கண்டு நாணியோ, அம் மகளிரை மணக்க விச்சிக்கோ மறுத்துவிட்டான்.

எ. கபிலரும் இருங்கோவேஞும்

விச்சிக்கோன்பால் விடைபெற்ற கபிலர், பாரிமகளிர் பிறந்த வேளிர் மரபிலேவந்த இருங்கோவேள் என்பாணிடம் சென்றார். வட நாட்டில் ஒரு முனிவன் செய்த வேள் வியில் தொன்றி, அகத் தியர் தமிழ்நாடு வந்தபோது அவர் அழைக்க அவருடன் வந்த பதினெண்வகை வேளி ருள் ஒருவன், துவரை என்ற ஊரிலிருந்து நாடாண்டு வந்தான். அத் துவரை, மைசூருக்கு வடமேற்கே ஓம்பது கல் தொலைவில் உள்ளது; துவாராபதி எனவும் துவார சமூத் திரம் எனவும் வழங்கப்பெறும்; இப்போது, பழைய வீடு எனப் பொருள்படும் ‘ஹலெபிடு’ என்ற கண்ணடப் பெயரால் அழைக்கப்படுகிறது.

அவ்வாறு வந்த அந்த வேளிர்மரபில் நாற்பத் தொன்பதாம் தலைமுறையில் பிறந்தவன் இந்த இருங்கோவேள். இருங்கோவேஞுக்குப் புலி கடிமான் என்ற மற்றொரு பெயரும் உண்டு; வேள்குல அரசர்களுள் சளன் என்ற பெயருடையான் ஒருவன் இருந்தான்; அவன் ஒருநாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான்; அப்போது, ஆங்கே தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைப் புலி ஒன்று தாக்க நெருங்கியது; அதுகண்டு அஞ்சிய முனிவர், அருகே வேட்டையாடிக்கொண்டிருந்த சளனைக் கூவி, “புலியைக் கொல் சள! கொல் சள!” என்று பொருள்படு மாறு “பொய் சள! பொய் சள!” என்று கூறினார்; அவனும் அக்கணமே அம்பெய்து அப் புலியைக் கொண்றான்; அவன் செயல்கண்டு மகிழ்ந்த முனிவர், சளனைஅருகில் அழைத்து, “அரசே! நின் வெற்றி கண்டு மகிழ்ந்தேன்; இவ் வெற்றிப் புகழ் நின்று விளங்க, இன்றுமுதல் நின்மரபு, பொய்ச்சள மரபு என்ற பெயர் பெறுக,” என்று வாழ்த்தி அனுப்பினார். அப் பொய்ச்சள மரபோடு தொடர்புடைய வேளிர் மரபிலே வந்தவன் ஆதலின், அவ்வெற்றியை நினைப்பூட்டிச் சிறப்பிக்கும் வகையால் இருங்கோவேள், புலியை வென்று பெரியோன் என்று பொருள்படுமாறு, புலிக்கி

மால் என்ற பெயர் பூண்டான்; சிற்றரையம் பேரரையம் என்ற இருபெரும் பகுதிகளைக்காண்ட ‘அரையம்’ என்ற பேரூர், இவ் வேளிர்க்கு உரியது; அவன் நாடும், ஊரும் காடும், மலையும் பொன்விளையும் வளம் மிகுந்தது; இருங் கோவேள் பகைவர் அஞ்சத்தக்க பெரும்படை உடைய வன்; ஆண்மையால் ஆற்றலால் சிறந்திருந்த காரணத் தால், பாணர் வேண்டும் பொருளொலாம் அளித்துப் புரக்க வல்லன்.

இவ்வாறு எல்லா வகையாலும் இருங்கோவேள் சிறந்து விளங்குவது கண்ட கபிலர், பாரி மகளிரை மணக்கும் தகுதிபெற்றவனே இவனும் என்று கொண்டு, அரையம் சென்று அவளைக் கண்டார். அவளை அனுகி, “வேளி ருள்வேளே! இம் மகளிரா, மூல்லைக்கு மணித்தேரும், இரவலர்க்கு முந்து அராரும் கொடுத்துப் புகழ்கொண்ட பறம் பிற்கோமான் பாரியின் மகளிர்; நான் இவர் தந்தை தோழன்; அந்தணன்; புலவன்; அரசரும் கண்டஞ்சம் ஆண்மையும், பாடிவரும் பாணர்க்குப் பொன்னை அள்ளி வழங்கும் அருளும் ஒருங்கே உடையாய் நீ என்பது உணர்ந்தேன்; ஆகவே உனக்கு மணம் செய்துகொடுக்க எண்ணி இம்மகளிரை அழைத்து வந்துளேன். இவர்க்கு மகிழ்ச்சியும், எனக்கு மன அமைதியும் உண்டாக இவர் களை ஏற்றுக்கொள்க,” என்று வேண்டி நின்றார்.

ஆனால், இருங்கோவேளும் கேளாக் காதன் ஆயினேன். மகளிரை மணக்க அவன் மறுத்துவிட்டான். பேரரசர் களும் விரும்பும் பெரும் புலவராய தம் வேண்டுகோள் மறுக்கப்படுவது கண்டார் கபிலர்; கண்கள் சிவப்பேறின்; உதடுகள் துடித்தன; உறுத்து நோக்கினார். “இருங்கோ வேளே! நீ, ஆற்றலும் அருளும் உடையாய் என்று கொண்டு அறிவிழுந்தேன்; பழியொடு படர்ந்தது நின் குடி என்பதை நான் மறந்தே போனேன்; புலவர்கள் பொருளுரையினைப் புல்லென மதித்தல் உங்கள் குடிக்கு இயல்பு என்பதையும் மறந்தேன்; எம்போலும் புலவராலும் பேற்றப்படும் புலமை வாய்ந்த கழாத்தலையாரை,

உன்போலும் அறிவு படைத்த உங்கள் முன்னேண் ஒருவன் இகழு, அதுகண்டு அவர் சினந்து நோக்க, அதனால் உங்கள் அரையப் பேரூர் அழிந்துபோனதை மறந்தேன்; அவன் வழிவந்த உன்னிடம்மட்டும் உயர்ந்தோர் ஒழுக்கம் ஏவ் வாறிருக்கும்? நின்னைப் பழித்துப் பயன் என்றீ அது நின் குலப்பண்பு! அப் பண்புணராது, உன்னை வந்து கண்டு வேண்டுகோள் விடுத்த நானே அறிவிலி! வருகிறேன்; வேளே! வாழ்க நீ ஊழி! வெல்க நின்கொற்றம்!” என்று உள்துடிக்கப் பேசி வெளியேறினார் கபிலர்.

இரு இடங்களில் தம் சொல் ஏற்கப்படாதது காணக் கபிலர் உள்ளம் நானிற்று. “எம்புகழ் பாடமாட்டாரா கபிலர்! எம்மைவந்து காணமாட்டாரா கபிலர்! என்று பேரரசர்களாலும் விரும்பப்படும் நான், சூறநில மன் னர்களால் இகழுப்பட்டேனே,” என்று வருந்தினார். “நங் கும் சென்று எவரையும் இரந்து நிற்கும் இயல்பினன் நான், என் சொல் ஏற்கப்படாமை கண்டு வருந்தவில்லை; இவர்கள்—பெருங்கொடை வள்ளல் பாரியின் மகளிர்— இகழுப்பட்டனரே! என்றே வருந்துகிறேன். தந்தை இருந்தால், தங்களை மணக்க விரும்பி, தங்கள் பறம்பு நோக்கி வரும் இவரசர் கூட்டத்தைக் கண்டு களிக்க வேண்டிய இவர்கள், தங்கள் கால்கடுக்க, பிற அரசர் அவைக்களம் ஏறி அவமானப்படவந்ததே! அதுகாண அன்றே என் கண்கள் நானுகின்றன? இத்தகைய இழி குணம் மிக்க இளைஞர்களிடத்தே இனிச் செல்லேன்; என் சொல் செல்லும் இடமாய், இவர்க்கும் ஏற்ற இடமாய்க் கண்டே செல்வேன். அவ்வாறு செல்லும்போதும் நான் மட்டும் தனித்துச் செல்வேனே அல்லாமல், இணக்கம் அறிவிக்கா அரசர்முன் இவரையும் அழைத்துச் செல்லேன்,” என்று முடிவு கொண்டார்.

அத்தகையான் ஒருவனைத் தேர்ந்து, அவன் ஒப்புதல் பெற்று வரும்வரை இவரைத் தக்கார்பால் ஒப்படைத்துச் செல்லுதல் வேண்டும் என்று எண்ணினார். மலையமான் நாட்டுத் திருக்கோவலூர் செந்தண்மை மிக்க அந்தணர்

நிறைந்தது என்பதை அவர் முன்னரே அறிவார் ; அவர் மலையமானேடு வாழ்ந்த காலத்தில், அவ் வந்தணருள் சிலரை அவர் அறிந்திருத்தலும் கூடும். ஆகவே, பாரி மகளிரை அழைத்துக்கொண்டு திருக்கோவலூர் சென்று, ஆங்கே தமக்குத் தெரிந்த பார்ப்பார் சிலரிடத்தில் அவர் அருமை பெருமை கூறி “அன்புடன் ஓம்புக !” என்று ஒப்படைத்து, “விரைவில் மீண்டுவருவேன் ; அதுவரை ஆற்றியிருங்கள்,” என்று அம் மகளிர்க்கும் ஆறுதல் கூறி வந்தார்.

கபிலர், அன்றுவரையிலும், ‘பாரி’ ‘பறம்பு’ என்று எண்ணியிருந்தாராதலின், பெருஞ் சுற்றம் ஒன்று தம் பின்னிருப்பதையே மறந்தார். அவர்களும், அவர் துயர் அறிவார் ஆதலின், தங்கள் வறுமை நிலை குறித்து அவர் பால் வாய்திறவாராயினர். ஆனால், அவர்கள் வறுமையின் கொடுமை, அவர்களை மேலும் அடங்கியிருக்கவிடவில்லை. எவ்வளவோ பொறுத்தும் பார்த்தனர் ; இயலவில்லை. இதுதியில், பாரி மகளிரைப் பார்ப்பார்பால் ஒப்படைத்து அவருக்கேற்ற கணவரைத் தேடிப் புறப்படும்போது, அவர் முன் சென்று நின்றனர். வந்து நின்றேர் உடல்நிலை கண்டே, கபிலர் அவர் உள்ளக் கருத்தை உணர்ந்துகொண்டார் ; பாரிமகளிர்க்கு மணம்முடித்த பின்னர் ஒரு நாளும் அவர் உயிர்வாழ விரும்பவில்லை ; ஆகவே, அவர் மணத்திற்குப்பின், இவர்க்கு வேண்டுவன பெற்றுத் தந்து பின்னர் விடைபெறுதல் இயலாது என்பதை உணர்ந்தார் ; அவர் எவ்வாறுயினும் ஆகுக என்று, அறவே மறந்துவிடுதலும் அறிவுடையோர் செயலன்று ; ஆகவே, பாரிமகளிர் மணமுயற்சிக்குமுன், இவர்க்கு வேண்டும் பணமுயற்சியினை மேற்கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினார்.

அ. கபிலரும் கடுங்கோவாழியாதனும்

கபிலர் காலத்தில் சேர நாட்டில் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன் ஆண்டுவந்தான் ; சேரர் மரபில் இரும்பொறை மரபினர் என்ற பிரிவினர், சேர நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தனர். இம் மரபினைத் தோற்று வித்தவன் அந்தவுஞ்சேரல் இரும்பொறை என்பவன் ; அவன் மகனே செல்வக் கடுங்கோவாழியாதன் ; வேளாவிக் கோமான் பதுமன் என்பவன் மகளை மனைவியாகப் பெற நிருந்தான் ; அவன் பொற்பும் கற்பும் ஒருங்கே பெற்ற வன். இவளோடு உடன்பிறந்தா ளொருத்தி, சேரரின் மற்றொரு கிளையினைச் சேர்ந்தோனும், செங்குட்டுவன் தந்தையுமான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மனைவியாவாள். செல்வக் கடுங்கோவின் தவமகனே, தகடுர் ஏறிந்த பெருஞ் சேரவிரும்பொறை என்ற வீரமகன்.

கடுங்கோவாழியாதன் ஆட்சிக்குவந்த தொடக்கத் தில், அவன் நாடு அளவில் சுருங்கியிருந்தது. அவன் “இச் சிறிய இடத்தையா ஆள்வது ?” என எண்ணினான். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பர் வள்ளுவர். இவன் அதை அறிந்தவன்போல், ‘இந் நாடு அளைவர்க்கும் பொது’ என்ற சொல் கேட்கவே நானுவான் ; உலக அரசர் எல்லாம் தன் ஏவல் வழி நிற்கவேண்டும் ; உலகைத்தும் தன் ஒரு குடைக்கீழ் வரவேண்டும் என விரும்பினான். “உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து, வள்ளியம் என்னும் செருக்கு,” என்பவாகவின், தன் ஆசையைக் குறைவறப் பெறும்வரை அவன் ஊக்கம் குறைவானல்லன் ; இடம் சிறிது, இடம் சிறிது என்ற எண்ணம் அவனுள்ளிருந்து ஊக்கிக்கொண்டே யிருந்தது :

“வையங்காவலர் வழிமொழிந்தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொருஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரலாதன்.”

(புறம் : அ)

என இவன் சிறப்பிக்கப்படுதல் காண்க. நன்கு தேர்ந்த நால்வகைப் படையினைப் பெற்றுள்; அவன் வீரரும், அவர் இனப்போன்றே வீரமும் மாணமும் ஒருங்கே பெற்றவராயினர். ‘போர்க்குறிக் காயமே புகழின் காயம்; அது புண் அன்று; புகழின்கண்’ என்ற எண்ணமுடையார் அவர்; ‘வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்’ என அவர் முகப்புண் புலவர்களால் பாராட்டப் பெறும்; ‘பகை வர் கோட்டையைப் பற்றிமுன் உண்ணவும் மாட்டோம்’ என உறுதிமொழி உரைத்துக் கோட்டையைப் பிடிக்க நாள் பலவாயினும் அதுவரை உண்ணுதிருந்தே உள்ளியது முடிக்கும் உரனுடையார்; பகையரசர் ஊர்ந்து செல்லும் பட்டத்து யானையைக் கொண்று கைக்கொண்ட அதன் கொம்பை விலையாகக் கொடுத்துப்பெற்ற கள்ளையே உண் னும் உறுதியுடையார். இத்தகைய வீரம் மிக்க பெரும் படையினைப் பெற்றிருந்த காரணத்தினால், ஒரே களத்தில் சோழ, பாண்டியராகிய இரு பெரு வேந்தரை வென்று சிறந்தான் செல்வக்கடுங்கோ. பிற அரசர்களை வென்று வீறுபெற்றவர்கள் எல்லாம் இவனுடன் போரிட்டுத் தோற்று, ‘இனி நாங்கள் நின்படை சேர்ந்து நின் ஆணை வழி நிற்போம்’ என்று சூழுரைத்துப் பணிந்து வாழ்வார். இவ்வாறு பெருவீரனுய், பெரும்படை உடையனுய் இருந்தமையால், பகைவர் திறைதந்தாலன்றி வஞ்சினம் தணியா வீரனுய் விளங்கி, போர் பல வென்று விழுப்புகழ்பெற்று விளங்கினான் வாழியாதன்.

செல்வக்கடுங்கோ பெருவீரனுதலோடு, சிறந்த கொடையாளனுகவும் காணப்பட்டான்; அந்தணர்க்கு அருங்கலங்களை அளிக்குங்கால், அப் பொருளோடு அவர் கையில் வார்த்த ஸீர் ஓடியே அவன் அரண்மனை முற்றம் சேறுபட்டிருக்கும். தன்னைப் பாடிவரும் பாணர் முதலி யோர்க்குப் பகையரசர் திறையாகத் தந்த யானைகளை அளிப்பதோடு, அளக்கும் மரக்காலின் வாடும் தேய்ந்து போகுமாறு நிறைய அளந்த நெற்குவியல் பலவும் அளிப்பான். “தொன்று திறைதந்த களிற்கீழூடு நெல்லின், அம்

பண அளவை விரிந்து உறைபோகிய, ஆர்பதம் நல்கும் என்ப.” தன்புகழ் பாடிவரும் கூத்தர் முதலியோர், தன் அரண்மனை நோக்கி வருவதை வெகு தொலைவில் கண்ட போதே, “அவர்களுக்குத் தேரும் குதிரையும் அளித்து அனுப்புக்” என்று ஏவலர்க்கு ஆணையிடும் அருள் உள்ளதும் உடையான்; “புறஞ்சிறை வயிரியர்க் காணின், வல்லே எஃகுபடை அறுத்த கொய்ச்சவல், புரவி அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம்” என்னும் ஆனாக கொள்கையன் என இவன் புகழ் பாடுவர் புலவர். இவனைப் பாடி வரும் எவரும் ‘தெங்கடல் முத்தொடு நன்கலம்’ பல பெற்றே திரும்புவர்.

கொற்றமும் கொடையும் சிறக்கப்பெற்ற செல்வக் கடுங்கோ சிறந்த பல குணங்களும் பெற்றவனுவன்; விளையாட்டே வினையாம்; ஆகவே, குற்றம் எதையும் விளையாட்டாகவும் செய்தல் கூடாது; ‘நகையுள்ளும் இன்னுது;’ ‘நகையேயும் வேண்டற்பாற் றன்று’ என்பர் வள்ளுவர்; வாழியாதன் விளையாட்டாகவும் பொய்க்கறி யறியான். புறங்கருவோன் பூமிக்குப் பாரமாவான்; அவனை உலகில் வாழுவிடல் கூடாது; ‘ஆனால் பொறுமையில் சிறந்தது பூமி; பொறுப்பது பூமிக்கு அறம்; ஆகவே, அவ் வறம் கருதியே பூமி அவனைப் பொறுக்கிறது,’ என்று கூறிப் புறங்கருவான் கொடுமையை விளக்குவர் வள்ளுவர்; ஆகவே, புறங்கருப் பார்த்திருத்தல் கூடாது; அதிலும் பகைவன் புறங்கருகிறான் என்றால், அவனை வாழுவிடுதல் கூடவே கூடாது; ஆனால், செல்வக் கடுங்கோ, பகைவர் புறங் கூறுகின்றனர் என்பதைக் கண்டும் பொறுத்திருப்பன். ‘அவர் என்னைப்பற்றிக் கூறுவதெதையும் என் எதிரில் கூறல் வேண்டும்; புறத்தே கூறுகின்றனர்; அதற்கு அவர்க்கு என்பால் உள்ள அச்சமே காரணம்; என்னைக்கண்டு அஞ்சம் அவர் ஆண்மையற்றவர்; ஆண்மையற்ற அறிவிலி கூறுவதெதையும் மனத்தில் கொள்ளேன்;’ என்று அமைதிகொள்ளும் சிறந்த அறிவுடையான் அவன்.

“நகையினும் பொய்யா வாய்மை பகைவர், புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மை,” என் அவன் புகழ் பாடுவர் புலவர். செல்வக்கடுங்கோ, பார்ப்பாறை அன்றிப் பகை வரைப் பணிந்தறியான்; அஞ்சா உள்ளமுடைய அவன், “அஞ்சவது அஞ்சாமை பேதைமை,” என்பதை அறிந்தவ னுதலின், நண்பர் அறிவுரை கண்டு அஞ்சம் அறிவுடையான்; உலகமே நிலைமாறி அழிவதாயினும், முன்னர்க் கூறிய தொன்றைப் பின்னர் ‘அவ்வாறு கூறினேன் அல்லேன்’ என்று பொய்க்கறி மறுக்கும் மதியுடையானால்லன்; “பார்ப் பார்க் கல்லது பணிபறி யலையே; பணியா உள்ளமொடு அணிவரக் கெழிலி, நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே; நிலந்திறம் பெயரும் காலையாயினும், கிளந்த சொல் நீ பொய்ப்பறி யலையே,” என இவன் புகழ் எல்லாம் கூறிப் பாராட்டுவார் கபிலர். தன்னுல் அரசிழுந்து அழிவற்ற நாடுகளில் வாழும் அந் நாட்டு மக்கள், பண்டேபோல் வள முற்று வாழ வழி பல செய்து அளிக்கும் அருளுடையான்; மேலும் வேள்வி பல செய்தவன்; வேதம் அறிந்தவன்.

வாடும் சுற்றத்தின் வறுமை நீங்க வழி காணுது வருந்தும் கபிலர், செல்வக்கடுங்கோ இவ்வாறு சிறந்தோ னுதலை அறிந்தார்; கடுங்கோவாழியாதனைக் கண்டு பரிசில் பெற்று வந்த சிலர், “கடுங்கோவாழியாதன் வந்தோர்க் கெல்லாம் வழங்கும் வள்ளல்; வாரிவாரிக் கொடுத்துவிட்டோமே என்று வருந்தான்; பொருள் கொடுக்கக் கொடுக் கப் புகழ் பெருகுவது கண்டு மகிழ்ந்து மனச் செருக் கடையா மாண்பினன்; வழங்க, வழங்க அவன் வள் என்மை வளர்ந்தே தோன்றும்,” என்று அவன் புகழ் கூறி, அவரை அவன்பால் செல்லவும் தொண்டினர். சேர நாட்டுத் தலைநகர் சென்று கபிலர் சேர்ந்தார்; கபிலர் சென்றபோது, கடுங்கோவாழியாதன் தலைநகரில் இருந்திலன்; படையுடன் பாசறையில் உள்ளான் என்று அறிந்து அங்கே சென்று, அவனைக் கண்டு, “சேரலர் கோவே! நிலையில் தாழ்ந்து நின்னைக் காண வந்தவனால்லன் நான்; பாரி எங்கள் தலைவன், முரச முழங்குதல் ஒழித்து

மண்ணிற் புரளவும், இரவன்மாக்கள் ஏங்கி இரங்கவும், மீண்டுவாரா மேல் உலகம் புகுந்துவிட்டான்; ஆகவே, வாழியாத! எங்களுக்கு வாழ்வளிப்பாயாக, என்று இருக்க ஏந்தி ஏற்க வந்திலேன்; அதற்காக, உண்மைக்கு மாறுக இல்லாத புகழ் உன்பால் இருப்பதாகக் கூறவும் மாட்டேன்; பிறர் கூறும் நின் புகழே என்னை எங்குக் கொணர்ந்தது,”

“மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழுவுமண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேட்புலம் படர்ந்தோன்: அளிக்கு என
இரக்குவாரேன்; எஞ்சிக் கூடேறன்;
எத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்
எத்தொறும் மாவள்ளியன் என நுவலும் நின்
நல்லிசைதர வந்திசின்,” (பதிற்றுப்பத்து: சுக)

என்று கூறி நின்றார்; பின்னர், “வாழியாத! வெற்றிழீமுர
சும், வாள் வலியும் பெற்றுப் பொன் அணி பூண்டு நாடு
ஆளும் அரசர் உலகத்துப் பலர் உள்ளர் என்பதை அறிவேன்;
ஆயினும் அவர்பால் சென்றிலேன்; இரவலர் சேய்மைக்
கண் வருவது கண்டே, மாவும் தேரும் மகிழ்ந்தளிக்கும்
இயல்புடையாய் நீ எனப் பிறர் கூறக் கேட்டேன் ஆதலின்
நின்னைக் காண வந்துளேன்,” என்று தாம் வந்ததன்
காரணத்தையும் குறிப்பால் உணர்த்தி வாழ்த்தி நின்றார்.

“வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம!...”

“புறஞ்சிறை வயிரியர்க் காணின வல்லே
எல்குப்படை யறுத்த கொய்க்கவல் புரவி
அலங்கும் பாண்டில் இழையணிந்து ஈம் என
ஆனாக் கொள்கையை ஆதலின்...
உறுமரண் சிதைத்தனின் நோன் தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின்; கழல்தொடி அண்ணல்!”

(பதிற்று: சுக)

பெரும் புலவராகிய கபிலர் தன்பால் வருதலையே பெருமையாகக் கருதிய சேரமான், அவர் பாக்கள் பல பாடிப் பாராட்டியது கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டான். வருவதற்கு முன்பே வழங்கும் வள்ளியோனுகிய அவன், கபிலர், தம்மை வாட்டும் வறுமையினைக் காட்டிய பிறகும் வாளா இருப்பனா? அவர் சுற்றத்தின் வறுமையினை அகற்ற, சிறு பரிசாக, நூறுயிரம் காணம் அளித்தான்; (காணம் என்பது சேரநாட்டு நாணயம்; வீசு கழஞ்சியில் அல்லது $1\frac{1}{2}$ பணம் இப்போது காணம் என வழங்குகிறது.) அவன் அம்மட்டோடு அமைதி கொள்ள விரும்பவில்லை; கபிலரை உடன்கொண்டு ‘நன்றா’ என்ற குன்றின்மீது ஏறி நின்றான்; அங்கிருந்து காண்பார் கண்ணிற்குப் புலப்படும் நாடுகள் எவ்வளவுண்டோ அவ்வளவையும் அவர்க்கே அளித்தான்; (சேலம் மாவட்டம் ஊற்றங்கரைத் தாலுக் காவின் தென்பகுதியில், மஞ்சவாடிக் கணவாயின் வடக்கே உள்ள தேனன்றுமலை என வழங்கும் மலையே அந்நன்று மலை என்பர்.) பொருள் பெற்று மகிழ்ந்த புலவர், செல்வக்கடுங்கோவொடு சிலாள் மகிழ்ந்து வாழ்ந்துவந்தார்.

ஓருநாள் கபிலர் கையைப்பற்றிய கடுங்கோவாழி யாதன், அவர் கை மெலிந்திருப்பது கண்டு, “புலவர் பெருந்தகையே! என் கையைப் பாருங்கள்; எவ்வளவு வன்மையுற்றிருக்கின்றன? நும் கைகள் மட்டும் இங்ஙனம் மென்மையாயிருப்பானேன்?” என்று கேட்டான். உடனே கபிலர், “செல்வக் கோவே! பகைவர் வாயிலைப் பாழாக்கு மாறு யானைகளை ஏவுவும், பின்னர் அவற்றை அடக்கி ஆளும் ஆளும் அங்குசத்தைப் பிடித்துப் பழகியதாலும், பகைவர் கோட்டை நோக்கிப் பாய்ந்தோடும் குதிரைகள், அக்கோட்டையைச் சூழ உள்ள அகழியில் வீழ்ந்து ஆழங்கிடாவன்னம், அவை அகழி அருகே வந்ததும், அவற்றின் விரைந்த ஓட்டத்தை வலிந்து அடக்குவதாலும், வில்லைக் கையில் ஏந்தி எய்யும் அம்பு விரைந்து பாயுமாறு நாளை வளிந்து இழுப்பதாலும் வருகின்ற பரிசிலர்க்கெல்லாம் வாரிவாரிப் பொருள்களை வழங்குவதாலும், நின் கைகள் வறுப்

பெற்று விளங்குகின்றன; ஆனால், எம்போன்ற புலவர்கள் செய்யும் தொழில் என்ன? புலால் நாறும் கறியைப் புகையில் கொருத்திப் பெற்ற ஊனையும், துவையையும், கறியையும், சோற்றையும் கலந்து உண்டு வருந்தும் தொழி வன்றி வேறு தொழில் இல்லையன்றே? அதனாலன்றே, எம் போன்ற புலவர் கைகள் இவ்வாறு மெலிந்து உள்ளன.” என்று கூறிக் கடுங்கோவின் கைவன்மையும், வண்ணமையும் ஒருங்கே தோன்றப் புகழ்ந்து பாடினார்.

“கடுங்கண்ண கொல்களிற்றால்
காப்புடைய எழுமருக்கிப்,
பொன்னியல் புனைதோட்டியால்
முன்புதுரந்து சமந்தாங்கவும்,
பாருடைத்த'குண்டகழி
நீர் அழுவ விவப்புக் குறித்து
நிமிர்ப்பிய மாதாங்கவும்,
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ கோன்னான் வடுக்கொள வழங்கவும்,
பரிசிலர்க்கு அருங்கலம். நல்கவும். குரிசில்
வலிய வாகும் நின் தாள்தோய் தடக்கை!
புலவ நாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொள்ளி, ஊன்துவை,
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகவின், நன்றும்
மெல்லிய பெரும!.....நிற்பாடுநர் கையே.” (புறம்: சச)

இவ்வாறு அவன் புகழ் தோன்றப் பாடல் பல பாட வாழ்ந்திருந்தார்.

கடுங்கோவின் அன்பு எத்துணைச் சிறந்து தோன்றி னும், பழம்பெரும் நண்பனுகிய பாரியின் பிரிவுத்துயரும், அவன் மகனிர்க்குத் தான் செய்யவேண்டிய அருந்தொண்டும் கபிலரை அங்கிருந்தும் பிரியச் செய்தன. அவன்பால் தாம் பெற்ற அரும்பொருளைத் தம் பின் வரும் சுற்றத் தார்க்கு அளித்துவிட்டு, அவனை வாழ்த்தி விடைபெற்க்கு கொண்டார்.

கூ. காபிலர் மறைவு

சேர் தலைநகர்விட்டுப் புறப்பட்டபொழுதே பாரி மகளிரின் மணவினையைக் குறித்து எண்ணலாயினர். “மகளிரை மணக்க மறுத்தனர் அரசர் இருவர்; அவர்கள் மறுத்தது, மகளிர் மணத்திற்கேற்ற மங்கையர் அல்லவர் என்று? அன்று; பாரியின் பகைவர் பேரரசர் மூவர் என்ற அச்சமே அவர்கள் மறுத்தற்குக் காரணம்; மூவேந்த ரைக் கண்டு அஞ்சம் ஆண்மையிலா அரசர் எவரும் இவரை மணக்க இசையார்; ஆகவே, அவரைக் கண்டு அஞ்சா ஆண்மையாளர் யாவர் எனத் தேர்ந்து அவர்பால் செல்வதே நன்று,” என்று எண்ணினார். தமிழ்நாட்ட ரசர் அனைவருள்ளும், அவ் வேந்தரைக் கண்டு அஞ்சா ஆற்றல் வாய்ந்தவர், மலையமான் நாட்டு அரசர்களே என்பதை அறி வரார்; அவர்கள், அவரைக்கண்டு அஞ்சாமை மட்டுமன்று; அவர்க்குத் துணைபோகும் அளவு ஆற்றலும் வாய்ந்தவராவர். ஆகவே, இவரை மணப்பதால் அவர் பகைப்பரே என்ற அச்சம் மலையர்க்கு உண்டாகாது. மேலும், மலையர் புலவர்க்கு மதிப்புத் தரும் மாண்பினர்; மலையமான் திருமுடிக் காரியைக் காணச்சென்று அவனேடு வாழ்ந்த சில நாட்களில் அவ்வரசர் பண்பெலாம் கபிலர் உணர்ந்திருந்தார். ஆகவே, பாரி மகளிரை மணக்கும் மனமும், மறமும் ஒருங்கே பெற்றவர் மலைய மன்னர்களே என்று துணிந்து மகிழ்ந்து மலையமானுட்டுத் தலைநகர் திருக்கோவ ஆர் சென்று சேர்ந்தார். அப்பொது அந் நாடாண்டிருந்த வர் மலையமான் திருமுடிக்காரியின் மக்கள் இருவர்; மங்கையர் இருவர் இருப்பதற்கேற்ப, மலையமானுக்கும் மக்கள் இருவர் இருப்பது கண்டு மகிழ்ந்தார்; கபிலர் அவர்களைச் சென்று கண்டார்; தந்தைவாழ் காலத்தில் வந்திருந்தபோதே கபிலர் பெருமையை அறிந்தவராதவின், அன்புடன் வரவேற்றனர். அவர்களிடத்தே தம் உள்ள விருப்பத்தைக் கபிலர் உணர்த்தினார்; புலவர் வேண்டுவன் அறிந்து அளித்துப் புரக்கவல்ல அவர்கள், ‘மணங்கொள்,’ என மங்கையர் இருவரை அவர்களே அளிப்பார் எனில், அதை மறுப்பரோ? மலையர் இருவரும் மணவினைக்கு

இசைந்தனர். அவர் ஒப்புதல்கேட்டு உளம் மகிழ்ந்த கபிலர், பாரி மகளிர் தங்கி இருக்கும் பார்ப்பார் விட்டிற்கு ஓடினார். மகளிர்க்கு அறிவித்தார். பின்னர் மங்களானாள் ஒன்றில் மலையர் இருவரை மகளிர் இருவரும் மணந்தனர்; மகளிர் மணவிழாக் கண்டு களித்த கபிலர், அவர் தந்தை பாரியின் பிரிவு எண்ணி இரங்கினார்; ஏற்றுக் கொண்ட கடன் இனிதே முடிந்ததுகண்டு ஒருபால் மகிழ்ந்து, மகளிர்பால் விடைபெற்றுச் சென்று, பெண்ணையாற்றின் தென்கரையடைந்து, பாரியை நினைந்து, “வள்ளற் பெருந்தகாய்! நியும், யானும் உயிரொத்த நண்பராகவும், நீ, உயிர் நீத்துச் செல்லுங்கால், உடன்வர விரும்பிய என்னை, ‘எண்டுத் தவிர்க்’ எனக் கூறிப் பிரிந்து சென்றனை; ஆதவின், யான் நின் நட்பிற்கு ஏற்றவன் அல்லேன் ஆயினேன்; அதனால், உயிரோடிருந்த காலை உயிர் ஒத்துப் பழகியதும், உள்ளம் ஒத்துச் செய்ததன்று என்றே கொள்கின்றேன்; எனினும், இப் பிறப்பில் இருவரும் கூடி வாழ்ந்ததேபோல், மறுமையிலும் நின்னேடு இருந்து இன்புற்று வாழ ஆசூழ் துணிபுரியுமாக,” என்று வேண்டி உண்ணுதிருந்து உயிர் விட்டுப் புகழ் பெற்றார் கபிலர்.

பாரிமகளிர் மணம் முடிந்தபின்னர், கபிலர் பெண்ணையாற்றங்கரையில் தீப்புகுஞ்து உயிர் விட்டார் எனக் கூறிப், புறானுற்றுச் செய்திகளை ஒரு வகையில் உறுதிசெய்யும் கல்வெட்டொன்றும் கிடைத்துளது :

“கபிலன்

மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப்

பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை

அலைபுன, வழுவத் தந்தரிச்சிஞ்சு செல

மினல்புகும் வீடுபே ரெண்ணிக்

கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர்

பேரெட்டானவீரட் டானம்

அனைத்தினும் அநாதி யாயது”

(திருக்கோவலூர்ச் சாசனம்)

க. கபிலர் பாராட்டைப் பெற்றவர்கள்

கபிலரால் பாராட்டப்பெற்ற பேரசன், கடுங்கோவாழியாதன் ஒருவனே ; கடையெழு வள்ளல்களுள், பாரி, காரி, ஓரி, பேகன், நள்ளி என்ற ஜம்பெரு வள்ளல்களைக் கபிலர் பாராட்டியுள்ளார். இருங்கோவேள், விச்சிக்கோன் என்ற இரு சூறுநிலமன்னர்களும் அகுதை என்ற ஆற்றல் மிக்க வள்ளியோன் ஒருவனும் கபிலரால் புகழப்பட்ட உள்ளனர் ; பிரகத்தன் என்ற ஆரிய அரசன் ஒருவனையும் அவர் அறிந்துள்ளார் ; புலவர்களுள் கழாத்தலையார் கபிலர் பாராட்டைப் பெற்ற புலவராவர்.

இவர்களுள், காரி, பேகன், பாரி, விச்சிக்கோன், இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலி போர்பால் கபிலர் நேரிற் சென்று பாடிப் பழகியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவுத்தானம் அளித்துள்ளார். இவர்களைப்பற்றி முன்னரே விளங்க உரைக்கப்பட்டுள்ளன. மற்றைய மன்னர் மூவரையும், யுலவர் கழாத்தலையாறையும், தம் பாட்டில் வைத்துப் பாராட்டியுள்ளார் ; ஆனால் பார்த்துப் பழகினார் என்று சொல்வதற்கில்லை.

ஓரி :— ஓரி கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; விற் போர் வல்லனுப் ‘வல்வில் ஓரி’ எனச் சிறப்பிக்கப் பெறுவோன் ; மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொல்லி மலை இவனுக்குரிபது ; அக் கொல்லிமலையில் அழகே உருவெனத் திரண்ட பாவை யொன்றுண்டு ; அதனைக் கண்டாரை வருத்தும் தெய்வம் என்பர். கொல்லிமலை நாட்டு மக்கள், உழுதொழில் பிழைப்பதால் உணவின்றி வருந்தும் காலத்தில் காட்டுயானைகளைக் கொன்று பெற்ற அவற்றின் கொம்புகளை விலையாகக் கொடுத்து உணவுபெற்று உண்பர். ஓரி, மலையான் திருமுடிக்காரியோடு போரிட்டு இறந்தான் ; அதன்பின் கொல்லிமலையும் சேரவேந்தர்க்கு உரிமையாகிவிட்டது ; ஓரியைக் கொன்ற காரி, அக் கொல்லி நகரில், வெற்றிவிழாக் கொண்டாடி, அந் நகர்த்தெருக்கள் யே ஊர்வலமாகச் சென்றுள்ள என்ப.

“ ஓரிக் கொன்ற ஒருபெருங் தெருவில்
காரி புக்க நேராச் புலம் போல்.” (எற்: ந.20)

நள்ளி :—கடையெழு வள்ளல் களில் நள்ளி யும் ஒருவன் ; கண்ணரக்கோப பெருநள்ளி எனவும் அழைக்கப் பெறுவான் ; தன்பால் வந்து இரந்து நிற்போருக்கு அழகிய நெடிய தேர்களையும், பெரிய யானைகளையும் பரி சாகக் கொடுக்கும் இயல்புடையான். மழைபோல் கொடுக்கும் கையான் ; பாய்ந்தோடும் குதிரைப் படையுடையான் ; அவன் மலை மணம் வீசும் காந்தன்மலர் நிறைந்தது.

“ இரப்போர்க்கு
இழையனினெடுந்தேர் களிரூடென்றும்
மழை சரங்தன்ன ஈகை வண்மகிழ்க்
கழல்தொடித் தடக்கைக் கவிமான்னள்ளி.” (அகம்புந.அ)

அருடை :—அருடை, கூடல் நகரை வாழ்விடமாகக் கொண்டவன் ; கூடல் அவன் வாழ்விடம் அன்று ; அவன் ஆட்சி செலும் இடம் என்பாரும் உளர் ; பேராற்றல்மிக்க பெரு வீரன் ; சிறந்த கொடைக் குணமும் உடையான்.

“ எறிந்திலை முறிந்த கதுவாய் வேவின்
மணாசுறு மார்பின் மறப்போர் அருடை
குண்டுரீர் வரைப்பின் கூடல்.” (புறம்: ந.ச.ஏ)

கழாத்தலையார் :—கபிலருக்கு முற்பட்டவர் கழாத்தலையார் ; கழாத்தலையார், ஊரால் பெற்ற பெயர். கழாத்தலை என்றோர் ஊர் உண்டு ; அவ்வூரில் வாழ்ந்தவர் ஆதவின் இவர் அப் பெயர் பெற்றார். இருங்கோவேளின் முன்னேன் ஒருவன் இவரை இகழ்ந்தமையால், அரையம் என்ற அவன் நகர் அழிவுற்று என்று கூறிக் கழாத்தலையாரின் புலமைச் சிறப்பைக் கபிலர் பாராட்டுவார் ; இவர்பாக்கள் புலவர் பலராலும் பாராட்டப்பெறும் பண்பு வாய்ந்தன.

“ நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே.” (புறம்: உ.ஏ.)

கக். கபிலர் வாழ்க்கைநிலை

கபிலர் நீண்டதோர் வாழ்நாள் பெற்று வாழ்ந்தவராவர். மலையனைக் கண்டு பாராட்டி, ஆரிய அரசனுக்கு அறிவுட்டி, பேகைன, அவன் மனைவிபால் செல்லப் பணித்துப் பாராட்டி, பறம்பு நாடு செல்லவே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். பறம்பு மலையில் அவர் வாழ்ந்த ஆண்டுகள் பலவாதல் வேண்டும். பின்னர் பாரி மகளிர் மணமுயற்சியில் சில ஆண்டுகள் சென்றிருக்கும்; செல்வக் கடுங்கோவுடன் சேர நாட்டிலும் சிலகாலம் வாழ்ந்துள்ளார்; அங்கிருந்து மீண்டு பாரிமகளிர்க்கு மணவினை முடித்து வைத்துள்ளார்; இம் முயற்சிக்காகவும் அவர் வாழ்நாள் சிறிது கழிந்துள்ளது; இவ்வளவு நீண்ட நாள் வாழ்ந்து, இவ்வளவு உழைக்க பின்னரும் அவர் உயிர் இயற்கையிற் பிரியக் காணேம்; தம் உயிரை வடக்கிருந்து வலிதின் முயன்றே போக்கியுள்ளார்; ஆகவே, நல்லுடல் பெற்று நீண்டநாள் வாழ்ந்தவர் கபிலர் என்பது புலனும்.

கபிலர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைப் பாரியின் பறம்பரணிலேயே கழித்துவிட்டார் என்றாலும் அவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சென்று வந்துள்ளார் என்பது அவர் பாடல்களால் விளங்குகிறது. கபிலர், மலாடு நாட்டு மலையனையும், அவன் முன்னர் மலையையும், பாண்டி நாட்டுப் பாரியையும், அவன் பறம்பு மலையையும், சேர நாட்டுச் செல்வக் கடுங்கோவையும், அந் நாட்டு அயிரை, நேரி, கொல்லி ஆகிய மலைகளையும் அறிந்து பாடி யுள்ளார். ஆகவே, அவர் தமிழகத்தின் முப்பெரு நாடு களுக்கும் சென்று பழகியவர் என்பதில் சிறிதும் ஜூயமில்லை.

கபிலர் வாழ்க்கை செல்வம் நிறைந்து செழித்து விளங்கவில்லை. வறுமையில் கிடந்து வருந்தி வாழ்ந்தவரே; பேரரசர்களையும், பெருங்கொடை வள்ளல்களையும் பெரு நண்பர்களாகக் கொண்டவர் கபிலர் ஆதலின், சிறும்பியிருந்தால் கபிலர் செல்வ வாழ்விலே வாழ்ந்திருக்க

முடியும் ; ஆனால், செல்வத்தின்பால் சிந்தை செல்லாப் பண்பு, அவரை வறுமையிற்கிடந்து வாடவைத்திருந்தது.

கபிலர், தம்மையே நம்பி வாழும் பெரிய சுற்றத்தைப் பெற்றிருந்தார் ; சுற்றம் என்பது, மனைவியும், மக்களும், பிற உறவினரும் ஆவர் ; ஆதலீன், கபிலர், இல்லற வாழ் வினை மேற்கொண்ட நல்லவர் என்பது புலனும். அவர் செல்லுமிடங்தோறும், அவர் சுற்றமும் உடன் செல்லும் ; சுற்றத்தார் பசித்துன்பத்தால் வாடுவது கண்டு மனம் பொறுக்கமாட்டார் ; அவர்கள் பசித்துயர் போக்க வேண்டியே, பேகளையும், செல்வக் கடுங்கோவையும் கண்டு பாடினார் ; அவர்களைப் பாராட்டிய பாடல்களில், “ஓக்கல் பசித்தது,” “பசியிடை ஒக்கல்” எனத் தன் சுற்றத்தின் பசிக் கொடுமையைக் காட்டிப் பாடியுள்ளமையைக் காண்க.

பாரி இறந்த பிறகு உயிர் வாழ விரும்பாதவர் கபிலர் ; ஆனால், அவன் மகளிர் மணவினை குறித்துச் சிலாள் வாழ இசைந்தார் ; மகளிர் மணவினை முயற்சிக்கிடையே, சேரனுடு சென்று செல்வக் கடுங்கோவைக் கண்டுள்ளார் ; இது, பாரி மகளிர் மணவினைக்கு எவ்விதத்திலும் தொடர்புடைய தன்று ; தம் சுற்றத்தாரின் வறுமையினை ஒழிக்கவே ஆண்டுச் சென்றார் ; இவ்வாறு, தம் வாழ்வின் இறுதிக் குறிக்கோளாகிய பாரிமகளின் மணவினைக் கிடையேயும், தம் சுற்றத்தார் நல்லைக் கபிலர் எண்ணினார் எனின், அது அவர் சுற்றத்தின் வறுமைக் கொடுமையினையும், அவர் துயர் காணமாட்டாக் கபிலர் கருணையுள்ளத்தையும் அன்றே காட்டுகிறது?

கஉ. கபிலர் பெருமை

உரையாசிரியர்கள் பலரும் “கபிலபரணர்” என்ற தொடரில் பெரும் புலவராய பரணாருக்கு முன் கபிலரை வைத்துப் பாராட்டுவதே கபிலர் பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டாம். அவ் உரையாசிரியர்கள், “கபிலரது பாட்டு” என்ற தொடரை ஆரூம் வேற்றுமைத் தற்கிழமைப் பொருளுக்கு உதாரணமாக எடுத்தாண்டு அவர் பெருமையை மேலும் சிறப்பிப்பார். கபிலர்காலப் புலவர் ஜவர், அவரைப் பாராட்டியுள்ளார்கள். இத்தனைப் பெரும் புலவர்களால் பாராட்டப்பெற்ற புலவர் சங்காலத்தில் வேறு எவரும் இரார்; தமிழ்ச் சங்கத் தலைவர்—‘நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே’ என இறைவடினுடு வாதிட்ட கூக்கிரர்—கபிலரைப் புகழ்ந்துள்ளார்; கிளிகளைக்கொண்டு நெல் கொணர்ந்து நண்பனுக்குத் துணைபுரிந்த அவர் செயலையேன்றி, “உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்,” என அவரையும் பாராட்டியுள்ளார். ‘கபிலர் இப்போது இருந்திருந்தால் எவ்வளவோ நல்லது’—“கபிலன் இன்றுள்ளுயின் நன்று மன்!”—என்று மாந்தரம் சேரலிரும்பொறை என்ற அரசனுல் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்தவர் கபிலர் என அவர் தொண்டின் சிறப்பையேன்றி, “செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்,” என அவர் செய்யுட் சிறப்பு, நாவின் சிறப்பு, அறிவின் சிறப்பு ஆகியவற்றையும் பொருந்தில் இளங்கிரனார் என்ற புலவர்பெருந்தகையார் பாராட்டியுள்ளார்.

பருங்குன்றார்கிழார் என்ற புலவர், செல்வகள் வாழியாதன் கபிலர்க்கு அளித்த ஊர்களின் வனப்பக் கண்டு வியப்பதோடு, கபிலரையும் ‘வயங்கு வின், உவலைக்காக் கவலையில் நெஞ்சின்’ நனவிற் நல்லிசைக் கபிலன், ” எனப் புகழ்ந்துள்ளார்; அறிவு டி ஒளாவையார், கபிலர், கிளிகளைக்கொண்டு கதிர்

கொண்டாந்த செயலீப் பாராட்டியுள்ளார். மாரேக்கத்து நப்பசலையார் என்ற பெண்பாற் புலவர், கபிலரைப் “புலன் முக்கற்ற அந்தனைளன்” எனவும், “பொய்யா நாவிற் கபிலன்” எனவும் பாராட்டியதோடு நில்லாமல், கபிலர் பாக்களின் சிறப்பையும் அழகிய ஓர் உவமையால் பாராட்டிப் புகழ்வாராயினர். கபிலர் பாராட்டைப் பெற்றவர்களைப் பிற புலவர் பாராட்டல் இயலாது; கபிலர் பாராட்டு அவ்வளவு சிறப்புடையது; பொன்னை ஏற்றி வந்த பெருங் கப்பல் வந்து தங்கிய துறைமுகம் ஒன்றினுள், பிறபொருள் ஏற்றிவரும் சிறு கப்பல்கள் புகுவதைத் துறைமுகக் காப் பாளர் அனுமதியார்; அதைப்போல், கபிலர் பாராட்டைப் பெற்றவர்கள், பிற புலவர் பாராட்டைப்பெற விரும்பார்; கபிலர் கவிகேட்டு மகிழ்ந்தோர் காதுகளில், பிற புலவர் பாக்கள் புகா—“புலன்முக்கற்ற அந்த னைளன், இரந்துசெல் மாக்கட்கு இனியிடன் இன்றிப், பரந்திசை நிற்கப் பாடி னன்; அதற்கொண்டு, சினமிகுதானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப், பிறர்கலம் செல்கலா தனையேம்.” இது, மாரேக்கத்து நப்பசலையார், கபிலர்க்கு அனித்த பெருமை.

இவ்வாறு புலவர் பாடும் புகழுடையராகிய கபிலர், கடவுட்டன்மை உடையராகவும் கருதப்பட்டுள்ளார்; மாந்திரச் செய்யுளுக்கு உதாரணமாகத் தொல்காப்பிய உரை ஆசிரியர்கள் மேற்கொண்ட,

“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி!
பரண கபிலரும் வாழி!”

என்ற செய்யுளில், கபிலர் அகத்தியர்க்கு ஒப்பவைத்த சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

கால் கபிலர் குணநலம்

ஓருவர் வாழ்க்கையை உணர்ந்து அவர் வாழ்க்கையில் நிகழும் பல்வேறு நிகழ்ச்சிகளை அறிந்தால்தான், அவர் குணநலம் பலவற்றையும் அறிதல்கூடும். கபிலர் வாழ்க்கை வரலாற்றை அறிய விரும்பும் நமக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைக்கவில்லை. கபிலரை அறிகிறோம்; அவர் பாக்களைப் பெற்றிருக்கிறோம்; ஆனால், அவர் வாழ்க்கை வரலாற்றை அறிய முடியவில்லை; இந்நிலையில் அவர் கவிகளில்தான் கபிலரை அறிதல் வேண்டியுள்ளது; ஓருவர் உள்ளாம், அவர் வாய்ச்சொல்லில் வெளியாகும். “உள்ளத்தில் உண்மை பொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்,” என்பர்; ஆகவே, கபிலர் பாடல்களை உணர்ந்து அவர் உள்ளத்தை அறிதலே நம் கடன்; அவ்வாறு அவர் பாடலைப் பார்க்கும் நமக்குக் கபிலரின் பற்பல குணங்கள் புலப்படுகின்றன.

உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் பெறவேண்டிய பேறுகள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுமே எனினும், அவற்றுள் பொருள் ஒன்றைப் பெற்றுலே, ஏனைய அறத்தையும் இன்பத்தையும் அடைதல்கூடும். “வடுவிலா வையத்து மன்னிய மூன்றின், நடுவணது எய்த இருதலையும் எய்தும்,” “ஒண்பொருள் காழ்ப்ப இயற்றி யார்க்கு எண்பொருள், ஏனை பிரண்டும் ஒருங்கு,” “அறன் சனும் இன்பழும் சனும், திறன்றின்து தீதின்றி வந்த பொருள்,” என்னும் புலவர்களின் பொருளுரைகளும் இவ்வண்மையை உறுதிசெய்தல் காண்க.

இவ்வாறு அறத்தையும், இன்பத்தையும் அடைதற்கு வழியாக விளங்கும் பொருளைப் பெறுதவன், அழகு, கல்வி இவற்றால் எத்துணைச் சிறப்புடையனுயினும், அவ்வழகும், கல்வியும் சிறந்து விளங்கா; வாழ்வின் பல பகுதியிலும், ஒருவனுக்கு இன்பம் தருவது இளமைக்காலமே; ஒருவன் இன்பம் அனுபவிக்கவேண்டியதும் அவ்விளமைக் காலமே; இளமையுடையான், அவ்விளமைக் காலத்தை இன்பமாய்க்

கழிக்க வேண்டுமாயின், அதற்குப் பொருள் தேவை; பொருள் இல்லாதவன் இளமை இன்பத்தை அனுபவித்தல் இயலாது; பொருளிலான் இளமை, இன்பம் தராது கெட்டொழியும்; ‘வறியவன் இளமை வாடும்,’ ‘நலனும் இளமை யும் நல்குரவின் சீழ்ச்சாம்’ என்பர் பிறரும். இவ்வண்மை களை உணர்ந்தவர் கபிலர்; காதலைனப் பிரிந்து அவளைக் காணப்பெறுமையால் வருந்தும் காதலி ஒருத்தியின் அழகு கெட்டு அழிவதற்குப், பொருள் இல்லாதவன் இளமை, அனுபவிக்கவேண்டிய இன்பத்தை அனுபவிக்க முடியாது வீணே அழிவதை உவமையாக்கி, “பொருளில்லான் இளமைபோல் புல்லென்றான்,” என்று கூறும் அவர் உள்ளத்தை உணர்தல் வேண்டும்.

பொருளின் அருமையை அறிந்த கபிலர், அதைப் பயன்கொள்ளும் முறையையும் உணர்ந்துள்ளார்; இல்லற வாழ்வினை மேற்கொண்டு வாழுவது, தன்வீடு நோக்கி வருவார்க்கு வேண்டுவன் அளித்து, அவர் வறுமைத்துயர் ஒழிப்பதற்கே; “தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை,” என்பர் வள்ளுவர்; பொருளைப் பெறுவது, இரப்போர்க்கு அதைக் கொடுத்துப் புகழைத் தாம் பெற்று வாழ்வதற்கே; “சதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” “செல்வத்துப் பயனே சதல்,” என்பர் பெரி யோர்; கொடுத்துப் பயன்பெறும் செல்வமே சிறந்து விளங்கும். இவ்வண்மையை உணர்ந்த கபிலர், நற்றினைப் பாட்டொன்றில் “இசைபட வாழ்பவர் செல்வம்....காண் டொறும் பொலியும்,” என்று கூறிச் செல்வம் பெற்றார் கடமையை வலியுறுத்துவார்.

ஒருவனுக்கு இறப்பதைவிடக் கொடிய துண்பம் வேறு இல்லை; இதை அணைவரும் ஒப்புக்கொள்ளவர்; ஆனால், வறிய வன் ஒருவன் வந்து, “பொருள் இல்லேன்; வாழ வழியில் லேன்,” என்று கூறி இரந்து நின்றபோது, அவனுக்கு ஏதேனும் தந்து அவன் துயர் களைவிக்க முடியாத நிலை ஒருவனுக்கு உண்டானால், அப்போது அதைக்கண்டு

வருந்தி வாழ்வதினும் இறந்து விடுதல் இன்பம் தரும்; “சாதலின் இன்னத்து இல்லை; இனிது அதூடும், சாதல் இயையாக் கடை.” இவ்வண்மையை உணர்ந்தவர் கபிலர்; ஆதலின், “சாதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றூது வாழ்தலிற் சாதலும் கூடும்” எனவும், “இனமை உரைத்தார்க்கு அது நிறைக்க லாற்றூக்கால் தன் மெய் துறப்பான்” எனவும் இருகிடங்களில் கூறி, இரந்தோர்க்கு சாதல் இயலா இழி வாழ்வை விரும்பாத தம் உள்ள வளத்தைக் கபிலர் உணர்த்துகிறார்.

பொருட் பயனீயும் அதன் அருமையினையும் உணர்ந்த கபிலர், அப் பொருளை எப்படியாயினும் பெற்றுவிடல் வேண்டும் என்று விரும்புவார்கள்; “தண்ணீர் அடுபுற்கையாயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்” என்ற உயர்வுள்ள உடையவர் கபிலர்; பிற்பால் சென்று, பின்னின்று இரந்து பொருள் பெறுவதை இழி வெனக் கருதும் அவர் உள்ளம்; பெண் ஒருத்திபால் உள் எத்தைப் பறிகொடுத்த இளைஞன் ஒருவன், அவரும் அவள் தோழியும் ஒருங்கிருக்கும் காலம் பார்த்து அவர் முன் சென்று நின்றான்; வந்து வாய்திறவாது நிற்கும் அவனைக்கண்டதோழி, “நீ வேண்டுவது யாது?” என்று கேட்டாள்; அதற்கு அவன், “வேண்டியதைக் கூறினால் மறுக்காமல் தருவீர்களோ?” என்றான்; அதற்குத் தோழி, “தன்பால் வந்து நிற்போர்க்குப் பெரும்பொருள் அளிக்கும் உள்ளமும் பொருளும் ஒருங்கே உடையான் மகள் இவள்; ஆகவே, விரும்புவதைக் கூறின் மறைது அளிப்பாள் இவரும்,” என்றான். அதற்கு அவ்விளைஞன், “ஓ! பேதாயி பிற்பால் சென்று இரந்து பொருள் பெறுவன் என்று என்னையும் எண்ணிக்கொண்டார்கள்? அத்தகைய புல்லறி வடையேனல்லன் நான்—பொருள் வேண்டும் புன்கண்மை சுண்டில்லை—அவ் விழிதன்மையினை என்பால் காணல் இயலாது,” என்று கூறினான் என்று பாடி, இரந்து பெறும் பொருள் இழிவுடைத்து என்று கபிலர் எடுத்துக் காட்டுவார்.

கபிலர் வறியவர்; புரவலர் அளிக்கும் பொருள் பெற்றே வாழ வேண்டியவர்; கபிலர் தம் வாழ்நாளில் பல்லரக்கண்டு பாடியுள்ளார் எனினும், அவர்களுள் பொரு ஞக்காகப் பாடியது செல்வக்கடுங்கோவாழியாதன் ஒரு வலையே. மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது “வரிசை அறிதலோ அரிதே; பொதுநோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே” என்று அறிவுரைக்கு நன்கு மதிக்கற பாட்டினைப் பெறப் பேக்கீனப் பாடியது, ஒழுக்கத்தின் கிறப்பை உணர்த்தி அவணை அவன் மனைவிபால் கொண்டு சேர்க்க; பாரியைப் பாடியது, பெருங்கிழமை, நட்புடைமை கருதி; பொருள்கருதிப் பாரியைப் பாடியிருந்தால், பறம்பு நாட்டு முந்நாறு ஊர்களில் ஒரு சில ஊர்களையாவது பெற்றிருப்பர்; அவற்றுள் ஒன்றையும் அவர் பெற்று ரல்லர்; பொருளைத் தாம் பெறுவதற்குப் பதிலாக, பாரி யின் பஸ்டவீரர்க்கு உணவுதேடி அளிக்கும் அவர்க்குப் பொருளாசை உண்டு எனல் ஏலாது; விச்சிக்கோவையும் இருங்கோவேளையும் பாடியது, பாரி மகளிர் திருமணம் குறித்து; பாடிப் பிழைக்க அன்று; கபிலர் எவ்வரப் பாடினும் இதுபோல் வேறு காரணம் கருதியே அன்றிப் பொருள் காரணமாகப் பாடினரல்லர்; செல்வக்கடுங்கோ அளித்த நூற்றிரம் காணம் பொருளையும் பெரிய ஈட்டையும், தமக்கென வைத்து வாழாது, தம் சுற்றத்தார்க்கு அளித்து விட்டு, வாழ்வை வெறுத்து வடக்கிருந்து உயிர் விட்ட கபிலர்க்குப் பொருளாசை உண்டெனல் பொருங்தாது.

கபிலர், எப்படியாவது பொருள்பெற்றால் போதும் என்று எண்ணுபவராக இருந்தால், மலையமான் அளித்த பொருளை வாய்மூடிக்கொண்டு வாங்கிவந்திருப்பார்; அவர் உள்ளம் அவ்வாறு பெற விரும்பவில்லை; வரிசையறியாது வழங்கிய அவன் செயலை வண்மையாகக் கண்டித்து, அவன் தன் பிழை உணர்ந்து பிறகு அளித்த பெரும்பொருளையன்றே பெற்றுவந்தார்? செல்வக்கடுங்கோ வாழியாதன்பால் பொருள்பெறச் சென்றதாலத்

திலும், அவன் தகுதியறிந்து, வழங்கும் வள்ளியோன் எனத் தெரிந்தே பொருள்வேண்டினார்; பொருள் இல்லாக் குறையால்வந்தவன் என்று அவன் எங்கே எண்ணிவிடு கிருதே என்று அஞ்சி, “இரக்கவந்தவன், ஆகவே நம்பால் இல்லாதவற்றையும் கூறிப் புகழ்வான், என்று எண்ணுதே; இரந்து நிற்பவனும் அல்லன் நான்; புனைந்துரையாகப் புகழ் வும் மாட்டேன்; “இரக்குவாரேன்; எஞ்சிக்குறேன்,” என்று கூறினார் கபிலர்; இதனால், பொருள் அருமையும், பெருமையும் உடையதே எனினும், அதைப் பெறும் வழி, பழியொடு படர்ந்ததாயின், அவ்வழிப் பெறும் பொருளை விரும்பார் கபிலர் என்பது புலனுதல் காண்க.

கபிலரின் வறுமையிற் செம்மையாம் குணம், அவர் காட்டும் கலித்தொகைக் காட்சி யோன்றுல் வெளியாகிறது; செல்வ வாழ்விலே சிறக்க வாழ்ந்தவன் ஒருவன்; எக்காரணத்தாலோ அவன் செல்வமெல்லாம் அழிந்து விட்டது; அவன் வறியன் ஆயினான்; வளமாக வாழ்ந்த வன் ஆதலின், வறுமையின் கொடுமையை அவனால் தாங்க முடியவில்லை; என்றாலும், அவன் இரந்துயிர் வாழ்ந்தல் இழிவென எண்ணுவான்; எவ்வளவோ பொறுத்துப் பார்த்தான்; ஆனால், வறுமையின் கொடுமை அவனை மேலும் பொறுக்கவிடவில்லை; அவனுக்கு உறவினர் பலர்; அவன்பால் அன்பும் உடையவர்; தம்பால் வருவார் துயர் தீர்க்கும் அருஞம், அதற்கு ஏற்ற திரண்ட செல்வமும் உடையவர். அவர்பால் சென்று குறை கூறின் இழிவில்லை என எண்ணினான்; ஒரு நாள் அவர் வீடு சென்றுள்; அவர் முகத்தைத்தோக்கினான்; வாயைத் திறந்து தன்குறை கூற வும் தொடங்கி விட்டான்; வாய் குறைக்குறத் தொடங்கி விட்டது எனினும், அவன் உள்ளம் அச் செயலின் இழிவை உணர்ந்தது; ஆகவே, அதைச் செய்ய அஞ்சிந்து; வாயின் செயலைத் தடைசெய்தது; அதனால், சொல்ல விரும்பியதைத் தெளிவாகவும் சொல்லமுடிய வில்லை; சொல்ல விரும்பிய அவ்வளவையும் சொல்லமுடிய வில்லை; இடையில் அவன் நாக்குக் குழற்ற தொடங்கி

விட்டது; அதனால், தன் எண்ணம் ஈடேறப் பெருமலே மீண்டான்; இவ்வாறு பலாள். வறுமையின் கொடுமை, பிற்பால் குறைகூறி நிற்கும் துணிவை நாவிற்குத் தருகிறது; ஆனால், இரங்கு உயிர்வாழ விரும்பா அவன் உள்ளாம், நாவின் செயலைத் தடுக்கிறது; இவ்வாறு உணர் விற்கும் செயலீற்கும் பெரும் போராட்டம் நடைபெறுகிறது. நல்லகாலம், அவன் உள்ளாம் உரன் உடையதாகவே, உணர்வு வென்றது; செயல் தோற்றுகிறது; ஆனால், இப்போராட்டத்தின் கொடுமையினையும், அவ் வறுமைக் காலத் திலும், தன் செம்மைக் குணத்தில் பிறழா அவன் பண் பாட்டின் சிறப்பையும் நம்மால் உணராமல் இருக்கமுடிய வில்லை.

“செல்வம் கடைகொளச் சாஅப்ச் சான்றவர்
அல்லல் களைதக்க கேளிர் உழைச்சென்று
சொல்லுதல் உற்று உரைகல் லாதவர்.”

(கவித்தொகை : சுகச)

உலகெலாம் வாழுவேண்டும் என்ற உயர் பேருள்ளம் உடையவர் கபிலர்; ‘நாடெலாம் வாழுக் கேடொன்று மில்லை,’ என்ற உண்மையை உணர்ந்தவர்; அதனால் உலகக் கேட்டினைத் தம்கேடாகவும், உலக இன்பத்தைத் தம் இன்பமாகவும் கொண்டார்; உலகத்தார் வருந்தினால் அவர் வருந்துவார்; உலகத்தார் மகிழ்ந்தால், அவர் மகிழ்வார்; கபிலர்தம் இவ்வள்ளச் சிறப்பினை அவர் பாடிய அகநானாற் றுப் பாட்டொன்றில் கண்டு அறிவுடையோர் மகிழ்வார்.

தலைமகன் தன்னை மணந்துகொள்ள விரைவில் வந்திலனே என வருந்திக்கொண்டிருக்கிறார்கள் தலைவி; தலைவியின் வருத்த நிலை கண்டு, கண்ணீர் விட்டுக் கலங்குகிறார்கள் அவன் உயிர்த்தோழி; ஒருநாள், மணம் செய்து கொள்வதற்கான மாண்புகளோடு தலைவன் திடுமென வந்துசேர்ந்தான். அதைத் தோழி கண்டாள்; அவன் இன்பம் கரைப்புரண்டோட்ட தொடங்கிற்று; தன் இன்பத்தின் எல்லை சாணமாட்டா அவன், அதன் பெருமையினை உணர்த்த அழுகிய உவமை ஒன்றைக் கூறுகின்றார்கள்:

மழுயின்றி வறண்ட கொடும் பஞ்சகாலம், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீண்டு வருகிறது; மழு இல்லாமையால், உழுவுத்தொழில் நடைபெறவில்லை. நாட்டில் வறுமை வளர்ந்தது; வறுமைத்துண்பம் நாழாது மக்கள் வாடினர்; மலைபோன்ற கரைகளையுடைய குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன; குளங்கள் நீர் அற்றுப் போன மையால், பறவைகள் வருவதையும் அக் குளங்கள் இழந்து விட்டன; இவ்வாறு பஞ்சம் தாண்டவமாடிக்கொள்ளிருக்கும்போது, ஒருங்கள் எங்கிருந்தோ பெருமழு வந்தது; பெய்த மழுநீரால் பெருங் குளங்கள் எல்லாம் நிறைந்து விட்டன; நீர் நிறைந்து கிடக்கும் குளங்களை அந் நாட்டு மக்கள் கண்டனர்; அவர்களின் மன எழுச்சி யினையும், மகிழ்ச்சியினையும் அளவிட்டுக் கூறவும் முடியுமா? அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி! இவ்வாறு மகிழும் அவர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தேங்கிக்கிடக்கும் மகிழ்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டித் தந்தால், அம் மகிழ்ச்சி எத்துணைப் பெரிதாம்! “அவன் வரவு கண்டு அவ்வளவு மகிழ்ச்சி கொண்டேன்,” என்று கூறினால் தோழி.

“நாடு வறம் கூர, நானுகில் துஞ்சக்
கோடை நீடிய பைதறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள்ளில்
என்றாழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம் வைக்கறைப்
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுட் பெய்தங் தற்றே.” (அகம்: ச2)

இவ்வாறு தோழியின் மகிழ்ச்சிக்குக் ‘கோடையால் வற்றிக் கொண்டலால் நிறைந்த’ குளம் கண்டு மக்கள் கொண்ட மகிழ்ச்சியினை உவமை கூறிய கபிலர் உள்ளத்தின் உயிர்வே உயர்வு!

கபிலர், தம்மைபொத்த புலவர்களைப் போற்றிப் புகழும் பண்புடையவராவர்; ‘புலவர்கள், தம்மைபொத்த

பிற புலவர்களைப் போற்றிப் புகழுமாட்டார்கள்; அவர் தம் புலமை கண்டு பொருமை கொள்வார்கள்,’ என்ற தவறான எண்ணைம் தமிழ்மக்கள் உள்ளத்தில் எவ்வாரே இடம் பெற்றுவிட்டது. ஆனால், பழந்தமிழ்ப் புலவர் வரலாற்றை அறியக் கிடைத்த சிறிய வாய்ப்பைக்கொண்டு நோக்கிய வழி, அத் தவறான கொள்கைக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பது தெளிவாகும்; கபிலர் பெரும் புலவர்; புலவர்களும் போற்றும் புலமை வாய்ந்தவர்; அவர், தம்மையொத்த புலவர்களைப் பொதுவாகவும், சிலரைக் குறிப்பிட்டும் புகழுந்துள்ளார்; “‘புலவர் பொய் கூரூர்; புலவர் பயனில் சொல் பாராட்டார்’” என்றெல்லாம் புகழ் கிறூர்; “‘புலவரெல்லாம் புலவராகி விடார்; அவருள் பெரும் புலவர் உளர்; அவர் புலமையின் பெருமையறிந்து அவரைச் சிறப்பித்தல் வேண்டும்’” என்றெல்லாம் புலவர் களைப் பொதுநிலையில் போற்றும் கபிலர், கழாத்தலையார் என்ற புலவர் தம் செய்யுட் சிறப்பினையும், அவர் சொல் வின் தூய்மையினையும் போற்றிப் போற்றிப் புகழுந்துள்ளார். “‘கழாத்தலையார் செய்யுள், புலவர்கள் புகழைப் பெற்ற புகழ் வாய்ந்தது :—“‘புகழுந்த செய்யுள் கழாத்தலை’”—என்றார்; “இருங்கோவேள் முன்னேன் ஒருவன் கழாத்தலையாரை இகழுந்ததினுலேயே அவர்களுக்குரிய அரையப் பேரூர் அழிந்தது” என்று கபிலர் கூறுகிறார்;

“இருபாற் பெயரிய உருகெழு மூதார்க்
கோடிபல அடுக்கிய பொருள்துமக் குதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி;
தும்போல் அறிவின் துமருள் ஒருவன்
புகழுந்த செய்யுள் கழாதுத் தலையை
இகழுந்ததன் பயனே.”

(புறம்: १०२)

இதனால், புலவர்கள் வெறும் புலமை மட்டும் உடையவர் ரல்லர்; ஆக்கவும் அழிக்கவும் வல்ல ஆற்றலும் உடையவர் என நம்பியவர் கபிலர் என்பது புலனும். இவ்வாறு புலவர் பாராட்டும் கபிலரின் பேருள்ளமகண்டு நாம் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

பரணர் பாடல்கள் வரலாற்றுக் குறிப்புக்கள் செறிந்து காணப்படுவதுபோல், கபிலர் பாடல்கள் அறவுரை நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் புலமையைப் புலப் படுத்திப் பொருள்பெற்று வாழ்வதே வாழ்வின் குறிக் கோள் என்று கொண்டவரல்லர் பண்டைக்காலப் புலவர்கள்; “மக்கள் வாழ்வை வாழ்விக்க வந்தவர்கள் நாம்; மக்களுக்கு வழிகாட்டுவதே நம் கடமை” என்று உணர்ந்த வர்கள்; புலமை ஒன்றே பொருளாகக் கொண்டிருந்தன ராயின் அவர் பாடல்கள் எப்பொழுதோ பொன்றி யிருக்கும்; அவை பொன்றுப் புகழ் பெற்று இன்றும் விளங்குவது, புலமையோடு பொன்னுரை பல பொதியப் பெற்றிருப்பதினுலேயேயாம்.

அறவுரை கூறுவதற்கென்றே சில நூல்கள் அமைந்துள்ளன எனினும், இலக்கிய வளமே குறிக்கோள் போல் பார்வைக்குத் தோன்றும் பழந்தமிழ்ப் பாடல்களும் நீதி உரைப்பதைத் தம் நெறியெனக் கொண்டுள்ளன; அப்பாடல்கள் ஒவ்வொன்றும், அக்கால மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையினையும் வசூத்துக்காட்டி, அவ்வாறு காட்டுவதன் வழியாகவே, வகை வகையான நீதிகளை உணர்த்துகின்றன; இவ்வாறு மறைமுகமாக அறவுரை பல வழங்குவதோடு, அறம் உரைக்கும் அருந்தொடர் பல வற்றையும் அப்பாக்கள் பெற்றுள்ளன; இவ்வாறு நீதித் தொடர்கொண்ட கபிலர் செய்யுட்கள் கணக்கில்; அவர் செய்யுட்களில் கண்ட அறவுரை பலவற்றுள் சில இவை:

அறம்புரி செங்கோளன் ஆவேன் மன்னன்; அஞ்சுவது அஞ்சாதான் அறாளிலி ஆவன்; ஆர்வுறரூர் நெஞ்சம் அழிய விடாதே; ஆற்றூர் எனினும் அவர் குற்றம் கூறறக; இல்லோர் புள்கண் தீர்ப்பது வண்மை; இனத்தின் இயன்ற இன்னுமை இளிது; இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கலாற்றுக்கால தன் மெய்துறத்தல்தலை; உற்றூர் இடுக்கண் தீர்ப்போன் உர வோன்; நட்டார்க்குத் தோற்றலை நானுமை வேண்டும்; நல்ல வர் நானும் நிலை நன்று; நல்லார்கண் தோன்றும் நாவடக்கம்;

நட்டு நாடாமை நன்று; நாடி நட்டலும் நன்று; பிறர் உறுவிழுமர், தம்முறு விழுமர்.

உள்ளால் உணர்ந்தோர் நீதியில்லை நேரே கூறுவதினும், அந் நீதிகள் பொதிந்த கதைகளைக் கூறுவதே பெரும்பயன் அளிக்கும் என்பதை அறிவர். பண்ணடக்காலப் புலவர்கள் மக்கள் மனப்பண்பு அறிந்தவர்கள்; ஆகவே, அவர்கள் உணர்த்த விரும்பும் விழுமிய கொள்கைகளைச் சிறுகதைகள் போன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, அவற்றின் வாயிலாக உணர்த்துவாராயினர்; அவ்வாறு உணர்த்த வந்த பாடல்களே, அகத்துறைப் பாடல்கள்; அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன்றும், வாழ்வைப் பண்படுத்தும் பண்புடையன.

மக்கள் கானும் நிலையிலும், கானுமறைவிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நிகழ்ந்தவாறே எடுத்துக் காட்டுவது ஒருமுறை; இன்று எழுதப்படும் சிறு கதைகளிலும், படக் கதைகளிலும் காண்பது அதுவே; அம் முறை பெரும்பயன் அளிப்பதாக து. இவ்வாறு நிகழ்தல் வேண்டும்; இவ்வாறு நிகழ்ந்தால்தான் நன்று என்று நன்முறையில் எண்ணி, அவ்வாறு நிகழ்ந்ததாக எழுதப்படும் கதைகளே நல்லன; அவற்றில் வரும் நிகழ்ச்சிகள் நிகழக்கூடாதன— நிகழ இயலாதனவாகத் தோன்றலாம்; ஆனால் வாழ்வில் அவை நிகழ்தல் வேண்டும்; நிகழ்ந்தால் வாழ்க்கை வளமுறும் என்ற எண்ணத்தைத் தூண்ட அவை பயன்படும். அத்தகைய கதைகளே நாட்டிற்குத் தேவை.

அகத்துறை தழுவிய பாடல்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் இவ்வியல்புடையன; ஆகவே, அவை அறிதற்குரியன; தமிழில் அகத்துறைப் பாடல்கள் அளவற்றுள்ளன; அவ்வளவையும் அறிதல் இயலாது; ஆகவே, கபிலர் பாடிய அகத்துறைப் பாடல்களில் சிலவற்றையாவது கண்டு, அவை காட்டும் வாழ்வின் நிலை சிலவற்றை அறிந்து பயன் கொள்வோமாக.

ஒரு தலைமகள், தலைமகன் ஒருவடினேடு உறவு கொண்டு விட்டார். அவன் கூட்டுறவால், அவள் உடலமூகும் சிறிது

மாற்றித் தோன்றுவதாயிற்று. அவனேடு தான் கொண் டுள்ள இவ்வறவு, தன் உயிர்த்தோழிக்குத் தெரியாது என்பது அவள் எண்ணாம் ; மறுநாள் தினைப்புனத்துக்கு வந்த அவள், தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்லும் கிளிகளை யும் ஒட்டாமல் எதையோ எண்ணின் ஏங்கியிருப்பாளாயினர் ; தோழி இதையெல்லாம் உணர்ந்தாள் ; தலைமகளே தன் களவொழுக்கத்தை உணர்த்துவாள் என எண்ணினாள் ; அவள் உணர்த்தவில்லை ; “என் இந்த மாறுபாடு !” என்று இவள் கேட்டபோதும், அவள் உண்மை உணர்த்தாது, ஏதோ சில காரணம் கற்பித்துக் கூறிவிட்டாள் ; தோழிக் குச் சிறிது கோபம் உண்டாயிற்று ; நம்மையும் ஏமாற்ற எண்ணுகின்றனளே என எண்ணினாள் ; அவனுக்கு அறிவு வரச்செய்ய வேண்டும் என்று விரும்பினாள் ; அவள் பால் சென்றாள் ; அவள் கண்கள் சிவந்து இருப்பதைக் கண்டாள் ; “தினையைக் காவல்புரிவோர், அத் தினையைத் தின் நவரூம் பன்றி முதலாகிய விலங்குகளைக் குத்திக் கொன்று ஏந்திய அவ் விலங்குகளின் இரத்தக்கறை படிந்து சிவந்து காணப்படுவதேபோல் செவ்வரி பரந்து சிவந்து காணப்படும் நின்கண்களின் அழகே அழகு !” என்று அவளைப் பாராட்டினாள். பின்னர் அவளை அழைத்தது, “கிளிகள் தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்கின்ற அவ்வழகையும் பார் ; அவை அவ்வாறு கவர்ந்து செல்வதை, மலைக்கூடு களில் தங்கியிருக்கும் மயில்கள் பார்த்துக்கொண்டிருப்பதையும்காண் ; தாம் தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்வது அம் மயில்களுக்குத் தெரியாது என எண்ணி ஏமாறும் அக் கிளிகளின் அறியாமையினை என்னென்பது !” என்று கூறி நகைப்பாளாயினாள்.

“ எனல் காவலர் மாலீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருங்தோ னோயே !...
ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னே,
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே ?” (நற் : கந்)

தோழி கூறியது இவ்வளவே; ஆனால், அச் சொற்கள் தலைமகள் அறிவிற்கு எவ்வளவு பெரிய வேலையைக் கொடுத்துவிட்டன! “நம் கண்ணை மாவீழ்த்துப் பறித்த செவ்வேலினுக்கு ஒப்பிடுகிறார்கள் தோழி; அவ்வாறு கூறும் அவள் கருத்தென்ன? தலைவன் உள்ளத்தில் பாய்ந்து, அவனுக்குக் காதல்நோய் அளித்து மீண்ட உன் கண் களைப்பார் என்று நம் களவொழுக்கம் அறிந்து கழித்து கூறிய சொற்களன்றே அவை? என்று எண்ணினால். “கிளிகள், கதிர்களைக் கவர்ந்து செல்வதை மயில் பார்த்துக் கொண்டிருக்கிறது; மயில் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாத கிளிகள் தாம் கதிர்களைக் கவர்ந்து செல்வதை எவரும் அறியார் என எண்ணி ஏமாறுகின்றன. இதை ஏன் அவள் நமக்குக் காட்டவேண்டும்? நான் தலைவனேடு கொண்டுள்ள களவொழுக்கத்தை அவள் அறிந்து கொண்டுள்ளார்; அவள் அறியாள் என எண்ணி ஏமாறுகிறேன்; என் அறியாமை கண்டன்றே என்னை என்னி நகைக் கிறான்?” என்று தலைமகள் அஞ்சினால்.

இவ்வாறு, “தினைக்கதிர்களைக் காக்கவேண்டியது உன் கடமை; அதில் நீ தவறிவிட்டாய்; கிளிகள் கதிர்களைக் கவர்ந்து செல்கின்றன; பார்த்துக்கொண்டு வாளா இருக்கின்றூய்; களவு போகிறது என்பதையே உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை: நீதான் இவ்வாறு அறிவற்றவளாகி விட்டாய் என்றால், என்னையும் அறிவற்றவள் என எண்ணி விட்டாய்; கடமையில் தவறுவேன் நான் அல்லேன்; நின்னைக் காக்கக் கடமைப் பட்டவள் நான்; உன் களவொழுக்கத்தையும் அறிவேன்; நீ கடமையில் தவறுவதை யும் அறிவேன்; ஆகவே அறிவன் அறிந்துநட,” என்று தலைமகளுக்கு அறிவுட்டும் தோழியின் அறிவே அறிவு!

தோழி, தன் செயல் உணர்ந்துகொண்டாள் என்பதற்கு தலைவி, அவளிடம் உண்மையை உணர்த்தி விட்டாள். தலைவியின் நல்வாழ்வில் நாட்டமுடையவள் தோழி; ஆகவே, தலைவனின் பேரும், ஊரும், பண்பும் யாவை எனவும், அவர்கள் உறவினுக்கு யாதேனும் கேடு

நேரின், அதை முன்னின்று தடுத்தற்காய வழி யாதேனும் உண்டா எனவும் அறிந்துகொள்ளத் துடிக்கிறது அவள் அன்பு உள்ளம்! “அவ்வாரூபின், நின் அன்பைக் கவர்ந்த அந்த ஆண்மகன் யார்? அவன் உன்னைக் கண்டு அன்பு கொண்டது உண்மைதானு? அவன் நம்புதற்குரியனு? அவன் உன்னேடு உறவுகொண்டது உண்மை என்பதை அறிந்து கூறுவார் யாரேனும் உள்ரோ?” என்று கேள்வி மேல் கேள்விகள் கேட்கலாயினால். அதற்கு அத் தலைவி கூறிய விடை அவன் பிள்ளையாளர்த்தைத் தெள்ளளனக் காட்டுகிறது. “தோழி! அவர் என்னைக்கண்டு உறவு கொண்ட காலத்தில் அங்கு வேறுபாரும் இல்லை; என் உள்ளத்தைக் கவர்ந்த அவர் ஒருவரே அங்கிருந்தார்; நாங்கள் இருந்த இடத்திற்கு அருகே உள்ள நீர்நிலையில் நாரை ஒன்று மட்டும் இருந்தது; ஆனால், அவர் என்னேடு உறவு கொண்டதை அது பார்க்கவில்லை; தன் உணவைப் பெறும் கருத்தோடு ‘ஆரல்மீன் ஓடிவராதா?’ என நிறையே நோக்கிக்கொண்டிருந்தது; ஆகவே, அது எங்கள் உறவினை அறியும் சான்றூகாது; “பிரியேன், பிரியின் உயிர் தரியேன்; அறனல்லன செய்தவனும் ஆவேன்” என்று அவர் உரைத்த சூருறவு ஒன்றே பற்றுக்கோடு; அவர் அதை மறுக்கார்; மறுத்துப் பொய் கூறிவிட்டால் அந்நிலையில் வேறு பற்றிவேன்,” என்று தன் நிலைமையை உள்ளவாறு உணர்த்தினால் :

“யாரும் இல்லை; தானே கள்வன்;
 தான் அது பொய்ப்பின், யான் எவன்செய்கோ?
 சினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
 ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
 குருகும் உண்டு; தான் மணந்த ஞான்மே.” (குறுங்குடி)

இவ்வாறு ஈறக்கேட்ட தோழி, “இப்படியும் ஒரு பெண் ஏமாந்து போவாளா என எங்கே சினம் கொள் வாளோ?” என எண்ணிய தலைவி, “அதுவும் என் தவ றன்று; அது நாரையைக் கண்டதால் நேர்ந்த பிழை; அப் பாடத்தை நாரை கற்றுக் கொடுத்தது; உணவைப்

பெறவேண்டும் என்ற அதன் ஆசை, தனக்கு ஊறு செய்வார் யாரேனும் அருகில் இருப்பரே என்ற அச்சத்தை ஒழித்து விட்டதைக் கண்டேன்; அன்பு காட்டிய தலைவன்பால் நான் கொண்ட அன்பு, பின்விளைவுகளை எண்ண மறுத்துவிட்டது. ஆகவே தவறு என்னுடைய தன்று; “அந் நாரையினுடையதே” என்று குறிப்பால் கூறிச் செய்த தவறினின்றும் தப்பித்துக்கொள்ள முயனும் தலைமகள் அறிவினை என்னென்பது!

தலைவி தலைவன் இருவரும் அன்புகொண்டு வாழ் கிறூர்கள்; ஒருவர் இன்றி ஒருவர் வாழ்மாட்டாப் பெருங் காதலுடையராகவும் காணப்படுகிறூர்கள். எனினும், அவர் களால் களவொழுக்க வாழ்விலே கலந்து மகிழ முடிய வில்லை; அசற்கு எத்தனையோ இடையூறுகள்; ஒருவரை பொருவர் காண்பதும் அரிதாகிறது; இதனால், தலைவியின் வருத்தம் மிகுகிறது; அவள் உள்ளக் கவலை பிறர்க்குப் புலனுகுமாறு அவள் உடல்நல்லும் கெடுகிறது; இந்நிலை மேலும் நீட்டித்தால், தலைவி இறந்துவிடுவதோ எனவும் தோழி அஞ்சினாள். மனந்து கொண்டால் மனக் கவலைக்கு இடமில்லாமற் போகும் என்று முடிவு கொண்டாள்; தலைவனை அடைந்து மனத்தின் இன்றியமையாமையினை எடுத்துக் கூற விரும்புகிறோன்; அவர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு முன்னே ஒரு பலாமரம்; பாதுகாப்பற்றது; அதன் சிறிய கிளை ஒன்றில், பெரிய பழம் ஒன்று பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தோழி கண்டாள்; தலைவன் நாட்டில் வேர்ப்பலா மரங்கள் மட்டுமே நிறைந்திருப்பதையும், அம் மரங்களைச் சூழ மூங்கிற் புகர்கள் வேலியாக அமைந்திருப்பதையும் அவள் அறிவாள்.

ஆகவே, அவள் அவனை நோக்கித், “தலைவி! உங்கள் ஊரில் உள்ள வேர்ப்பலா மரங்களைச் சூழ மூங்கில் வேலி அமைந்துள்ளது; ஆகவே, பிறர் எவ்வாறும் எளிதில் அப் பலா மரங்களை அடைதல் இயலாது; மேலும் அம் மரங்கள் நல்லாம் வேர்ப்பலா; பழங்கள் பழுத்தாலும் வேரிலேயே

பழுக்கும்; ஆகவே நன்கு பழுத்துவிட்டாலும் காம்பு அறுந்து கீழே விழுந்து பாழாய்விடும் என்று அஞ்ச வேண்டுவதும் இல்லை; ஆகவே உங்கள் நாட்டுப் பலாப் பழங்கள் இயற்கையில் அழிவதோ, கள்வரால் கவரப்படுவதோ இல்லை; நீ அத்தகைய மரங்களையே பார்த்துப் பழகியவன்; ஆதலின், இதோ நிற்கும் இப் பலாவினைக் கண்டதும் உன் உள்ளத்தில் எத்துணையும் அச்சமுண்டாகவில்லை; இப் பலா மரத்திற்கு வேலி ஒன்றும் இல்லை; ஆகவே, அதன் அருகிற சென்று பழத்தைப் பறித்துச் செல்லுதல் எவர்க்கும் எளிது; மேலும் அப் பழத்தின் பருமையினையும், அதைத்தாங்கிக்கொண்டிருக்கும் காம்பின் சிறுமையினையும் சோக்குவாயாக; அக் காம்பு பழத்தை இதுவரை தாங்கியிருப்பதே அரிய செயல்; அப் பழம் மேலும் பருத்துப் பழுக்கத் தொடங்கினால், பிறர் பறித்துப் போவதேயன்றி, தாங்கிய கிணை முறியக் கீழே விழுந்து தானே அழிதல் உறுதி; ஆகவே, அப் பழம் பழுக்கும் காலம்வரை காவல் புரிந்து, பக்குவம் அடைந்ததும் பறித்து வைக்கவேண்டிய கவலை எங்களுக்கு; அத்தகைய கவலை உங்கள் நாட்டார்க்கில்லை; ஆகவே எங்கள் கவலை உனக்குத் தெரியவில்லை; இப்போதாயினும் எங்கள் கவலையின் ஆழத்தை அறிந்துகொள்வாயாக; அப் பழம் தானும் பாழாகாமல், மரத்தையும் பாழாக்காமல், பிறர் கைக்கும் போகாமல் எங்களுக்கே கிடைக்கத் துணை புரிவாயாக,” என்று கூறினால்.

தலைவி தனக்கே உரியவள்; பிறர் எவரும் அவளைப் பெறல் இயலாது; அவனும் எவ்வளவு பெரிய காதலையும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தாங்கியிருப்பாள் என்று கவலையற்றிருப்பது தவறு; தலைவி பாதுகாப்பற்றவள்; அவளை மணந்துகொள்ள எவரும் விரும்புவர்; பெற்றேரும் எவருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடுவர்; அவ்வாறில்லையாயினும், தலைவியின் உயிரோ மிகமிக மென்மை உடையது; ஆனால், அவள் நின்பால் கொண்டிருக்கும் காதலோ அளவிடற்கரிய பெருமை

வாய்ந்தது ; அக் காதல் மேறும் மிகுந்தால், அதை அவளால் தாங்கியிருத்தல் இயலாது ; அதைத் தாங்கி நிற்கும் வன்மை அவள் உயிருக்கு இல்லை ; அவ் வயிர் அழிந்துவிடும் ; காதலும் பாழாம் ; ஆகவே, உரிய காலத்தில் மணந்துகொள்வதே அறிவுடையை” என்று அவன் மனங்கொள்ளும் வகை வகுத்துக் கூறிய அவள் அறிவின் சிறப்பே சிறப்பு !

“வேரல் வெலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி ;
யார்அஃது அறிந்தின னேரே? சாரல்
சிறகோட்டுப் பெரும்பழம் ஊங்கி யாங்குகினால்
உயிர்தவச் சிறிது ; காம்மோ பெரிதே.” (குறு : கஅ)

தோழியின் அறிவுரை கேட்ட தலைவன் மணந்து கொள்ள உறுதிபூண்டு மணங்கொக்குத் தேவையான பொன்னும் பொருளும் கொண்டுவரும் கருத்துடன் வெளி நாடு சென்றான் ; சென்றவன் மீண்டு வருவதாகக் குறிப் பிட்டுச்சென்ற காலம் கடந்து பல நாளாகியும் வரவில்லை ; தலைவி அவன் வாராமை கண்டு கவலைகொள்ளத் தொடங்கினால் : தலைவியின் துயர்நிலை கண்ட தோழி, தலைவியை நோக்கி, “இந்தத் தலைவன் அன்போ ஆற்பெற்றில் நிற்கும் உள்ளமோ உடையவன் அல்லன் ; அவனை என்னி ஏங்கு கிண்றனன்யே, நின் பேதையை என்னே !” என்று கூறுவாளாயினன் ; தன் முன்னே தலைவனைப் படித்துக்கொப்பது கண்டு தலைவியின் உள்ளம் பொறுக்கவில்லை ; அவன் உள்ளம் தலைவன் தவறு செய்யான் என்று கூறிப்பதை விரும்புகிறது ; தோழியைப் பாாததுக்கூறிக்கூறி

“தோழி ! வெண்திங்களில் பேசந்தே தேர்வுறுவதை என்றே துமிகான்தோழியில் இல்லையன்றே தீக்களில் தீத் தோன்றுவது உண்டாயின், ஆலைவன் வாய்னையிலும் பொய் தோன்றும் ; அதைந்தாமை ஆதரிக்கும் அன்றைய அவன் உரைத்தாகுன் பொய்யாக்காது ; கூறுவின ! மிகையில் மீண்டு வருவானாக அற்றி இங்கு விடிழுவதை குழப்பமாக்கவுள் ;

நடுவே ஒரு குளம் : குளம்நிறைய சீர் ; அங் நீர் நடுவே ஒரு குவளைமலர் ; அந்தக் குவளைமலர் வெம்மையால் வெந்து கருகும் என்று யாரோனும் கருதுவரோ? ஆக் குவளை கருகுவது உண்மையானால் தலைவன் வாராமையும் உண்மையாம் ; உலகிற்கெல்லாம் ஒளி தருவது ஞாயிறு ; அந்த ஞாயிற்றின் நடுவே இருள் தோன்றும் என்று எதிர் பார்ப்பது இயலுமா? ஞாயிறு நடுவே இருள் தோன்றுவ துண்டாயின் தலைவனும் நம்மை மறந்து துறந்துவிடுவான் ; ஆகவே, தலைவனை அன்பிலன் ; அறைநியபிலன் என்று பழிக்குறுவதை இனி மறந்துவிட என்றான் !

“ பொய்த்தத்து உரியனே? பொய்த்தத்து உரியனே?

‘அஞ்சல் ஓம்பு’ என்றாரப் பொய்த்தத்து உரியனே? குன்றகல் கண்ணுடன் வாய்க்கையில் போய் தோன்றின், திங்கலுள் தித்தோன்றி யற்று.

வாரா தமைவனே? வாரா தமைவனே?

வாரா தமைக்கான் அல்லன் மலைநாடன்

சர்த்தள் இன்னவை தோன்றின், நிழல்கயத்து இருள் குவளை வெந்தற்று.

தூர்க்குவன் அல்லன் ; தூர்க்குவன் அவ்வன்

தொடர்வன வெற்பன் தூர்க்குவன் அல்லன் ;

தொடர்புள் இனையவை தோன்றின், விசம்பில்

சடருள் இருள் தோன்றி யற்று.” (கலித்தொகை : சக)

தலைவியின் உள்ள உறுதியும், தலைவன் அன்பில் அவன் கொண்டுள்ள அசையா நம்பிக்கையும் கண்ட தோழி, “ அவன் அன்புடையன் என்று அறிந்தும் ஏன் இவ்வாறு கலக்குகின்றார்ய? பொருள் வயிற் பிரிந்த அவன் விரைவில் வந்திலன் ; வேண்டுமே பொருளை விவரத்து சேர்க்கும் வண்மையிலன் ; எண்ணிய எண்ணியாங்கு எப்பதும் தின்மையிலன் போதும் என்று எண்ணி இரங்கு சின்றனையோ?” என்று கேட்டாள் ; தலைவி தோழியின் அந்தக் குற்றச்சாட்டினையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். “ தோழி! தலைவன் கல்லி ஒரும் வலியன்; எண்ணிய எண்ணி யாக்கு எப்பதும் தின்மையின் என்பதை என்க அறிவேன் ;

ஆனால், அவன் அத்தகையன் என்பதை அறியாத என்னழை நெஞ்சும் அவன் வராமை கண்டு வருந்துகிறது ; அதற்கு நான் என்செய்வேன் ?”

“நாடன், கல்வினும் வலியன் ; தோழி !

வலியன் என்னுது மெல்லியும் என்கெஞ்சு.” (குஹு : கசன)

தன்முன்னே, தலைவரைப் பிறர் பழி கூறுவதைக் காணப் பொருத் தலைவரியின் உள்ளச் சிறப்பையும், இறப்ப உயர்ந்த அவள் அன்பின் பெருமையையும், தலைவன்பால் கொண்டுள்ள தளரா நம்பிக்கையினையும் என்னென்பது !

தலைவனும் தலைவரியை மணந்துகொள்ள இசைந்து விட்டான் ; ஆனால், தலைவரியின் பெற்றேர் அவ்விருவர்க் கும் மணம் செய்து வைக்க மனங்கொள்ளார் என்ற எண்ணாம் அவர்களுக்கு எவ்வாறே உண்டாகி விட்டது. மேலும் அங்கிருப்பின் தன் கற்புவாழ்விற்கும் வழி யிராது எனத் தலைவி உணர்ந்தாள் ; தலைவனுடன் சென்று அவனார் அடைந்து மணந்து வாழ்வதே வழி எனக் கொண்டாள் தோழி. அதற்கு இருவரும் ஒப்பினர் ; ஒரு நாள் விடியற்காலை, தலைவரியைத் தலைவனேடு கூட்டி அனுப்புகிறார் தோழி ; அந்திலையில் அவள் தலைவரை நோக்கிக் கூறுகிறார் : “தலைவி-என்-தோழி-நினக்குப் பல வகையிலும் இன்பம் தரும் நிலையில் இப்போது உள்ளாள் ; ஆகவே, நீ அவள்பாள் இப்போது அன்பு கொண் டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை ; பெரும் அளவில் நன்மை செய்பவரைப் பேணுதலாம் உலகில் எவரும் இரார் ; அது அரிய செயலும் அன்று ; ஆனால், பிறரால் எவ்வித பயனும் தான் பெறல் இயலாது என அறிந்த பின்னரும் அவர்க்கு வேண்டுவ தந்து பேணுவதே அருங்செயல். ஆகவே, இவள் ஆண்டு நிரம்பி முதுமையுற்று அழகு பீகட்டு நிற்கும் நிலையிலும் அவளைக் கைவிடுதல் கூடாது ; அந்திலையிலும் அவளைப் போற்றிக் காப்பது நின்கடன் ; அவள் உறரூர் உறவினரைவிட்டுவருகின்றார் ; நீ அல்லது வெறு துணை அழியாள் ; ஆகவே அவளை, இன்றேபோல

என்றும் அங்குகொண்டு ஆதரிப்பாயாக,” எனக் கூறும் தோழியின் அங்கும், அறிவும் பாராட்டற்குரியன.

“பெருந்து ஆற்றின் பேரைரும் உள்ளே?

ஒருந்து உடையளாயினும், புரிமாண்டு

புலவி தீர அளிமதி;

நன்மலை நாட நின்னலது இல்லோ.” (குறுங்: ககடு)

தலைவனை மணங்கு அவனேடு இருந்து இல்லறமாற்றி வரும் தலைவி, ஒருநாள் தாய்வீடு வந்திருந்தாள்; வந்த அவனை, “அங்கே உன் நலம் எவ்வாறு? அவ்விட வாழ்வு பிடித்துள்ளதா உனக்கு? உணவுக்குறைஷுன்றும் இல்லையே?” என்றெல்லாம் கேட்டனர், தோழியும், தாயும், அங்குள் ளார் பிறகும். அதற்கு அவன் கூறுகின்றன : “எங்கள் வீட்டைச் சார்ந்துள்ளது ஒரு தோப்பு; அதில் சிறுகுளம் ஒன்று உள்ளது : தோப்பில் உள்ள மரங்களின் இலைகள் எல்லாம் அக்குளத்தில்தான் வீழ்ந்து கிடக்கும். மாண்கள் நீர் உண்ணுவதும் அக்குளத்தில்தான்; மாண்குடித்துக் கலக்கிய சேற்றுநீரைத்தான் நாங்கள் குடிக்கிறோம்; எனினும், அங்கீர, அம்மா! நீ எனக்கு முன்பு கொடுப்பாயே, நம் தோட்டத்தில் விளைந்த தேனைக் கலந்து இனிக் கும் பால், அப் பாலைக் காட்டினும் இனிக்கிறது : அங்கீரே அவ்வளவு இனிக்கும் எனின், எங்கள் வாழ்வின் பிறநலைக் களைக் கூற வேண்டுவதில்லை.”

அன்னைய! வாழிவேண்டு அன்னை! நம் படப்பைத்

தென் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவல் கீழ்

மாண்உண்டு எஞ்சிய கவிதி நீரே.” (ஐங்குறு : 20)

ாய்வீட்டுச் செல்வ வாழ்வினும், கணவனேடு கூடிவாறுமை வாழ்வே இன்பம் அளிப்பதாம் எனக்கொள்த் தலைமகள் உள்ளாம் உணர்ந்து இன்றைய பெண் ம் அறிவு பெறுக.

ஷவர்கள் இன்ப வாழ்விலே ஒருநாள்; தலைவன் ஓரிடத் துமர்ந்து ஒருதிசையையே நோக்கிக்கொண்டிருக்க

சிறுன்; அங்கே தலைவி அவன் அறியாமல் வந்து சேர்ந்தாள்; உடனே ஒரு வேடிக்கை காட்ட வேண்டும் என்று எண்ணினால்; அவன்பின் அவன் அறியாமல் மெதுவாக டந்து சென்று அவன் இருகண்களையும் தன் கைகளால் முடிவிட்டாள். எதையோ எண்ணிக்கொண்டிருக்கும் அந்திலையில் திடீரென ஒருவர் கண்புதைத்தால், “யார் கண்ணே முடியவர்?!” என்றே எவரும் கேட்பார்; ஆனால், கலைவன் அவ்வாறு கேட்டிலன்; உரிமையோடு தன் கண்களை மூடுவோர் தன் மனைவியன்றி வேறு எவரும் இரார்; தன் உடலைத் தொட்டுப் பழகும் உரிமை தன் மனைவிக்கேயன்றி வேறு பெண்களுக்கு இல்லை என்பதை உணர்வான்; கண்ணே முடியவள் மனைவியே என்பது அறிவான்; ஆகவே அவன் கூறுகிறேன்: “என் கண்புதைக்கும் உரிமை உனக்கன்றி வேறு யாருக்கும் இல்லையே; அதை அறியாதவள்போல், என்னை ஏமாற்ற எண்ணி, என் கண்களை மூடினே; என்னே நின் அறி பாமை!” என்று கூறினான்.

“நலம் பெறுகையின் என் கண்புதைத் தோயே!

நீயலது உள்ரோ என் நெஞ்சமர்ந் தோரே?”(ஜங்குறு: உகந)

இவ்வாறு, தன்னைத் தீண்டும் உரிமை தன் மனைவிக்கன்றி வேறு பெண்களுக்கில்லை என்று கூறும் அத் தலைமகன் உள்ளத்துய்மை உணர்ந்து இன்றைய ஆண்டுக்கம் உணர்வு பெறுக.

அறிவரை கூறும் அருள் உள்ளத்தவராய, கபிலர்ன் அகத்துறைப் பாடல்கள் அளிக்கும் அறிவொளிக் கதிர் கண்டு, நம் அகவாழ்வை விளக்கிக் கொள்வோமாக.

கச. கபிலர் கையாண்ட உவமைகள்

அணிகள் பல; ஆனால் பண்டைக்காலப் புலவர்கள் பெரிதும் விரும்பி மேற்கொண்ட அணி, உவமை அணி ஒன்றே; உவமையாவது, தெரிந்த ஒரு பொருளைக்காட்டி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது.

தாம் உணர்ந்த ஒன்றைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் உணர்ந்த ஒன்றைத் தாம் உணரவும் பயன்படுவதே மொழி; உணர்தலும், உணர்த்தலுமாகிய இத்தொழி அக்கு உறுதுணையாய் நிற்பது உவமை. இவ்வாறு தாம் உணர்ந்த ஒன்றை, அதை உணராதார்க்கு உணர்த்த விரும்புவோர்க்கு, அவர் செயலை எனிதாக்கித் துணைபுரிவ தில் உவமைபோல் சிறந்தது வேறு இல்லை. புலியைப் பார்க்காத ஒருவனுக்கு அதைப் பார்த்த ஒருவன், அது எவ்வாறு இருக்கும் என்பதை உணர்த்த விரும்பியவழி, அப் புலியின் வடிவையும், வண்ணத்தையும் எப்படி எப்படி வகுத்துக் கூறினும், அதை அவன் உள்ளவாறு உணருமாறு உணர்த்தல் இயலாது; ஆனால் புலியை அறியாத அவனுக்கு, அவன் அறிந்த பூணையைக்காட்டி, ‘இப்பூணை போல் இருக்கும் புலி; ஆனால் உருவில் பெரிது; பூணைக்கிருக்கும், இவ்விருநிற உடற் கோடுகள்போல் புலிக்கும் உண்டு; ஆனால் இவ் வெள்ளை நிறத்திற்குப் பதிலாக அதன் உடலில் மஞ்சள் நிறம் இருக்கும்’ என்று கூறினால், அதை நேரிற் பாராமலே அவனுல் நன்கு உணர்தல் இயலும். இவ்வாறு மொழியின் முழுப்பயணையும் மக்கள் அடையுமாறு பெருந்துணைபுரிவது உவமையே ஆதவின், சங்ககாலப் புலவர்கள் உவமை அணி ஒன்றையே விரும்பி மேற் கொண்டனர்.

உவமை அணிகள் பலவகைப்படும்; உவமைப் பொருளை வெளிப்படுத்தும் முறையும் பலவாம். தாமரைபோலும் முகம் என்பது ஒருவகை; அவள் முகம் என்ன தாமரையோ? என்பது மற்றொரு வகை; அவள் முகம் கண்டு தாமரை தலை சுனிந்தது என்பதும் ஒரு வகையில்

உவமைப் பொருளை உணர்த்துவதே. உவமை அணியை ஆள்வதில் கபிலர் புதுமுறை கண்டவர்; “பாரி, பாரி” என்ற புறநானுற்றுச் செய்யுளில், உவமை அணியினை ஆண்ட அழகிய புதுமுறை ஒன்றைக் கண்டோம்; அவர் கண்ட புதுமுறைகொண்ட மற்றோர் செய்யுள் ஒன்றைக் காண்போம்.

சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதனைச் சிறப்பித் துப் புறத்தில் பாடிய பாட்டொன்று, கபிலர் கையாண்ட அழகிய உவமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. செல்வக்கடுங்கோவிற்கு ஒப்பாவன் திங்கள் என்று உவமை கூறுவதைக் கண்டார் கபிலர்; செல்வக்கடுங்கோ, திங்களி னும் சிறந்தவன் என்றுகூறி அவ்வுவமையின் பொருளை மேலும் சிறப்பிக்க விரும்பினார்;

ஒத்த இரு பொருள்களையே உவமை கூறவேண்டும்; முற்றிலும் முரண்பட்ட இரு பொருள்களை உவமையும் பொருளுமாய் இணைத்தல் கூடாது; செல்வக்கடுங்கோ பால் நல் இயல்புகள் சில உள்ளன; அவை திங்கள் பால் இல்லை; திங்கள்பால் சில தீக்குணங்கள் உள்ளன; அவை செல்வக் கடுங்கோ பால் இல்லை. ஒருவர் இயல்பு, மற்றொருவர்பால் இல்லை என்பது மட்டும் அன்று; அதற்கு மாறுன இயல்பு அவர்பால் குடிகொண்டாது; ஆகவே சேரலாதன்பால் உள்ளன எல்லாம் நல்லன; திங்கள்பால் உள்ளன எல்லாம் தீயன; இவற்றைக் கூற வந்த கபிலர், செல்வக் கடுங்கோபால் உள்ள சிறப்பியல்புகள் இவை இவை; அவை திங்கள்பால் இல்லை; அவை இல்லை என்றுமட்டும் அன்று; அத் திங்களிடம் அவற்றிற்கு மாறுன தீக்குணங்கள் உள்ளன என்று கூறியிருக்கலாம்; அல்லது, திங்கள்பால் உள்ள தீக்குணங்கள் இவை இவை; அவை செல்வக்கடுங்கோபால் இல்லை; அவன்பால் அவை இல்லை என்பது மட்டும் அன்று! அவற்றிற்கு மாறுன நற்குணங்களால் நிறைந்துளான் என்று கூறியிருக்கலாம்; எவ்வாறு கூறியிருப்பினும் கூறவேண்டிய பொருள்களைக் கூறியவராவர். ஆனால், அவ்வாறு கூறுவது தம் புலமைக்

குச் சிறப்பளிக்காது என்று கண்டார்; ஆகவே, அவ்வாறு கூறினார்ஸ். செல்வக்கடுங்கோ இன்னின்ன குணங்கள் உடையான் எனச் சில குணங்களை விதந்து கூறிவிட்டு, திங்கள்பால் இன்னின்ன இழி குணங்கள் உள்ளன என்று சில சில இழி குணங்களை எடுத்துக் காட்டித் கூறிவிட்டு “இச் சிறந்த குணங்களைப்பெற்று விளங்கும் சேரலாதனேடு, இத்துணை இழி குணம் உடைய நீ எவ்வாறு ஒப்பாவாய்?” என்று கேட்கிறார்.

“வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொருஷது
இடம் சிறிது என்னும் ஊக்கம் தூப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஸ்கைக்
கடந்தடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மன்றிலம்!
பொழுதென வரைதி; புறக்கொடுத் திறத்தி;
மாறி வருதி; மலைமறைங் தொளித்தி;
அகவிரு விசம்பி னனும்
பகல்விளங் கலையால் பல்கதிர் விரித்தே.” (புறம்: ஏ)

செல்வக் கடுங்கோ நாடாண்டிருந்த காலத்தில் வேறு அரசர்களும் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர்; எனினும், அவர்கள், தமக்கென ஓர் உரிமை உடையார்ஸ்ஸ்; அவர்கள் எல்லாம் செல்வக்கடுங்கோவைப் பணிந்து அவன் ஆணைவழி நாடாள்பவரே ஆவர்; ஆகவே, அரசர் எல்லாம் தமக்குப் பணிந்து அடங்க, தான் ஒருவனே தனியரசு செலுத்தும் சிறப்புடையான்.

அக்கால அரசர்கள் “இந் நாடு அணைவர்க்கும் பொது,” ன்ற சொல்லை இழிவெனக் கருதினர்; அவழிழி சொல் பற்று, எல்லா நாட்டையும் தாமே ஆளுவேண்டின் அவர்யற்கி உடையராதல் வேண்டும்; முயற்கி உடையார் ன்பம் விழைவேரராக இருத்தல் கூடாது; “மனைவிழைரார், மாண்பயன் எப்தார்; விளைவிழைவார் வேண்டாப் பாருஞும் அது,” என்பா வள்ளுவர், ஆகவே, இன்பம்

நுகர்வதே இவ்வுலக வாழ்வின்பயன்; அதை இழந்து நாடாள் வெறியினை நயக்கமாட்டேன்; நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும்; நான் இன்பமே நுகர்ந்து வாழ்வேன், என்று எண்ணும் இயல்புடையானல்லன் செல்வக் கடுங்கோ; “போகத்தை விரும்பி, விரும்பிய அந்தக் காரணத்தால் இந்நாடு அனைவர்க்கும் பொது வாயிற்று,” என்ற பழிச்சொல் கேட்கப் பொருது அவன் உள்ளாம்.

பெரியநாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணமுடையார், அவர் அதுவரை பெற்ற நாட்டைப், பெரிய காடெனக் கொண்டு பெருமை கொள்ளல் கூடாது; அவ் வெண்ணம் அவர் ஊக்கத்தை அழிக்கும்; அது அவர் எண்ணம் ஈடேற வழிசெய்யாது; ஆகவே, அவர்கள் எவ்வளவு பெரிய நாட்டைப் பெறினும், “இது நாம் பெற விரும்பும் காட்டிலும் சிறிது,” என்றே எண்ணுதல் வேண்டும்; அவ் வெண்ணம் ஊக்கம் ஊட்டும்; சேரலாதன் அத்தகைய ஊக்கம் உடையான்.

வாழ்வில் உயர்வை வேண்டுவோர், சுருங்கிய உள்ள முடையராதல் கூடாது; உள்ளம் சுருங்கியோர் உயர்தல் இயலாது; “உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளி யம் என்னும்செருக்கு” என்ப. இவ்வண்மையை உணர்ந்து, கடுங்கோ ஒடுங்கா இயல்பின் உயர்பேர் உள்ளம் பெற்றுளான்.

“நேற்றுத்தான் கொடுத்தோமே, இன்றும் கொடுக்க வேண்டுமோ? இன்று இவ்வளவுபோதும்; மற்றதை காளைக்குக் கொடுப்போம்,” என வரையறுத்துக்கொண்டு கொடுப்பது ஈகையாகாது. ‘வாங்குவோர் யார்? அவர் தகுதி யாது? வாங்கவந்த காலம் எது? அவர்க்கு எதை அளிப்பது? எவ்வளவு அளிப்பது?’ என்று எண்ணிப் பாராமல், கொடுப்பதே ஈகை; செல்வக்கடுங்கோ ஓம்பாது ஈந்து உயர்ந்த புகழ் பெற்றேன் ஆவன்.

பகைவர் படை கண்டு பயந்து ஒளியாது, பாய்ந்து தாக்குவதே படைக்குச் சிறப்பு; அத்தகைய பெரும் படைக்குத் தலைமை தாங்கும் சிறப்பு செல்வக் கடுங்கோ விற்கு உண்டு.

இச் சிறப்புக்களால் சிறந்து விளங்கும் சேரலாத னுக்கு நீ எவ்வாறு ஒப்பாவாய்? அவன்பால் உள்ள இச் சிறப்பியல்புகள் நின்பால் உள்வோ? இல்லையே; இல்லை என்பது மட்டும் அன்றே; அவற்றிற்கு மாறுஞ இயல்புகள், நின்பால் குடிகொண்டுள்வே; வான வெளியினை ஆனால் வாழ்வு பெற்றுளாய் என்பது உண்மை; ஆனால், அங்கு ஆட்சி புரிபவன் நீ பொருவன் மட்டும் அன்றே; நின்னைப்போரல் எத்தனை கோள்கள், நின் ஆட்சிக்கு அடங்கியிராமல் தனியரசு செலுத்துகின்றன? அரசார் அனைவரும் அடிபணியத் தனியரசு செலுத்தும் சேரலாதன் எங்கே! ஆயிரம் கோடி கோள்களுள் ஒன்று என வாழும் நீ எங்கே!

இன்ப வேட்கையன் நீ; “அவனுக்கு இருபத்தேழு மகிழ்வியர்; என்றாலும், உரோகினி என்ற ஒருத்தியிடத் தில் அவன் அன்பு அவ்வளவும்,” என்று ஊரார் பழி தூற்ற வாழ்விழுந்து வாழ்கின்றாய் நீ; போகம் வேண்டா அவன் எங்கே! போகம் வேண்டிப் பழிச்சொல் பொறுக்கும் நீ எங்கே!

ஆட்சி தொடங்கிய அன்று எங்கெங்கே அடி வைத்து நடந்தாயோ அதை விட்டுச் சிறிதும் அப்பால் அடி எடுத்து வைக்கும் ஆற்றல் இல்லாதவன் நீ; அன்று கிழித்த கோட்டிலேயே இன்றும் உள்ளாய்; அன்றைய உன் ஆட்சி எல்லை எதுவோ, அதுவே இன்றும் எல்லையாக உளது; இதைவிடப் பெரிய ஆட்சியிடம் தேவை என்ற எண்ணமே உனக்கு உண்டாகவில்லை; உண்டானாலும் அதைப் பெறல் உன்னால் இயலாது; சேரலாதன் உலகொலாம் ஆள எண்ணுகின்றான்; அவ்வாறே ஆளவும் செய்கிறான்; இடம் சிறிது இடம் சிறிது என்று எண்ணி

ஊக்கம் கொண்டு உயரும் அவன் எங்கே! உள்ளதே போதும் என்றென்றும் உரனிலான் நீ எங்கே!

நாள்தோறும் ஒரு கலையெனப் பதினைந்து நாள் தேய் கிண்ணருய்; பின்னர் நாள்தோறும் ஒரு கலையெனப் பதி னைந்து நாள் வளர்கின்றுய்; உனக்குத் தேய்வதும், வளர்வதும் வாழ்வாகப் போய்விட்டது. ஒடுங்கா உள்ளாம் கொண்ட கடுங்கோ எங்கே! ஒடுங்கி, ஒடுங்கி ஒளிவிடும் நீ எங்கே!

உலகிற்கு ஒளிதந்து உதவுகின்றுய் என்பர்; ஆனால்; உன்பால் உள்ள எல்லா ஒளிகளையும் எல்லா நாளிலும் அளிப்பதில்லை; உள்ளபோது நாள்தோறும் ஒரு கலை ஒளி உயரட்டும்; இல்லாதபோது நாள்தோறும் ஒரு கலை ஒளி குறையட்டும் என்று பங்கீடு செய்தனன்றே உதவுகின்றன; வரையாது வழங்கும் வாழியாதன் எங்கே! வரம்பிட்டு உதவும் நீ எங்கே!

உனக்கும் ஒரு பெரும் படை உண்டு என்பது உண்மை; வானத்து மீன்கள். எல்லாம் நின்தானைகள் தாம்; ஆனால், அவை அளவால் பெரியனவே என்றாலும் ஆற்றலால் சிறியன; நின் பகைவன் ஞாயிறு தோன்றப் போகிறேன் என்று அறிந்தால் போதும்; அவை அவனைக் காணுமுன்பே, நின்னையும் தனியே விட்டன்றே ஒடிசூரிந்து விடுகின்றன; பகைவர் படை கடந்து வெல்லும் படையுடைய அவன் எங்கே? பயந்தோடும் படையுடைய நீ எங்கே? ஆகவே, நீ அவனுக் கொப்பாய் என்பது மட்டும் அன்று; அவனினும் நீ இழிவுடையாய் என்று கூறி முடித்தார்.

இவ்வாறு செல்வக்கடுங்கோவின் குணச் சிறப்பை எடுத்துக் கூறி, அவற்றைக் கூறுவதினாலேயே திங்கள்பால் உள்ள குறைகளைக் குறிப்பால் சுட்டிக் காட்டிய கபிலர், பாட்டின் பிற்பகுதியில், திங்கள்பால் உள்ள வேறு பல இழிகுணங்களை எடுத்துக் கூறி, அவற்றைக் கூறுவதினாலேயே சேரலாதன்பால் உள்ள வேறு பல சிறப்புக்களைச் சுட்டிக் காட்டுகின்றார்.

திங்கள் நாள்தோறும் தோன்றுவதும், மறைவதும், சூயிறபோல் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் கிகழ்வதில்லை; ஒரு நாள் தோன்றிய அதே நேரத்தில் மறுநாள் தோன்றுவதில்லை; ஒரு நாளைக்காருநாள் இரண்டு இரண்டு காழிகைகழித்தே தோன்றும்.

சூயிறு தோன்றியதும் திங்கள்ஒளி மங்கிவிடும்; தோற்ற அரசர்கள், தம்மை வெற்றிகொண்ட வேந்தர்கள் முன் நிற்குங்கால் முகம் வெளிறி நிற்பார்போல் தோன்றும் அப்போதைய அதன் தோற்றம்.

திங்களின் ஆட்சி, ஒரு மாதத்தில் நடைபெறும் இடத்திலேயே மறு மாதத்திலும் நடைபெறும் என்பது இல்லை; மார்கழி திருவாதிரையில், தை பூசத்தில், மாசு மகத்தில், பங்குனி உத்திரத்தில் என்று இவ்வாறே அதன் ஆட்சிபிடம் மாதந்தோறும் மாறி மாறி வரும்.

திங்கள் மேற்கே சென்றவுடன் மலைகளுக்கப்பால் மறைந்து ஒளிந்துகொள்ளும்; அந்நிலையில் அதை எவரும் காண இயலாது.

திங்கள் ஒளி விளங்கும் இடம் அகன்ற பெரிய வானம்; என்றாலும், விண்ணுலகம், மண்ணுலகம் என்ற உலகங்கள் இரண்டில் அதன் ஆட்சி ஒரு உலகத்திலேயே நின்று விடுகிறது.

திங்கள் பதினாறு கலைகளையும் கொண்டு விளங்கும் காலத்தும், அது பகற்காலத்தில் வரின், அதன் ஒளி விளங்குவது இல்லை; அதன் ஒளி இரவில் மட்டுமே விளங்கும்; பகலில் மங்கிவிடும்.

இவ்வாறு எல்லா வகையானும் நீ குறையுடையாய்; குறையுடைய நீ சேரலாதனேரு ஒத்து விளங்க விரும்புகின்றாய்; அவன்பால் இக் குறைகளில் ஒன்றையேனும் காணல் இயலாதே; அவன்பால் இக் குறை யொன்றும் இல்லை என்பது மட்டும் அன்று; இவற்றிற்கு மாறுஞ நிறை குணங்களன்றே அவன்பால் குவிந்துகிடக்கின்றன.

சேரலாதன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன் அல்லன்; காலம் கருதிக் காத்திருப்பவனும் அல்லன்; காலங்கடந்த கடுங்கோ எங்கே! காலத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் நீ எங்கே!

சேரலாதனேடு போரிட்டுப் புறங்கொடுத்த மன்னர் கணக்கிலர்; ‘எல்லார் புறனும் தான் கண்டு, தன்புறம் காண்பார்க்குக் காண்பறியலன்’ எனப் போற்றப்படும் அவன் எங்கே! ஞாயிறு கண்டதும், தோற்றுப் புறம் காட்டி ஒவோர்போல் ஒளிமங்கும் நீ எங்கே!

நாடாறு மாதம், காடாறு மாதம்; அங்கே சில நாள், இங்கே சிலநாள் என்ற நிலையற்ற ஆட்சியுடையானல்லன் அக் கடுங்கோ; நிலைபெற்ற ஆட்சியுடைய அவன் எங்கே! திங்கள் தோறும் இடம் மாறும் நீ எங்கே!

சேரலாதன் நாடு மலைகள் பல செறிந்தது; அவன் நாட்டு மலைகள் திங்களையும் மறைக்கும் உயர்வுடையன; இவ்வாறு மதியையும் மறைக்கும் மலைக்குரிய அவன் எங்கே! அம்மலையால் மறைப்புண்டு மாண்டு கெடும் நீ எங்கே!

சேரலாதன் புகழ், விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் பரவியுளது; இரு உலகத்தாரும் அவனைப் புகழ்வர்; இவ்வாறு விண்ணுலகும் மண்ணுலகும் தன்னதே ஆட்சி என விளங்கும் அவன் எங்கே! விண்ணுலகம் ஒன்றிலேயே ஒளிவிடும் நீ எங்கே!

அரக்கர்க்கு இரவில் ஆற்றல்; காக்கைக்குக் கடும் பகலில் கண்; சூம்பிருட்டில் கூகைக்குக் கண்; இவ்வாறு ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காலத்தில் மட்டுமே ஆற்றல் உண்டாம் என்ப; ஆனால் சேரலாதனுக்கு இரவு, பகல் இருகாலத்திலும் ஆற்றல் உண்டு; இரவும் பகல் எப்போதும் தப்பாது விளங்கும் அவன் எங்கே! “பகல் விளங்காய்” என்ற பழியுடைய நீ எங்கே!

“ஆகவே, அவனை நீ ஒவ்வாய்” என்று கூறி முடித்தார்; சேரலாதனைச் சிறப்பிக்கத் தொடங்கி, திங்களை

அவனுக்கு ஒப்பிடுவார்போல் காட்டித் திங்களினும் அவன் உயர்ந்தவன் ; எவ்வாற்றானும் இழிவுடையது திங்கள் ; ஆகவே திங்கள் அவனுக்கு ஒப்பாகாது என்று உவமையை மறுத்துக் கூறினார்.

சேரலாதன்பால் இன்னின்ன குணங்கள் உள்ளன ; ஆகவே திங்கள் அவனுக்கு ஒப்பாகாது என்று கூறி, அவன்பால் உள்ள குணங்களுக்கு நேர்மாருகத் திங்கள் பால் உள்ள சில குறைகளைக் குறிப்பால் தோன்றச் செய்தார் ; அவ்வாறே, திங்கள்பால் இன்னின்ன குறைகள் உள்ளன ; ஆகவே, அது அவனுக்கு ஒப்பாகாது என்று கூறி, அத் திங்கள்பால் உள்ள குறைகளுக்கு நேர்மாருகச் சேரலாதன்பால் உள்ள சில குணங்களைக் குறிப்பால் தோன்றச் செய்தார்.

இவ்வாறு, உவமிக்கப்படும் பொருளின்பால் உள்ள குணங்கள் சிலவற்றைக் கூறுவதன் மூலம், உவமையின் பால் உள்ள குறைகள் சிலவற்றையும், உவமையின்பால் உள்ள குறைகள் வேறு சிலவற்றைக் கூறுவதன்மூலம், உவமிக்கப்படும் பொருள்பால் உள்ள குணங்கள் வேறு சிலவற்றையும் குறிப்பால் உணர்த்திய கபிலர் உவமைத் திறம் உணர்ந்து மகிழ்தற்குரியது.

இத்தகைய புதுமுறை உவமைகளோயன்றி, கபிலர் மேற்கொண்ட வேறுபல உவமைகளும் உண்டு, அவையும், அவர் புலமைக்கேற்பச் சிறந்து விளங்குவனவே ; அவை அனைத்தையும் எடுத்துக்காட்டி விளக்கின் அதுவே ஒரு பெரு நூலாய் அமையும் ; ஆகவே, அவற்றை அவர் பாடல் களைப் பயிலுங்கால் படிப்போரே அறிந்து மகிழ்த்டும் என்று விடுத்து விடுவதே நலம். என்றாலும், கபிலர் உள்ளத்தை உணர்த்தும் வகையில் வந்துள்ள உவமைகள் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறேன்.

கல்வி, பொருள், காவல் இவை குறித்துக் கணவன் பிரியக் கவினூழிந்து நிற்கும் தலைமகள், நீர் இன்றி வாடும் பயிர் போலவும், கையிற் காச இல்லாதவன் இளமை

இன்பம் பெறுவதின்றி வீணே கழிவதைப் போலவும், இளமையில் நல்வழி ஒழுகாதவன் முதுமையில் துன்புற்று வாழ்வதைப் போலவும் வாடி, அவன் இனிதே வந்து சேர்ந்தான் என்பது அறிந்த உடனே, நீர் நிறையப்பெற்ற நிலம் போலவும், அருள் உள்ளம் உடையவன் செல்வம் திறந்து விளங்குவதைப் போலவும், ஆண்மையும் ஆற்றலும் உடையான் பெற்ற பெருஞ்செல்வம் போலவும், பொற்பும் பொலிவும் பெற்று விளங்கினால் என்பார்.

“நீற்ற புலமே போல் புல்லென்றாள், கார்பெற்ற புலமே போல் கவின் பெறும்;” “பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள்; அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்;” “அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்.” பாரியின் கொடைச் சிறப்பைக் கூற வந்த இடத்தில், தன்னைப் பாடி வந்தவர், பெண்களே யாயினும், அறிவுக்குறை பெற்றேரே ஆயினும், அவர் பெண்மையும், புன்மையும் கருதிப் போக்கிவிடாது அவர்க்கும் பொருள் கொடுத்து அனுப்புவன் என்பதை விளக்க, தன்னை மலரிட்டு வணங்குவோர், எருக்கம்பூவே சூட்டினும், அவர் செயல் கண்டு வெறுக்காது, அதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் இறைவன் செயலை உவமை கூறினார். “புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னங்கு, மடவர், மெல்லியர் செல்லினும் கடவுன்பாரி கைவண்மையே.”

கடு குறிஞ்சிப் பாட்டு

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் ; கல் நிறைந்த மலைவிலமே முதற்கண் தோன்றிய நிலம் என்பார் நிலதூல் வல்லார் ; மிகப் பழமையான காலம் என்று கூறுவதற்குக் “கல் தோன்றி மன் தோன்றுக் காலம்” என்று அறிஞர் கூறும் கூற்று, நிலதூல் வல்லார் முடிவிற்கு அரண் செய்தல் காண்க. நிலங்களுள் முதற்கண் தோன்றியது குறிஞ்சி நிலமாவதைப் போன்றே, மக்கள் முதற்கண் வாழுத் தொடங்கிய இடமும் அக் குறிஞ்சி நிலமே. தொடக்கத்தில் விலங்குகளைப்போன்றே, மக்களும், உழைத்து உண்ண அறியாது, கிடைத்ததை உண்டே வாழுந்தனர் ; அத்தகைப் வாழ்விற்கு ஏற்றவாறு, பிறர் உழைப்பின்றித் தாமாகவே விளைந்து கிடக்கும் காப், கனி, கிழங்கு வகைகளைக் குறிஞ்சி நிலம் பெற்றிருந்தது ; உலோகம் எதையும் கண்டறியாக் காலத்தில், மக்கள் கையாண்ட கற்கருவிகளும் அக் குறிஞ்சியிலேயே கிடைத் தன ; கல்லாயுதங்களையெடுத்து, மக்கள் கையாண்ட முதல் ஆயுதம் வில் ; வளைத்து விடப்பட்ட மூங்கில் விரைந்து நிமிஸ்து பிறபொருள்மீதுபட்டு அழிப்பதைக் கண்டே வில்லைத் தோற்றுவித்தனர் மக்கள் ; மக்கள் கையாண்ட வில் தோன்றத் துணைபுரியும் மூங்கிலும் அக் குறிஞ்சியிலேயே உண்டு. இவ்வாறு எவ்வகையாலும் முதலிடம் பெறும் குறிஞ்சி, மக்கள் ஒழுக்க நெறியிலும் முதலிடம் பெற்றுள்ளது.

ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்வதே மக்கள் வாழ்க்கை. அம் மக்கள் வாழ்க்கை, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்ற ஐந்து ஒழுக்கத்துள் அடங்கும். அவ் வொழுக்கங்களுள் முதற்கண் நிகழ வேண்டிய ஒழுக்கம் புணாதல். புணர்தல் ஒழுக்கமாவது, ஒருவனும் ஒருத்தியும் முதன் முதலில் ஒருவரை ஒருவர் காண்பது முதல், அவர் கூடி மணம் புரிந்து கொள்ளும் வரையுள்ள நிகழ்ச்சிகளைக் கொண்டதாம். களவொழுக்கம்

என்பதும் இதுவே; புணர்தலாகிய இம் முதல் ஒழுக்கத் திற்கு உரிய இடமாக இக் குறிஞ்சியையே கொண்டனர் புலவர்கள். அக் குறிஞ்சிஒழுக்கங்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கூறுவதே கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு.

குறிஞ்சி ஒழுக்கங்களுள் அறந்தொடுநிற்றல் என்பது ஒன்று. ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்; அவர்கள் காதலொழுக்கம் அறியாப் பெற்றோர், பெண்ணிற்குத் தாங்கள் விரும்பிய ஒருவனுக்கு மனம் செய்யத் தொடங்குகின்றனர்; தங்கள் காதல் நிறைவேற் வேண்டுமே என்ற கவலையுற்று வாடும் பெண்ணைக்கண்டு, அவள் நோய்தீர வெறியாடத் தொடங்குகிறார்கள் தாய். இங்கிலையில் பிறர் அறியாவாறு காதல் கொண்டு வாழ்ந்த தங்கள் களவொழுக்கத்தினை மேலும் மறைத்து வைப்பின் கேடாம் என அறிந்த தலைமகள், அதைத் தன் தோழிக்கு அறிவிப்பள்; தோழி அதைச் செவிலித்தாய்க்கு அறிவிப்பள்; அவள், பெற்ற தாய்க்கு அறிவிப்பள்; தாய் பெண்ணின் அண்ணன் தந்தையர்க்கு அறிவித்து அவ்விருவர் மனத்திற்கு இசைய வைத்துத் துணை புரிவள்; இதையே அறத்தொடுநிற்றல் என்பார் புலவர்கள்.

இருவரும் ஒருவரையொருவர் காண்பது முதல் அவர் மனமநிகழ்காலம் வரையிலும் பல்வேறு நிலைகள் உள்ளன; முந்நாறு முந்நாற்றேழு படிகளைக் கொண்ட பத்தொண்பது மாடிகளைக்கொண்டது அக் களவொழுக்கம். பழங்காலப் புலவர்கள் எல்லாம், அப் படிகளுள் தாம் விரும்பிய சிலவற்றை மட்டும் சிறப்பித்துப் பாடிச் சென்றார்களே ஒழிய, அவர்களுள் எவரும், அவ் விருவரும் காண்பது முதல், இறுதியில் மனம் செய்து கொள்ளும் வரையுள்ள பல்வேறு நிலைகளையும் முறையாகப் பாடினார்கள்; ஆனால், பிற்காலப் புலவர்கள் அந் நிலைகளைத் தனித் தனியே பாடி மகிழ்வதிலும், அவற்றை ஒன்றன்னின் ஒன்றுகப் பாடிக் காண்பதால் பெருமகிழ்வுண்டாம் என்று கொண்டு அவற்றை வரிசையாகப் பாடுவாராயினர். அவ்

வாறு அவர்கள் பாடியன கோவை என்றழைக்கப் படலா யின. பிற்காலப் புலவர்கள் பாடி மகிழ்ந்த இக் கோவை முறைக்கு வழிகாட்டியவர் கபிலர்.

கபிலர் பாடிய அகத்துறை தமுகிய பாடல்கள் 197-ல், 191 பாடல்கள் குறிஞ்சித்தினை பற்றியன எனினும், அவை, அக் குறிஞ்சி ஒழுக்கங்களை வரிசையாகப் பாடிக் காட்டுவன அல்ல; ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையை விளக்கு வனவே என்பது உண்மை; எனினும் அவர் இயற்றிய இச் குறிஞ்சிப்பாட்டு, தோழி தலைமகள் ஒழுக்கத்தைத் தாய்க்கு அறிவிக்கும் ‘அறத்தொடுநிற்றல்’ என்ற நிலையை விளக்குவதாகக் கொண்டு அத் தலைமகளும் தலைமகளும் கண்டதுமுதல், அக் களவொழுக்கத்தைத் தோழி செவி விக்கு உணர்த்தும் அறத்தொடு நிலைவரை உள்ள நிகழ்ச்சி களை எல்லாம் தொடர்பாகக் கூறுகிறது. இவ்வாறு, அகத்தினைத் துறைகளை வரிசையாகப் பாடிப் புதுமுறை கண்டவர், சங்ககாலப் புலவர்களுள் கபிலர் ஒருவரே.

கொல்லையில் செழித்து வளர்ந்துள்ள தினை, கதிர் விட்டு முற்றத் தொடங்கிவிட்டது; முற்றும் அக் கதிர்களைக் கிளிகள் கவர்ந்து செல்வதைத் தாய் கண்டாள்; தன் மகளையும், அவள் உடனடிடும் தோழியர்களையும் அழைத்தாள்; தழுல், தட்டை, சூளிர் போன்ற கிளியோட்டும் கருவிகளைக் கையில் தந்தாள்; “கொல்லைக்குச் சென்று மாலைவரை பிருந்து கிளிகளை ஒட்டிக் காவல் புரிந்து வாருங்கள்,” என்று கூறி வழி அனுப்பினாள். புனத்தில் வானுற வளர்ந்த ஒரு மரத்தின் உச்சியில் பரண் அமைத்திருந்தனர் அவர் அண்ணன்மார். புனத்தையடைந்த மகளிர் அதன் மீது ஏறியிருந்து, காடியும் வெயிலையும் கருதாது, கதிர்களைக் கவர்ந்து செல்லும் கிளிகளைக் கடிந்துகாப் பாராயினார்.

இவ்வாறு காவல்தோழிலில் கருத்துடையராய்ப் பலநாள் வாழ்ந்து வந்தனர்; ஒருநாள், எங்கிருந்தோ பெருமழை வந்தது; பெருங்காற்றும், மின்னலும், இடியும் கொண்டு பெய்தது; கடலும் வற்றிறஞ்சே எனக் கருதும்

அளவு கணமலை; வானத்திடத்தே ஆடிப்பறந்திருந்த பறவைகளும் பறத்தல் ஒழிந்து தாம் வாரும் இடத்தில் அடங்கின; மலை பெய்து ஓப்பந்தது; மலை பெய்த இடம் மலைஞாடு; ஆகவே, மலையருவிகள் எல்லாம், மனதை மயக்கும் தன்மையவாய் மாட்சிமைப்பட்டுக் காட்சியளித்தன; வெயிலின் வெப்பத்தால் அம் மகளிரும் வியர்த்திருந்தனர்; ஆகவே, மலையருவி அவர்கள் மனதை ஈர்ப்பதாயிற்று; உடனே, அவ்வருவியில் குதித்து ஆசையடங்க ஆடித் தீர்த்தனர்; கண்கள் சிவக்கும் வரை ஆடிக் கரையேறினர்; மயிரைப் பிழிந்தனர்; ஈரம்போக உலர்த்தினர்; உலர்த்தும் அவர்கள் உள்ளம் நெகிழு, அவர்கள் வாய் மனம் விரும்பும் பாடலைப் பாடிற்று.

மூழ்கி ஈரம்போக உலர்த்திய தங்கள் தலையிரினைக் கண்ட அவர்கள், அம் மயிரிடத்தே மலர்வைத்து மகிழு எண்ணினர்; காட்டிடம் எல்லாம் ஓடியோடி நிறத்தாலும் மனத்தாலும் பல்வேறுவகைப்பட்ட மலர்களைப் பறித்தனர்; அவ்வாறு பறித்த மலர்வகை, நூறுக்கும் மேலாம். மலை நீரால் மாசுபோகக் கழுவப்பெற்ற அகன்ற பாறையில் அவற்றைக் குவித்தனர்; மனமும் நிறமும் மயங்குமாறு மாலையாகக் கட்டினர்; கட்டிய மாலையைக் கறுத்து நீண்ட தம் தலையிர் மூடியிலே அணிந்து அழகு செய்தனர்; இவ்வாறு ஆடிப் பாடி, அணிந்து அகமகிழ்ந்த அவர்கள், இறுதியில் ஓர் அசோகின் நிழலிலே அமர்ந்து இளைப்பாறினர்.

அப்போது ஓர் ஆண்தலகை ஆங்கு வந்தான்; அதிற் புகை ஊட்டி வளர்த்த தன் கருமயினரை எண்ணொய் இட்டுச் சீவி முடித்து, நீரிலும் நிலத்திலும், மலையிலும் மலர்ந்த மனமிக்க மலர்களை அம் மயிரிலே ஆடியிருந்தான்; காதிலே அசோகின் அழகிய இளந்தளிரா அணிந்திருந்தான்; மனம்நாறும் சந்தனமும், மலர்மாலையும் கிடந்து அவன் அகன்ற மார்பை அழகு செய்தன; இடக்கையில் ஒரு பெரிய வில்; வலக்கையில் வன்மையிற் சிறந்த அம்புகள்; அரையில் அருந்தொழில் அமைந்த கச்சை; காலில்

வீரக்கழல்; அவ்வினைஞன் இத்தகைய வனப்புடையான்; அவனைத் தொடர்ந்து சில நாய்கள் வந்தன; பகைவரைப் பாழாக்கும் வீரரைப்போல் வெகுண்டு நோக்கும் பார்வை; மூங்கில் முளை போன்ற பற்கள்; வளைந்து வலிய உகிர்; இமையாக் கண் ஆகிய இவற்றுல், அவை கண்டார்க்கு அச்சம் விளைக்கும் தோற்றுத்தன.

இலைஞனைத் தொடர்ந்து வந்த அந் நாய்கள், அவனிடத்தே அடங்கி நில்லாது அம் மகளிரை அனுகத் தொடங்கின; அந் நாய்களின் தோற்றமும், மேலே வீழ்ந்து பாய்வதே போன்ற அவற்றின் வருகையும் அம் மகளிரை அஞ்சி நடுங்கச் செய்தன; நடுங்கிய அவர்கள் அடிதளரா நடந்து அவ்விடத்தை விட்டு நீங்கி வேறிடம் செல்ல விரைந்தனர்; அப்போது, ஆவைக்கானும் ஆனேறு அகமகிழ்ந்து அனுகுவதே போல், அவ்வினைஞன் அம் மகளிரை அனுகித் தன்னைத் தொடர்ந்து வந்த நாய்களைக் கண்டு அஞ்சியே அவர்கள் அப்பால் செல்வது கண்டு வருந்தினான்.

மெல்லிய இனிய சொற்களால், அம் மகளிரின் அழகிய தலைமயிர், அவர்தம் இளமை, தொடியணிந்த அவர் முன்கை, மெல்லிய சாயல், மருண்டு மதர்த்த அவர் கருங்கண் ஆகியவற்றைப் பாராட்டினான். பாராட்டி, “என் வாளிற்குப் பிழைத்து வந்தது ஒரு மான்; என்வேல் பட்டுப் பிழைத்து வந்தது ஒரு வேழும்; அவற்றுள் யாதேனும் ஒன்று இங்கு வரக் கண்டாரோ? கண்டாராயின், எங்கே உளது? எவ்வழிச் சென்றது? என்பதைச் சுற்றே அருள் கூர்ந்து அறிவியுங்கள்,” என வேண்டி நின்றான். கெடுதி பல கூறி அவன் வினாவவும், அவர்கள் அவனுக்கு யாதும் பதில் கூறினு ரல்ஸர்.

அவர்கள் மொனம், அவனுக்கு மனக்கலக்கத்தை அளித்தது. “மெல்லியலீர்! கெட்டுப்போன அவற்றைக் காட்டித்தர உங்கள் மனம் இடந்தரவில்லை போலும்? அவற்றைக் காட்டித் தாராது போயினும் போக; என்னேடு ஒருசொல், ஒருமுறை பேசினால் உங்களுக்குப் பழியா வந்து சேர்ந்து விடும்? ‘அவற்றைக் கண்டோம்;

இல்லை' என்று ஒரு வார்த்தை கூறுவங்கள்," என்று வேண்டி நின்றான். வேண்டி நின்ற அவன், தன்னையும் அம் மகளிரையும் சூழ்ந்துகொண்டு களைத்தும், குலைத்தும் சூழப்பம் விளைத்துக்கொண்டிருக்கும் நாய்களைக் கண்டான்; அவற்றைக் கண்டஞ்சிய அவர்கள், அவற்றின் குரல் கேட்டு மேலும் அஞ்சுகின்றனர் என்பதையும் அறிந்தான். அவர்கள் விடை கூருமைக்கு அவ்வச்சம் காணமாக இருக்குமோ என எண்ணினான்; உடனே, பூவும் இலையும் தழைத்து அண்மையில் இருந்த ஒரு மரத்தினின்றும் ஒரு கொம்பை ஒடித்தான்; நாய்களை ஒட்டினான்; கண்டாரை அஞ்சுவிக்கும் தோற்றமும், கேட்டாரை நடுங்கப்பன்னும் குரலும் உடைய அந் நாய்கள், அவ்விடத்தினின்றும் அகன்ற விடவே, இனி அம் மகளிர் தனக்கு விடைகூறுவர் என்ற வேட்கை மீதூர இளைஞன் நின்றிருந்தான். அவர்களும் ஒருவேளை அவனுக்கு விடை கூறியும் இருப்பர்; ஆனால், அதற்கு இடையூருக் ஒன்று வந்தது.

அவர்களுக்கு அண்மையில் ஒரு தினைப்புனம்; அதைக் காத்துவருவோன் ஒரு ஆடவன்; ஆற்றல் மிக்கோன்; அன்று காவல் கருதி வருங்கால், அவன் மனைவி அளித்தாள் என்றதால் மதுவை அளவிற்குமீறிக் குடித்து விட்டான். அதனால், காவல் தொழிலைவிட்டுச் சிறிது கண்ணயர்ந்து விட்டான்; அவன் சோர்வினைக் கண்டுகொண்ட ஒருகளிறு கொல்லையில் புகுந்து, கதிர்களை வேண்டும் மட்டும் தின்றும் மிதித்தும் அழித்துவிட்டது; அங்கிலையில் அவன் மயக்கம் தெளிந்தது; புனத்தைக் கண்டான்; அதன் பாழ்ப்பட்ட நிலையைப் பார்த்தான்; அருமையாகக் காத்து வளர்த்த தினைப்புனம் அழிந்ததுகான், ஆத்திரம் பொங்கிறது; வில்லை வளைத்தான்; கொடிய அம்பைப்பூட்டி அக் களிற்றின்மீது விட்டான்; அதற்கு அச்சம் ஊட்டத் தட்டையை எடுத்துத் தட்டினான்; பக்கத்துப் புனத்தில் இருப்பாரும் ஒன்று கூடினர்; 'ஓ' என்ற ஒலியையும், உதடு மாத்து உண்டாக்கும் சீழ்க்கையையும் எழுப்பி, அக் களிற்றை விசட்டினர்; உணவை உண்ணவொட்டாது

தடுத்துவிட்டதோடு, உடலிற்கும் ஊறு விளைத்தனரே என்று களிற்றிற்குக் கடுங்கோபம் உண்டாயிற்று; இடிபோல் பிளிறி எதிரில்படும் எதையும் அழித்து அக்காடே அலறுமாறு ஒடி வந்தது; ஒடி வந்த யானை, மகளிரும் இளைஞரும் நிற்பதைக்கண்டு தன் சினம் முற்றும் அவர்கள்மீது செல்ல, அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரையத் தொடங்கிற்று.

எதையோ எண்ணி இன்பக் கனவு கண்டிருக்கும் அம் மகளிர், எதிர்பாரா நிலையில் யானை ஒன்று தம்மீது பாய்வது காணவே, செய்வதறியாது திகைத்தனர்; உயிர் மீதுள்ள அவர் காதல், உயிரினும் சிறந்த நாளை மறக்கச் செய்தது. எதிரே உள்ள இளைஞர் அங்நியன் என்பதை மறந்தனர்; அவன் ஒருவனே அங்நிலையில் தம்மைக் காக்கும் திறலுடையன் என்று எண்ணினர்; இருந்த இடத்தை விட்டு விரைந்து ஒடினர்; அவனை நெருங்கி அணைத்தாற்போல் நின்றனர்; அப்போது அவரைப்பற்றிய அச்சம் அகலாமல் அவரை வருத்துவது கண்டான்; வில்லை வளைத்தன்; அம்பைப் பூட்டினான்; களிற்றினை நோக்கி நாளைக் காதுவரை இழுத்துக் கடுமையுடிவிட்டான். ஏவிய அம்பு சிறிதும் குறி தவறுது களிற்றின் முகத்தில் ஆழப் பதிந்தது; இரத்தம் பீறிட்டு வெளிப்பட்டுப் பாய்ந்தது; களிறும் பின் வாங்கி ஒடிவிட்டது.

யானை மறைந்த பின்னரும் அம் மகளிரைப் பற்றிய அச்சம் மறைந்திலது; அச்சத்தால் ஒருவரையொருவர் அணைத்து நின்ற கைப்பிடியினைத் தளர்த்தாமல் இறுகப் பினைத்து நின்றனர்; இடிகரைக்கண் நின்ற வாழை, ஆற்றில் பெருவெள்ளம் வந்தபோது, அவ்வாற்றுநீர் அலையால் மோதுண்டு அலமருதல்போல் நடுங்கி நிற்பாராயினர்; அவர்கள் அணைவரும் அஞ்சினர். ஆகவே, அவருள் ஒரு வரை யொருவர் தேற்றி ஆறுதல் பெறுவர் என்று எதிர்பார்த்தல் இயலாது என்பது கண்டான் இளைஞர்; அவரை அனுகினான்; “அச்சம் தவிர்; அஞ்சதல் ஒழிக,” எனக் கூறிக்கொண்டே, அவருள் தலைமையுடையாள் கைப்

பிடித்து, அவள் நெற்றியைத் தடவிக்கொடுத்து, “இவ்வாறு ஏன் அஞ்சகின்றனை? சீ அஞ்ச நான் இவ்விடம் விட்டு வேறெங்கும் செல்லேன்; அன்றியும் நின்னேடு கலந்து மகிழ்ந்து வாழுவும் விரும்புகிறேன்,” என்று கூறிக் கொண்டே, அவள் அருகே, அவளை விடாது நிற்கும் அவள் ஆருயிர்த் தோழியின் முகத்தை, “என் செயலுக்கு ஒப்புதலும் உறுதுணையும் அளிப்பாயாக,” என வேண்டு வாண்போல் நோக்கி நகைத்து நின்றான்.

இளைஞனுக்கும் மகளிர்க்கும் ஏற்பட்ட உறவு காலச் கணக்குப்படி சிறிதே எனினும், அவன் செய்த நன்றியை நோக்க, அது பெரிது; அதனால் அவன் அவர்களோடு பலநாள் பழகிய நண்பன்போல் ஆயினன். தனக்கும் தன் நண்பர்களுக்கும் தொடர்புடைய ஒரு செயலை அவரையும் கலந்து செய்யவேண்டும் என்று கருதாது கேளாது செய்வதே நட்பிற்கு அழகு; அவர் அவ்வாறு செய்தால் அதற்காக அவரோடு மாறுபடாது, அவர் செயலுக்கு உடன்பட்டு இனியராதலே சான்றேர்க்கு அழகு; நண்பர்கள் தம் உரிமையால் செய்த செயல் தமக்கு உடன்பாடு இல்லையாயினும், அவர் நட்புக் கருதி உடன்படுதல் வேண்டும்; இல்லையேல் அந் நட்பு சிறந்த நட்பு எனப்படாது; “பழுமை எனப்படுவது யாது எனின் யாதும், கிழமையைக் கீழ்ந்திடா நட்பு;” “நட்பிற்கு உறுப்பு கெழு தகைமை, மற்றதற்கு உப்பாதல் சான்றேர் கடன்;” “பழகிய நட்பு எவன் செய்யும், கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை.” இப் பண்பாட்டை அறிந்தவள் தோழி; ஆகவே, இளைஞன் செயல் கண்டு ஏதும் கூறாது நின்றான். ஆருயிர்த்தோழி, தன் செயல் அடாது எனக் கொண்டாளாயின் அடங்கியிராள்; அவள் அடங்கி யுள்ளாள்; ஆகவே, அவள் தன் செயலை ஏற்றுக்கொண்டாள் எனக் கொண்டான் இளைஞன்; “விழைதகையான் வேண்டியிருப்பார் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்,” என்பதை அவனும் உணர்ந்தவன். ஆகவே, அவன் உள்ளத்திலிருந்து சிறிது அச்சமும் அகன்றது.

இந்நிலையில், உயிரைப் பற்றிய அச்சும் ஒழிந்த தாகவே, தலைமகள் தன்னுணர்ச்சி பெற்றவளாயினால்; உணர்ச்சிபெற்ற அப்பொழுதே, அவள் உயிரோடு உடன் பிறந்த நாணமும், அந் நாண் வழியே, ‘இந்நிலையில் தன்னைப் பிறர் கண்டால் யாது என்னுவரோ?’ எனப் பழிகண்டு கலங்கும் அச்சமும் அவளைப் பற்றின. அச்சமும் நாணமும் அடையவே, அப்பாரன் ஒருவனைச் சார்ந்து நிற்கும் நிலைகண்டு கலங்கினால்; கலங்கி, நின்ற இடத்தின் நீங்கி வெளியேற முயன்றார். ஆனால், அவ்வளைஞன் அவளைவிடாது இருகையாலும் இறுகப் பினித்துக் கொள் வானுயினான்.

அவர்கள் இருந்த இடத்திற்கு நேரே ஒரு பாறை; பாறை முழுதும் பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்றன; அக் கற்பாறைக்கிடையே ஒரு பெரும் சளை; அச்சளை யைச் சூழப் பலாவும் மாவும் பழுத்து நிற்கின்றன; அவற்றின் பழங்களினின்றும் ஒழுகிய சாறெல்லாம் ஒடி அச்சளையில் தேங்கித் தேறலாய் மாறி மணக்கிறது; அத் தேறலோடு வந்து கலக்கிறது மலைத்தேன்; இந்தச் சளை நாடி வந்தது ஓர் அழகிய மயில்; சளையில் நிறைந்து கிடக்கும் தேறல் தெளிவைக் கண்டது; அதை நீர் என்று கொண்டு உள்ளமார உண்டது; உடனே மயக்கமுற்றது; நடையும் தளர்ந்தது. விண்ணைமுட்டும் முடிகளையுடைய ஒரு பெரிய மலை அப் பாறையை அடுத்துளது; அம் மலைமீது மலர்ந்து மணக்கும் காந்தள் மலர்கள், அம் மலையடிவாரத்தே சிதறி வீழ்ந்து பரவி, அவ்விடத்தைக் கம்பளம் விரித்த களம்போல் கவினுறச் செய்கின்றன.

இவ்விருபெரும் காட்சிகளையும் கண்டு நின்றார்தலைவி. அக் காட்சிகளுக்கும், அந்நாளை நிகழ்ச்சிக்கும் அவள் உள்ளம் தொடர்பு காணத் தொடங்கிறது.

பாறையை அந்நாடகவும், பாறையில் சிதறிக்கிடக்கும் மிளகளை அந்நாட்டில் வாழும் மக்களாகவும், சளையைத் தலைவன் பிறந்த குடியாகவும், மா பலா இரண்டின் சாறும்

கலந்து உண்டான தேறலைத் தலைவனுகவும், அத் தேறலோடு கலந்த தலைவனை அங்குக் கொண்டுவந்த ஊழாகவும், அத் தேறலைத் தேறல் என அறியாது, நீர் என்று கருதி உண்ட மயில், உயர்குலத் தலைவனுகிய அவன், தனக்கு ஒப்பாகான் என அறியாது அவன்பால் அன்புகொண்டு கலந்ததாகவும், கள்ளுங்கு மயில் களித்தத்தைக் கள வொழுக்கம் மேற்கொண்டு தான் பெற்ற இன்பமாகவும், மயில் நடை தளர் தல், இனிச் செய்வன் அறியாது தான் திகைப்பதாகவும், உயர்ந்த மலையிடத்தில் மலர்ந்த காந்தள் அழிவுற்று, கிழே சிதறிக் களத்தை அழுகு செய்வது, உயர்குலத்தில் பிறந்த அவ்வினைஞன், தன் உயர்குலச் செருக்கினை ஒழித்துவிட்டுத் தன்னை அடைந்து தனக்குச் சிறப்புச் செய்வதாகவும் கற்பனை கொண்டாள்.

அக் கற்பனை உலகில் உலாவிச் செயலற்றுத் தளர்து நிற்கும் அவளைத் தழுவிய இனைஞன், அவள் தன் தழுவலை விரும்புகிறூள் எனினும், தன் அணைப்பினின்றும் வெளியேற விரும்பும் அவள் உள்ளத்தையும், அதற்குக் காரணம், அவள் தன்னேடு கலந்து வாழ விரும்புகிறூள் எனினும், அவ்வுறவு களவொழுக்கமாக இருப்பதை வெறுக்கிறூள்; கற்பொழுக்கமாக இருக்க விரும்புகிறூள் என்பதையும் உணர்ந்தான்.

தான் யார் என்பதையும், தன் உள்ளம் கொண்ட உறுதி யாது என்பதையும் உணர்த்தி ஆறுதல் கூற வேண்டும் என்று எண்ணினான். “எங்கள் ஊர், வளம்பல பெருகிய பேரூர்; எங்களுடைய யடுத்து வாழவரும் அனைவரையும் அன்புடன் ஏற்றுப் போற்ற எப்பொழுதும் தயார் எங்கள் ஊரார்; அவ்லூரில் வாழும் நாங்களும் செல்வத்தில் சிறந்தவரே; செல்வத்திற் சிறந்தது மட்டுமேயன்றி, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதையும் அறிந்து, வந்தோர்க்கு வரையாது வழங்கும் வளமான உள்ளம் படைத்தவர்கள்; இவ்வளவு பெற்றும், வாழ்வு நிறைந்தது என்ற எண்ணம் எங்களுக்கு உண்டாகவில்லை; இதுவே வாழ்வின் பயன் எனக் கொள்ளும் ஏழை உள்ளம் உடைய

வரல்லர் நாங்கள் ; நெய் ஒழுக ஒழுக நீ ஆக்கிய அறுச்சைவ உணவினைச் சுற்றம் பல சூழ விருந்தினராய் வந்த உயர்ந் தோர் பலர்க்கும் இட்டு, அவர் உண்டு எஞ்சியவற்றை நின்னெடு இருந்து உண்ணும் வாழ்வே வாழ்வாம் ; அவ்வில் வாழ்வே நல்வாழ்வு என நானும் கருதுகின்றேன் ; இக் கொள்கையினின்றும் சிறிதும் வழுவேன் ; இஃது உண்மை. அதோ தோன்றும் மலைமீது உறையும் குறிஞ்சி நிலக் குரவனும் முருகன் அறிய ஆணையிட்டுக் கூறுகிறேன் ; நின்னைப் பிரியேன் ; பிரியின் உயிர்தரியேன்,” என்று கூறிச் சூருரைத்து அவ்விளைஞன் நின்றுன் ; அவன் சூருற வால் அவன் உள்ள உறுதி உணர்ந்து மகிழ்ந்த மகளிர், அவன் கூட்டுறவைப் பெற்றுத் தந்த அக் களிற்றினை வாழ்த்தி, அவனெடு உள்ளம் கலந்து உறவாடி அச் சோலை யில் அமர்ந்திருந்தனர்.

மாலை வந்துற்றதையும் மகளிர் மறந்தனர் ; பகலோன் மலையைச் சார்ந்து மறைந்தான் ; ஓடி விளையாடிய மாண் கூட்டம் மரத்தடிகளைச் சார்ந்து ஓய்வு கொள்ளத் தொடங்கின ; காலையில் காடு நோக்கி வந்த பசுக்கள், தம் கன்று களை நினைந்து ‘அம்மா !’ என அழைத்துக்கொண்டே வீடு நோக்கித் திரும்புவவாயின ; பிரிந்துறை வாழ்வில் பழகி யறியா அன்றிற் பறவைகள் பனையின் மடலிலே அமர்ந்து தம் அருந்துளைப் பேடுகளை அழைக்கலாயின ; இராக்காலத்தில் இரைதேடத் தொடங்கும் பாம்புகள், உணவுள்ள இடத்தை உணர்த்தும் ஒளியினைப்பெற, தம் உடலுறை மாணிக்கங்களை உமிழுத் தொடங்கிவிட்டன ; அடர்ந்த காடெங்கும் சென்று மேய்ந்து கொண்டிருக்கும் ஆனினங்களை ஒருங்குசேர்த்து ஊர்க்குள் புகுவதற்காக ஆயர்கள் குழலை வாயில் வைத்து ஆம்பல் என்ற இனியபண் பாடத் தொடங்கிவிட்டனர் ; ஆம்பல்கள் மலரத் தொடங்கி விட்டன ; புனத்தை அடுத்துள்ள ஊர்களில் அவரவர்கள் அந்திக் கடனற்றலாயினர் ; மனைகள் தோறும் மகளிர் ஏற்றிய மணிவளக்குகள் ஒளிவிடத் தொடங்கிவிட்டன ; அவ் வொளியைத் தொடர்ந்து, புனத்துப் பயிரைக் காட்டு

வாழ் கொடு விலங்குகள் புகுந்து அழிக்கா வண்ணம் பரன் அமைத்துக் காக்கும் காவலர், இரவு தொடங்குகிறது என அறிந்தவுடனே, அக் காட்டு விலங்குகளை அச்சுறுத்தி அகற்றும் நோக்கத்துடன், அவ்வுயரிய பரண்கள் தோறும் தீக் கடைகோலால் தோற்றுவித்த பெருநெருப்பை எழுப்பி னர்; காட்டுவாழ் விலங்குகள் எல்லாம் அக் காடே அதிருமாறு பெருங்குரல் எழுப்பலாயின; அவ் வொலியைத் தொடர்ந்து, மரங்களில் கூடு கட்டிவாழும் பறவைக் கூட்டமும் குரல் எழுப்பிக் களிகொள்ளத் தொடங்கிவிட்டன.

இந் நிகழ்ச்சிகளால் மாலைக்காலம் வந்துற்றதை அறிந்த மகளிர், தத்தம் மனைசெல் மனத்தினராயினர்; அந் நிலையில், அவ் விளைஞன், தலைமகளை நோக்கி, “அன்புடையாய்! உங்கள் பெற்றேர் சுற்றமும் நட்பும் அறிய உன்னை எனக்குக் கொடுக்க நிகழும் நாடறி நன் மனத்தைப் பின்னர் மேற்கொள்வோம்; என் ஏழை உள்ளம் இக் கள வொழுக்க இன்பத்தைச் சிலாள் துய்க்க எங்குகிறது; அது வரை அவலம் கொள்ளாது ஆற்றி யிருக்க வேண்டுகிறேன்,” என்று கூறிக்கொண்டே, பசுவிற்குரிய மனைவரையும் அப் பசுவை விடாது பின்பற்றி வரும் காளையைப்போன்று, முழவொலிக்கும் ஊர்க் கோடியில் உள்ள, உண்ணுநீர்த் துறை வரை வந்து வழியனுப்பி வருந்தி மீண்டான்.

அன்றமுதல் ஒரு நாளும் தவறுது இரவில் வருவதை வழக்கமாகக் கொண்டுவிட்டான்; ஒருநாள் ஊர்க் காவலர் காவல், கடுமையாக இருந்தது; அதனால் ஊருள் நுழைய முடியாமலே திரும்பிவிட்டான்; மற்றெருநாள், அவன் அவ் ஒருக்குப் புதியவன் ஆதலின், அவ்வூர் நாய்கள் அவனைக் கண்டு சூரைத்துத் துரத்தத் தொடங்கினா; இதனால் தன் வரவை ஊரார் உணர்வா என அஞ்சியே அகன்றுவிட்டான்; ஒருநாள் காவலர் காவலையும் கடந்து, ஊர்நாய்கள் உணர்தலினின்றும் தப்பி வீடுவரை வந்து விட்டான்; ஆனால் அங்கே தலைமகளின் தாய் உறங்காது விழித்துக்கொண்டிருப்பது கண்டு காரியம் கைகூடாமலே கலங்கி மீண்டான்.

வேறேர்நாள், ஊர்க்காவலர் கண்ணிற்கும் அகப்படாமல், நாய்களின் தொல்லையையும் கடந்து வந்து நெடிது நேரம் காத்திருந்தான்; தாயும் உறங்கிவிட்டாள்; ஆனால், அந் நிலையில் நிலவு வெளிப் போந்து பேரொளி பரப்பிக் காயத்தொடங்கியது கண்டு, களவொழுக்கத்திற்குத் தகுதி உடையதன்று அக் காலம் எனக் கருதி ஊர் திரும்பி விட்டான். ஒருநாள் எவ்விதத் தடையும் இன்றி வந்து விட்டான்; வந்து அம் மகளிர்க்குத் தன் வருகையை அறிவிக்கும் குறியாக, அவ் வீட்டருகே உள்ள மரத்தின் மீது சிறுகல் வீசி அம் மரத்தில் வாழும் பறவைகளைக் குரல் கொடுத்து எழுந்து அமரச் செய்தான்; ஆனால், அதற்கு முன்னரே, யாது காரணத்தாலோ, அப் பறவைகள் குரல் எழுப்ப, அதை அவன் வருகை அறிவிக்கும் குறியாகக் கொண்டு, தலைமகனும் தோழியும் அகமகிழ்ந்து எழுந்து அங்கே வந்து அவனைக் காணுது கலங்கி வறிதே மீண்டனர்; ஆகவே, இம் முறை அவன் உண்மையில் வந்து குறி செய்தானுகவும், அம் மகளிர் அதையும் முன்போன்ற நிகழ்ச்சியாகவே கொண்டு வாராது நின்றுவிட்டனர். இதனால், அன்றும் அவர்களைக் காணுதே மீண்டான்.

இவ்வாறு தன் இன்பவாழ்விற்கு இடையூறு பல நிகழ்க் கண்டும், அவன் அன்பிற் குறைந்தா னல்லன்; அம் மகளிரை முதற்கண் கண்ட காலத்தில் அவர்கள்பால் எவ் வளவு நிறையன்பு கொண்டானே, அதில் சிறிதும் குறைந்தானல்லன்; துறவுள்ளம் கொள்ளும் அளவு முதுமை யுடையானுமல்லன்; இளமை உணர்ச்சிகளில் ஒன்றும் குறையாதவன்; செல்வமற்ற வறியனல்லன்; எண்ணிய எண்ணியாங்கு எய்துதற்கு ஏற்ற துணையாம் நிறை செல்வ ரடையான்; என்றாலும், அச் செல்வச் செருக்கால் ஶுறனல்ல செய்யும் அழிவுள்ள முடையானல்லன்; ஆகவே, றிதே வந்து வந்து மீள்வதிலும், வரைந்து கொள்வதே லமாம் என்று கொண்டான்.

தலைமகள், இளைஞர்கள் வரும் வழியையும். அவன் வரும் ரலத்தையும், வந்து வறிதே மீள்வதையும் எண்ணுகிறார்கள்

இடியேறுண்ட நாகம்போல், வலையில் அகப்பட்ட மயிலே போல் மனத்துயர் மிக்கு மாழ்குகிறோன்; அவன் வரும் வழி, ஏதமில்லாப் பெருவழியன்று; யாளியும், புலியும், கருமயிர்க் கரடியும், காட்டெருதும், கொல்களிறும், கொடும்பாம்பும் வாழும் பாழ் நிலம்; காலைக் கவ்வியிழுக்கும் முதலையும் பிறவும் வாழும் நச்சு நீர்நிலைகள்; அருள் என்பதறியா ஆறலை கள்வர்வாழ் அன்பில் கொடு நிலம்; காலை அடிதடு மாறச் செய்யும் வழுக்கு நிலம்; துன்பம் செய்வதே தொழிலாகக் கொண்ட பேடும் பிசாசும் உலாவும் கொடு நிலம்; இவை அவன் கடந்து வரவேண்டிய வழி; இவ் வழியில், இரவில் வருவதை எண்ணுவதோறும், அவள் உள்ளாம் துனுக்குறும்; கண்களில் நீர் பெருகக் கலங்கி நிற்பான்.

அவள் உள்ளத்துயர் அவள் உடலழகைக் கெடுத்தது; உடல் நலம் குன்றிற்று; தோள் மெலிந்தது; வளை கழன்றது; இவ்வாறு இளைஞர் வரும் வழி அருமையை எண்ணி யும், அவளைப் பெற மாட்டாமையைக் கண்டும் தலைமகள் வருந்துகிறோன் எனினும், அவள் துயர்க் காரணம் இது எனப் பிறர் அறியக் கூறுதல் பெண்டிர்க்கு அழகன்று; ஆகவே, அவள் உயிர்த்தோழி அவள் துயர்க் காரணத்தைத் தாய் தந்தையர் அறியக் கூறுளாயினான்.

தாய் தன் மகள் ஊனும் வெறுத்து, உறக்கழும் இன்றி உடல்நலம் குன்றுவது கண்டு கலங்கினான். தன் மகளின் பண்டைய அழகை எண்ணுகிறோன்; ஒளிவிடும் அவள் நெற்றி; தழைத்துக் கறுத்து நீண்டு வளர்ந்த அவள் தலை மயிர்; மின்னும் அவள் மேனி அழகு; இவை, அவள் கண்முன் வந்து நிற்கின்றன; அவ் வழகைக் கண்டு களித்த தன் கண்களால், அழகுகெட்ட அவளையும் காணவேண்டி நேர்ந்ததே என உளம் நொந்தாள்; அவ்வுரில் உள்ள அளைவரையும் அவள் துயர்க் காரணம் யாதாம் எனவும், அதற்கு மருந்து யாது எனவும் வினவியும் பயனில்லை; அவர்கள் யாரும் அதன் உண்மைக் காரணத்தையும் ஏற்ற மருந்தையும் கூறினார்ல்லர்; அவர் கூறிய முறைகளை

யெல்லாம் மேற்கொண்டு பார்த்தாள்; பயனில்லை; மகள் நோய் ஏறுமுகம் காண்பதல்லால் இறங்குமுகம் காண வில்லை. தன் மகளின் நோய் அறிந்து, அந்நோயின் காரணத்தைக் கண்டு, அதைத் தீர்க்கும் வழிதெரிந்து வேண்டுவ செய்யும் வண்மை தனக்கு இல்லையே என ஏங்கினால்; அவ்வேகக்தத்தால் செய்வன அறியாது, அந்நோய் தீர அவ்வுரார் கூறும் அவ் வனவையும் செய்து பார்க்கத் தொடங்கினால்; ஊரில் உள்ள தெய்வங்கள் அனைத்திற்கும் மலர்களையும், மணம்வீசும் சந்தனத்தையும் தூவிப்புக்கெயமுப்பிப் போற்றிப் பணிந்தாள்; பணிந்தும் பயனில்லை; மருந்தாலும் மறையாது, மந்திரத்தாலும் ஒழியாது நிற்கும் அவள் நோய்க்காரணம் அறியாது தாய்கலங்குவளாயினாள்.

தலைமகள் தன் நிலையும், தாய் துயரும் ஊரார் பழி தூற்றத் துணைபுரிவது கானுகிறார்கள்; தன்னால் விளையும் பழிச்சொல், அவள் தன் குலத்தையே தாக்குவது காணப்பொருள். “மணியும் முத்தும் பொன்னும் கொண்டு இழைத்த ஓர் அணி கெட்டதாயினும் மீண்டும் பண்டேபோல் ஆக்கிக்கொள்ளுதல் கூடும்; ஆனால், உயர் குடிப் பிறந்தார்க்குரிய ஒழுக்கத்தின் இழுக்கா உயர்வும், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணேட்டம், வாய்மையாகிய சால்பும் கெட்டால், அவற்றை மீண்டும் பெறுதல் இயலாது; ‘கெட்டபால் நல்லபால் ஆகாது’ என்ப. மக்கள் தம் நிலையில் தவறின், தலையின் இழிந்த மயிரெனக் கருதிப் பழிக்கப்படுவர். ஆகவே, பழி நமக்கு எய்த எண்ணை மல், இளைஞ்சிபால் கொண்ட அன்பு, தாய் தந்தையர்பால் தாம் கொண்டிருந்த அன்பையும், பெண்டிர்க்கே உரிய பண்புகளாகிய அச்சம் மடன் முதலானவற்றையும் அழித்துவிட்டது; ஆகவே, தந்தையின் காவலையும் கடந்துசென்று, உற்றூர் உறவினர் எவரும் அறியாநிலையில் நாமே இம் மணத்தை ஏற்றுக்கொண்டோம் என்று நம் தாய்க்கு உண்மையை அறிவிப்பதால் பழியொன்றும் இல்லை என்றே எண்ணுகின்றேன்; அவ்வாறு நாம் அறி

வித்தால், நம்மை நம் அன்புடையானுக்கு மணம்செய்து கொடுப்பினும் கொடுப்பார்; அவ்வாறு கொடாது மறுப் பினும் கேடில்லை; இவ்வுகில் அவர் உறவு அற்றுப் போவதாயினும், வேறுகில் அவர் உறவு கிடைத்தல் உறுதி என உள்ள அமைதி கொள்ளுதலும் கூடும்,” என் நெல்லாம் கூறிச் செய்வதறியாது செயலற்றுத் தேம்புவா ஸாயினாள்.

தம் களவொழுக்கத்தைத் தாய்க்கு அறிவிக்க விரும்புகிறீர் தலைமகள் என்பதறிந்தாள் தோழி; அந்நிலையில் செய்பவேண்டுவதும் அதுவே என்பதறிவாள் அவள்; ஆதவின், உடனே தாயிடம் சென்றாள்; தனியிடம் அழைத்துச் சென்று, “அன்னுய! மகளின் மனத்தே மறைந்துறை துயர்காண மாட்டாமல், அவள் உடல்நோய் கண்டு உள்ளாம் உருகி வாடும் நினைனையும் கானுகின்றேன்; உரைப்பின் யாதாமோ என்ற அச்சமே காரணமாக உள்ளத் துயரை உள்ளவாறு உரைக்கும் உரன் அற்றதோடு, தன் தாயின் துயர்நிலை கண்டு தளரும் நின் மகளையும் கானுகின்றேன்; நோயின் காரணம் அறியாது கலங்கும் நினக்கு இந்நோய் இதனால் வந்தது என உரைக்கலாம் என எண்ணினால், ‘அது பெண்மையன்று’ என்று கூறு கிறது என் பெண் உள்ளாம்; கூருதுபோனால் நின் துயர் தடுக்கலாற்றாது வளருமே என்பது காண வருத்தமும் மிகுகிறது; இந்நிலையால் யானும் வருந்துகின்றேன்; இவ்வாறு மூவரும் வருந்துதற்குக் காரணம் ஒருவர் உள்ளத்தை ஒருவர் உணராமையேயாம் என்பதை உணர்ந்தேன்; ஆதவின், இவள் துயர்க் காரணத்தைக் கூறத் துணிந்தேன்; அன்னுய! நான் கூறுவனவற்றை வேறுத்து ஒதுக்காமலும், அவற்றைக் கேட்டு எம்மை வெகுண்டு நோக்காமலும், விரும்பிக் கேட்க விரும்புகின்றேன்; மணமக்களின் இருபெரும் குடிகளின் தகுதிகளையும், இருவர் குண நல்த்தையும், இருவர் சுற்றத்தார் நலனையும், இருவர் தகுதிப்பாட்டையும் ஒப்பிட்டுக் கண்ட பின்னரே மணவினைக்கு ஒப்பும் உங்கள் செயல்போல் அல்லாமல்,

எங்கள் மணத்தை நாங்களே முடிவுசெய்து கொண்டோம்; எங்களின் இச்செயல் கண்டு சினவற்க; இம் மணம் நிகழ்ந்த முறை இஃது” என்று தொடங்கி, தாய் தங்களைப் புனங்காக்கப் போக்கியது முதல் நடந்தன எல்லா வற்றையும் முறையாகத் தொகுத்துரைத்தாள்.

தமிழகத்தின் ஒரு பகுதியாகிய மலைநாட்டு மக்களின் வாழ்க்கைச் சித்திரம் இது. இதில் வரும் தமிழ் மக்களாகிய இளைஞர், தலைவி, தோழி, தாய் இவர்களின் உள்ளத் துடிப்பையும், ஒழுக்கத்தின் இழுக்கா உயர்குணச் சிறப்பையும், கபிலர் எவ்வளவு தெளிவாக உணர்ந்து காட்டியுள்ளார் காணுங்கள்!

“ முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஜயர்க்கும் அங்கிலை
எளிய என்னார் தொன்மருங் கறிஞர்.”

“ கொடுப்பின் என்குடைமையும் குடிநீரல் உடைமையும்
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணுது
எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினே.”

எனக் கூறும் பெண்களின் அறிவுடைமையினையும்,

“ மையல் வேழும் மடங்கலின் எதிர்தர
உய்விட மறியேமாகி.....

.....நாணுமறந்து
விதுப்புறு மணத்தேம் விரைந்தவற் பொருந்தி.”

“ நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர
ஒப்பெணப் பிரிய.”

‘அறம்பினையாகத் தேற்றி.....

கடவுள் வாழ்த்திக் கைதொழுது

ஏழு வஞ்சினம் வாய்மையிற் நேற்றி

அம்தீம் தண்ணீர் குடுத்தவின் செஞ்சமர்ந்து.”

எனக் கூறும் அவர்கள் ஒழுக்கச் சிறப்பையும், களிறு கண்டு நடுங்கும் பெண்களுக்கு, “அஞ்சல் ஓம்பு” என ஆறு தல் கூறவே அவர்களை அணைந்து, பெண்கள்பால் பெறும் இன்பமே குறிக்கோள் எனக் கொள்ளாது, “விருந்துண் டெஞ்சிய மிச்சில் நின்னேடுண்டலும் புரைவது” என அவளோடு இருந்து ஆற்றும் இல்லறமே நல்லறம் எனக் கொள்ளும் இளைஞர் உள்ளத்தின் உயர்வையும், பெண்கள் பால் இன்பம் பெறுது,

“ பெயரினும் முனியலுரு அன்
இளமையின் இகந்தன்று மிலனே வளமையில்
தன்னிலை தீர்ந்தன் ரும் இலன்.”

என அவன் ஒழுக்கத்தின் சிறப்பையும்,

“ நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாட்டி நன்மணம் அயர்கம் சின்னுள்
கலங்கல் ஓம்புமின்.”

என அவ்வொழுக்கத்தைப் பிறர்க்கு உணர்த்தும் அவன் அறிவுடைமையினையும், கபிலர், குறிஞ்சிப்பாட்டில் வைத் துப் பாராட்டும் பண்பினைப் பாருங்கள்! இவ்வாறே குறிஞ்சிப்பாட்டின் சொல் நயம், பொருட் சிறப்பு, உவமை அழகு என்று கூறிக்கொண்டே போன்ற கட்டுரை விரியும்.

கசா. கபிலர் காலமும் அவர்காலப் புலவரும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப்படும் காலம் சங்க காலமே. இதுவே, ஒளவையார் வாழுந்த காலமுமாகும்; சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற்றுண்டு என்றும், ஐந்தாம் நூற்றுண்டு என்றும் இரு விதமாகக் கூறுவர். எனினும், கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் சங்க காலம் இரண்டாம் நூற்றுண்டு என்பதையே உறுதி செய்கின்றன ஆதலின், சங்க காலப் புலவர் களுள் தலைமைக்கண் நின்ற மூவருள் ஒருவராகிய கபிலரும் அவ் விரண்டாம் நூற்றுண்டைச் சேர்ந்தவரேயாவர்.

தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய அரசர்களே அல்லாமல், அவர்க்கு அடங்கியும், அடங்காமலும் வாழுந்த பல குறுநிலமன்னர்களும் ஆண்டு வந்தனர்; தமிழ்நாடாண்ட மூவேந்தார், தம் நாட்டின் எல்லை இது வரை இருந்தால் போதும் என்று எண்ணி அமைதி கொள்ளும் பண்புடையார் அல்லர்; ஒரு காலத்தில், ஓர் அரச குலத்தில், ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் தோன்றி விட்டால் அவன் தன் ஆற்றலை, மற்ற இரு பேரரசர்களும், மற்ற சிற்றரசர்களும் உணரும் வண்ணம் உணர்த்த விரும்புவான்; அதற்கு மாருக, ஓர் அரச குலத்தில் பிறந்த ஒருவன், தன் கொடையாலும், கொற்றத்தாலும் பிறர் புகழ் வாழுகிறான் என்றால், அது காணப்பெறுத பிற அரசர்கள் ஒன்றுகூடி அவனை அழிப்பதும் உண்டு.

தமிழர்கள் சிவனையும், உமையையும், திருமாலையும், திருமகளையும், கண்ணனையும், பலராமனையும் அறிந்திருந்தனர்; மேருவை வில்லாக வளைத்துத் திரிபுரத்தை எரித்த சிவன் கதை, இமயமலையைச் சிவனருகே இருந்த உமை அஞ்சமாறு தன தோள் கொடுத்து எடுக்க முயன்ற இராவணன் கதை, துரியோதனன் தொடையைக் கிழித்து உயிர் போக்கிய பீமன் கதை, மல்லரைக் கொன்ற கண்ணன் கதை ஆகிய கதைகளை அறிந்திருந்தனர் தமிழர்கள்; திருமால் கருநிறம்; பலராமன் வெண்ணிறம்

என்று நம்பினர்; அன்பால் கொடுப்பன எதையும் கடவுளர் ஏற்றுக்கொள்வார்; தெய்வம் கொடியோரைத் துண்டுறுத் தும்; தேவர் உலக வாழ்வு, இவ்வுலக வாழ்வினும் இன்பம் நிறைந்தது; அமிர்தம் சாவா மருந்து; கற்பிற் சிறந்தவள் அருந்ததி; அறன் அல்லன செய்வார்நிலம் ஆற்ற விளையாது; பலி தூவி வேண்டினால் மழை பெய்யும்; பிதிரர்ப் பேணல் பிள்ளைகள் கடமை; கண்ணும், தோனும் ஆடு வதைக் கொண்டு எதிர்காலத்தில் நிகழப்போவதை உணரலாம்; தைந்ரீராடினால் நறகணவரைப் பெறலாம் என்ற நம்பிக்கைகளை உடையவர் தமிழர்.

மணம் நிகழ்தற்கு வளர்ப்பிறைக் காலமே நன்று என்ப; மணம்பேச, ஆண்டாலும், அறிவாலும் முதிர்ந்த சான்றேர் வருவர்; மணத்திற்கு ஒப்பு அளித்தற்கு முன், மணமக்கள், குடி, குணம், சுற்றம் முதலியவற்றை ஒப்பு நோக்கியே இசைவர்; மணம் நிகழ்கின்ற காலத்தில் நெய்யிட்டுத் தீ வளர்ப்பார்.

தமிழர்கள், யாழ், குழல், பறை போன்ற இசைக் கருவிகளையும், அக் கருவிகளினின்றும் எழும் இசை வகைகளையும் அறிந்திருந்தனர்; காட்டில் வளர்ந்து முற்றி உலர்ந்த முங்கிலில், வண்டுகள் செய்த துளைகளின் வழி யாகக் காற்று நுழைந்து வீசங்கால் எழும் ஒலியை அறிந்து குழல் இசைக் கருவியினைத் தோற்றுவித்தனர்; உழவுத் தொழிலின் சிறப்புணர்ந்து அதை நன்கு பயின்றிருந்தனர்; பமிர்த் தொழிலோடு, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், பொன்வேலை செய்தல் முதலிய துணைத் தொழில்களையும் கற்றிருந்தனர்; கணவனை இழந்த மகளிர் தம் வாழ்வின் தொழிலாகப் பஞ்ச நூற்றலை மேற்கொண்டிருந்தனர்.

கபிலர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலராவா; சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் பாடியவர்கள் எல்லாம் சங்ககாலப் புலவர்களே; அவர்கள் அத்தனை பேரையும் கணக்கு

கிட்டால் அவர்கள் எண்ணிக்கை சில நூறுகளுக்கு மேலாம். அவர்கள் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதல் கூடாது; சங்க காலம் என்பது நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகள் வரை நீடித்து இருந்ததாக அறிஞர்கள் கூறுவார். ஆகவே, அப் புலவர்கள் எல்லாம் இந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகளில் முன்னும் பின்னுமாக வாழ்ந்தவராவர் என்பது முடிபாம்.

கபிலர் பாராட்டிய அரசர்கள், அவர்களைப் பாராட்டிய புலவர்கள் என்ற முறைகொண்டு நோக்கியவழி, அம்சுவறுர், அரிசில்கிழார், ஓளவையார், கல்லாடறுர், கழாத் தலையார், கழைதின்யானியார், காக்கைபாடினியார், நச் சென்னோயார், நக்கீர், பரணர், பாலத்தனுர், பெருங்குன்றார் கிழார், பெருந்தலைச்சாத்தனுர், பொருந்தில் இளங்கீரனுர், மாரேக்கத்து நப்பசலையார், வடமாவண்ணக்கன் பெருஞ்சாத்தன் முதலிய புலவர்கள், கபிலர் காலத்திற்குச் சற்று முன்னே பின்னே வாழ்ந்தவராவர் என்பது புலப்படும்.

இவர்களுள் கழாத்தலையாரைக் கபிலர் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆகவே, அவர், கபிலருக்கு முற்பட்டவராவர் என்று கொள்ளுதல் கூடும்; அரிசில்கிழார், பரணர், பெருங்குன்றார்கிழார் மூவரும் கபிலரோடு ஒன்று சேர்ந்து, கண்ணகிபின் துயர் போக்க அவள் கணவன் பேகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். ஆதலின், அவர்களைக் கபிலர் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதுதல் கூடும். ஓளவையார், நக்கீர், பெருங்குன்றார்கிழார், பொருந்தில் இளங்கீரனுர், மாரேக்கத்து நப்பசலையார் முதலிய ஐவரும் கபிலரையும் கபிலர்தம் அரும்பெரும் செயல் ஒன்றையும் பாராட்டியுள்ளார்கள்; ஆகவே, அவர்களைக் கபிலருக்குப் பிறப்பட்டவர் எனக் கொள்ளுதல் கூடும்; இவர்களுள் பெருங்குன்றார்கிழார், கபிலர் பாராட்டிய பேகனையும் பாடி, கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதன்பால் பெற்ற ஊர்களின் எண்ணிக்கை கண்டு வியந்தும் பாடியுள்ளார். ஆதலின், அவர் கபிலர் காலத்திலும் வாழ்ந்து, அவருக்குப் பின்னும் இருந்தவர் எனல் பொருந்தும்.

கன. கபிலரைப்பற்றிக் கூறும் கணதகள்

உலகோர் போற்றும் உயர் பேரவீழம், புலமையும் வினாந்த அரும் பெரும் பாடங்களை ஆக்கும் ஆற்றலைப் புலவர்கள், பல நால்களைப் பல்லாண்டு, பலகால் பலரோடு யின்றே பெற்றனராவர்; ஆனால், அவ் வருமையை மனதிற் கொள்ளாது, “ஆண்டவன் அருள் பெற்றவர் அவர்; ஆகவேதான் அப்படி அழகாகப் பாடியுள்ளார்; எனி கருணை செய்தான்! ஆகவேதான் அவரால் கணிமதை பொழிய முடிகிறது; அவர் தெய்வப் புலவர்; ஆகவேதான் தித்திக்கும் நடையில் செந்தமிழுப் பாக்களைப் பாடினார்,” என்று அப் புலவர்கள் புலமைக்கு மாசு தேடுவதை வழக்க மாகக் கொண்டனர் பிற்காலத்தில் வாழுந்த சிலர். புலவர் களைத் தெய்வத்தன்மை பொருந்தியவராகவும், தெய்வ அருள் பெற்றவராகவும் கருதிய அவர்கள், அதற்கேற்ற வாறு அப் புலவர்கள் வரலாற்றேரு அந்துத நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொடர்பு படுத்தவும் தொடங்கிவிட்டனர்; இந்த இடர்ப்பாட்டினின்று கபிலரும் மீண்டவர் அல்லர்; கபிலர் பிறப்பு குறித்தும், அவர்தம் வாழ்வு குறித்தும் வழங்கும் கணதகள் சிலவற்றை எண்டுக் காண்போம்.

கபிள் வரலாற்றைப்பற்றிப் பல நூல்கள் பல கணதகள் கூறுகின்றன அவரைப்பற்றிக் கூறும் நால்கள் திருவாலவா யடையார் திருவினோயாடற்புராணம், பரஞ்சோதிமுனிவர் திருவினோயாடற்புராணம், கடம்பவனபுராணம், ஆலாஸ்ய மஹாத்மியம், கபிலரகவல், சோழமண்டல சதகம், ஜானாமிரதம், தமிழ்நாவலர்ச்சரிதை, தனிப்பாடல் திரட்டு, புலவா புராணம், திருவள்ளுவர் சரிதை, பன்னிரு புலவர் சரித்திரம் முதலியன.

திருவாலவாயடையார் திருவினோயாடற் புராணத்தில், சங்கப் பலகை கொடுத்த திருவினோயாடல், ஊழை தமி முறிந்த திருவினோயாடல் என்ற இரு கணதகங்கும் கபிலர் வரலாற்றின் சில பகுதிகளை விளக்குகின்றன; அவை கூறுவன:

(1) மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்துவந்த புலவர்கள், தங்கள் புலமையின் தகுதி திறமைகளுக்கு ஏற்ப வரிசையாக அமர்வதற்கு விரும்பினர்; அவர்கள் அனைவரும் இருப்பதற்கேற்ற பெரிய ஆசனம் ஒன்று வேண்டியிருந்தது. உடனே கபிலர், நக்கீரர் பரணர் முதலிய புலவர்கள் அனைவரும் மதுரைச் சொக்கநாதர் கோயிலை அடைந்து, தாங்கள் அனைவரும் இருந்து தமிழராயத் தக்க ஆசனமொன்றை அளிக்குமாறு அவ்விறைவனை வேண்டினர்; இறைவனும், அப் புலவர்கள் தம் வேண்டுகோட்ட கிரங்கி, ஒருவர் இருக்கத்தக்க, ஒரு முழச் சதுரப்பலகை ஒன்றை அளித்தார். அதைக்கண்ட புலவர்கள், மறுவலும் இறைவனை நோக்கி, “அருட் பெருங்கடலே! யாங்கள் அனைவரும் இருக்கத்தக்க பேராசனம் வேண்டினோம்; ஒருவரே இருக்கத்தக்க இப்பலகை கொண்டு யாங்கள் என்செய்வோம்?” என்று குறைக்கு நின்றனர்.

அவ் வேளை, “இவ் வாசனம் புலவர் தம் புலமை அறிந்து அவர் இருக்க, இடம் வளர்ந்து கொடுக்கும்,” என்று ஒரு குரல் கேட்டது; அதுகேட்ட புலவர்கள் அகமகிழ்ந்து, அப் பலகையைச் சங்க மண்டபத்தே வைத்து முதலில் நக்கீரர் அதில் அமர்ந்தார்; அவர் அமர்ந்த பின்னா, அது முன் போல் ஒருவர் இருக்கத்தக்க இடம் அளித்து வளர்ந்தது; கபிலர் இரண்டாவதாக அதில் அமர்ந்தார்; பின்னர் வளர்ந்த இடத்தில் பரணர் அமர்ந்தார்; இவ்வாறு அது வளர வளரப் புலவர்கள் அனைவரும் அதில் அமர்ந்து மகிழ்ந்தனர்.

புலவர்கள், தாங்கள் அவ்வப்போது பாடிவிட்டுச் சென்ற பாடல்கள் பலவாய்ப் பெருகியதைக் கண்டு, அவற்றுள் விளக்கம் அற்றனவற்றை நீக்கிவிட்டு, நல்லன வற்றை ஆராய்ந்து வகைப்படுத்த விரும்பினர்; ஆனால் அத் தொழிலை அவர்களால் செய்யமுடியவில்லை; தங்கள் ஆற்றுமை கண்டு மனம் நொந்து இருந்த புலவர்கள் முன்னே, இறைவன் ஒரு புலவராய் வந்து, அப் பாடல்களை

வரிசைப்படுத்தி, அவர்களோடு கலந்து நாற்பத்தொன்ப தாவது புலவராய்க் கலந்து வாழ்ந்துவந்தார்.

ஒருநாள், பொருள் இலக்கணத்தைப் புலவர்களுக்கு அறிவுறுத்த விரும்பிய இறைவன், “அன்பின் ஐந்தினை” என்று தொடங்கும் செய்யுளைக் கொண்ட களவியல் நூலை ஆக்கி அவர்களிடம் கொடுத்தார்; அந்துலைப், புலவர்கள் எல்லாம் பாராட்டும் பொழுது நக்கிரர் மட்டும் அதைக் குறைக்கிறிப் பழித்தார். அதைக் கண்ட இறைவன், அவர் செருக்கை அழிக்க எண்ணங்கொண்டு, அரிய சுருத்துக்கள் நிறைந்த ஒரு பாடலைப் பாடி “இதற்குப் பொருள் கூறுங்கள்” என்று புலவர்களை நோக்கிக்கூறினார்; அந் நிலையிலும், தம் செருக்குக் குலையாது நின்ற நக்கிரர், “இப்பாட்டு பிழையுடையது” என்று கூறினார்; உடனே இறைவன், “இவன் பொருமை உடையவன்; ஆகவே இவன் குற்றம் என்றால், என் கவி குற்றமூடையதாகாது; நீங்கள் யாரேனும் கூறுங்கள்; என் கவி குற்றமூடையதா?” என்று கேட்டு நின்றார்; புலவர்கள் வாய் திறந்திலர்; அந் நிலையில் “உங்கள் முன் நிற்கும் புலவன் மதுரைச் சொக்கன்; உங்கள் பகை போக்க வந்துளான்; பகை நீங்கி அவனை வழிபடுங்கள்” என்றெல்லாரும் குரல் கேட்டது; உடனே புலவர்கள் அனைவரும் அவரை வணங்கி நின்றனர். அவரும் மறைந்தார்.

இறைவன் செய்த களவியலுக்கு உரை எழுதினர் புலவர்கள் அனைவரும்; உரை எழுதி முடித்த அவர்கள், தங்கள் உரைகளின் தகுதி, தகுதியின்மைகளை அறிந்து கூறுமாறு, இறைவன் திருமுன் நின்று முறையிட்டனர்; இறைவன், புலவர் உருவில் வந்து நின்று, “இவ்வூர், உப்புரிகுடி கிழார்மகஞ்சிய ஊமை உருத்திரசன்மன்முன் உங்கள் உரைகளைக் கூறுங்கள்; அவன் கூறும் முடிவிளை ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று கூறினார்; ஊமை எவ்வாறு உரைவளம் காண்பான் என்று உளங் கவன்றனர் புலவர்கள்; உடனே இறைவன், “உங்கள் உரைகளை அவன்முன் படியுங்கள்; யார் உரைகேட்டுக் கண்ணோர்,

உகுப்பானே அவ்வரையே சிறந்தது எனக்கொள்ளுங்கள்,” என்று கூறி மறைந்தார் ; உடனே புலவர்கள், அவ்வுமை மகனைத் தமிழ்மன்றம் கொணர்ந்து, மண்டபத்தேவைத்து, அவன்முன் தம் உரைகளைப் படித்தனர் ; அவ்வுமை, நக்கீரர், கபிலர், பரணர் இம் மூவர் உரை கேட்டபோதே கண்ணீர் உகுத்தமை கண்டு, அம் மூவர் உரைகளே மிகச் சிறந்தன என அறிந்து, கலந்து வாழ்ந்திருந்தனர்.

(2) பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத் தில், சங்கப் பலகை தந்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் என்ற இரண்டும் கபிலர் கதைகளாகக் கூறுவனவற்றைச் சிறிது காண்போம்.

காசியில் அசுவமேத யாகம் செய்து முடித்த பிரமன், தம் மனைவியர், சரசவதி, சாவித்திரி, காயத்திரி முதலியோ ருடன் கங்கை நீராடச் சென்றான். இடைவழியில், விஞ்சையன் ஒருவன் பாடிய இன்னிசை கேட்டு மயங்கிய சரசவதி, அங்கேயே நின்றுவிட்டாள். கங்கையடைந்த நான்முகன், நாமகள் இல்லாமை கண்டு, அவளை நீக்கி, அவ்விருவருடன் கங்கை மூழ்கிக் கரை ஏறினன். அந்நிலையில் அங்கு வந்து சேர்ந்த நாமகள், “நான் இல்லாதபோது நீ மட்டும் நீராடியது எவ்வாறு?” என்று வெகுண்டு வினா வினாள் ; தான் செய்த குற்றத்தை மறந்து தன்னைப் பழிக் கும் அவளை நோக்கி, “இக் குற்றம் நீங்க, நாற்பத்தெட்டுப் பிறவி மக்களாய்ப் பிறப்பாயாக,” என்று சாபம் கொடுத்தான். சாபம் கேட்டு வருந்தும் மனைவியை நோக்கி, “உன் உடல் உறுப்புக்களைன விளங்கும் எழுத்துக்கள் ஐம்பத் தொன்றில் ஆகாரம் முதல் ஹகாரம் ஈருக உள்ள நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டுப் புலவர்களாக அகரவடிவினானுன இறைவனும் ஒரு புலவனுய்த் தோன்றி, அப் புலவர்களுக்கு அறிலூட்டுவானுக்,” என்று கூறிச் சாப விடை தந்தான்.

அவ்வாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும், நாற்பத்தெட்டு மக்களாய்ப் பிறந்தன ; அவர்கள் அனைவரும் கூடி ஆங்காங்குச்சென்று, தம் அறிவின் திறம் காட்டி வென்று

இறுதியில் மதுரை சென்றனர்; அவர்களை, ஆலவாய்ப்பெருமான், புலவர் உருவில் வந்து வரவேற்றார். அப்போது, அங்காட்டு அரசனாக விளங்கிய வங்கிய சேகரன், புலவர்களின் பெருமையறிந்து, அவர்கள் இருப்பதற்கென்றே, கோயில் வடமேற்கு மூலையில், மண்டபம் ஒன்று கட்டித் தந்து பெருஞ் சிறப்புச் செய்தான்; அதனால் அப் புலவர்கள்பால் அழுக்காறு கொண்ட பிறபுலவர்கள், நாடோறும் அவர்களிடம் சென்று வாதிடலாயினர்; இத் தொல்லை பொறுக்க மாட்டாப் புலவர்கள், இறைவனை அடைந்து, “அவர்கள் அறிவினை அளக்கும் அளவுகோல் ஒன்று தேவை,” என்று கூறி வேண்டி நின்றனர்; அப்போது இறைவன், ஒருமுழச் சதுரப் பலகை யொன்றைக் கொடுத்து, “தகுதி உடையார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழும் வளர்ந்து இடம் கொடுக்கும்; இதை அறிவு அறிகோலாக் கொண்டு உயர்மின்,” என்று கூறி மறைந்தான்; புலவர்கள் அதைக் கொண்டு சென்று, பூசித்தனர்; முதன்முதலில் நக்கிரர் அதில் ஏறினார்; பின்னர்க் கபிலரோடு பரணர் ஏறினார்; இவ்வாறே புலவர்கள் அனைவரும் அதில் ஏறியிருந்தனர்; இதற்குமேல் கூறும் கதை, முன்னர்க் கூறிய கதையினையே பெரும்பாலும் ஒத்துள்ளது.

(3) கடம்பவன புராணத்தில் லீலாசங்கிரக அத்தியாயத்தில் ஒவ்வொரு திருவிளௌயாடல் செய்தியும், ஒவ்வொரு யாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வரும் 15, 19 பாடல்கள் இரண்டும், கபிலர் வரலாற்றின் சில பகுதிகளைக் குறிப்பிடுகின்றன. நக்கிரர், கபிலர், பரணர் உள்ளிட்ட புலவர்கள் இறைவனிடம் வேண்டிப் பலகை பெற்றது முதல், உருத்திர சன்மன் உரைவளம் உரைத்தது வரை யுள்ள கதைகள் முன்கூறிய புராணங்கள் கூறிய முறைப் படியே கூறப்பட்டுள்ளன; புதிதாக ஒன்றும் கூறப்பட வில்லை. ஆகவே, அவற்றை மீண்டும் விரித்துக் கூறுவது வேண்டியதில்லை.

(4) ஹாலாஸ்ய மஹாத்மியம் என்ற வடமொழி நூல், மதுரைச் சொக்காதர் நடத்திய திருவிளௌயாடல்களை,

அகஸ்தியர், சில முனிவர்களுக்குக் கூறியதாக எழுதப் பட்டுளது; அதில் வரும், “சங்கத்தவர்களுக்குச் சங்கப் பலகை தந்தது” என்ற 57-ஆம் அத்தியாயமும், “சங்கப் புலவர்களின் கலகத்தைச் சிவபெருமான் தீர்த்தருளியது” என்ற 61-ஆம் அத்தியாயமும், கபிலர் வரலாறுக்க் கூறுவன் வற்றைத் தொகுத்துக் காண்போம். நான்முகன் யாகம் செய்தது; அவன் நீராடச் சென்றபோது நாமகள் செய்த தவறு; அவன் தவறு கண்டு நான்முகன் கொடுத்த சாபம்; நாமகள் உறுப்புக்கள் புலவர்களாய்ப் பிறத்தல்; புலவர் தம் புலமையைப் புலப்படுத்த நாடு சுற்றிக் கடைசியில் மதுரை அடைதல்; மதுரைச் சொக்கரே அவர்களை வரவேற்றல்; பாண்டிய அரசன் அவர்க்குச் செய்த சிறப்பு; புலவர்கள் பொறுமை; அதற்காகச் சங்கப்புலவர்கள், இறைவனை வேண்டிப் பலகை பெறல்; அப் பலகையின் இயல்பு; புலவர் கள் மயக்கம்; இறைவனே அவர்கள் மயக்கம் தீர்த்தல்; நக்கிரர் வாதம்; களவியல் உரை; ஊமை உருத்திர சன்மன் உதவி ஆகிய இந்நிகழ்ச்சிகளும், இந்நிகழ்ச்சிகளில் கபிலர் கொண்டுள்ள பங்கும், முன்னிரு புராணங்களில் கூறியுள்ள வாரே, இதிலும் குறிப்பிடப்பட்டுள்ளமையால், அவற்றை யெல்லாம் மீண்டும் ஒருமுறை விரித்துக் கூருமல்ல பிற நூல்களில், அவர் வரலாறு பற்றிக் கூறுவனவற்றை நோக்குவோம்.

(5) கபிலர் வரலாறு குறித்துக் கூறும் நூல்களுள், திருவள்ளுவர் சரித்திரம் என்பது சிறிது விரிவான கதை யினைக் கூறுவதால் அதை முதலில் கண்டு மற்றவற்றைப் பின்னர் முறையே நோக்குதல் நன்று.

பண்டைக் காலத்தில் புலவர் பலர் பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்து வாழ்ந்திருந்தனர்; அவர்கள் தம் கல்விச் செருக்கால் சிவபெருமானை மதியாது இகழ்ந்தனர்; அவ்விகழ்ச்சியைப் பொறுக்கமாட்டாச் சிவன், அப் புலவர் களுடைய செருக்கை அடக்குவதற்காகவே, நான்முகனைத் திருவள்ளு வராகவும், திருமாலை இடைக்காட்டாகவும், கலைமகளை

ஒளவையாராகவும் பூமியில் திருவவதாரம் செய்ய அருள் உள்ளம் கொண்டார்.

நான்முகன் ஒரு வேள்வி செய்தான்; அதில் குறுமுனி என அழைக்கப்பெறும் அகஸ்தியர் தோன்றினார்; அவர் கடல் கண்ணி ஒருத்தியை மணந்து, பெருஞ்சாகரன் என்ற மகனைப் பெற்றார்: அப் பெருஞ்சாகரன், திருவாரூரைச் சேர்ந்த புலைச்சி ஒருத்தியை மணந்து ஒரு மகனைப் பெற்றார்; அம் மகனுக்குப் பகவன் என்று பெயரிட்டுக் கலை பல கற்பித்து வளர்த்து வந்தார்; இஃது இவ்வாருக, பிரம்ம வம்சத்தில் வந்த தவமுனி என்பவர் ஒருவர், அருள்மங்கை என்ற அம்மையார் ஒருவரை மணந்து பெண்குழந்தை ஒன்றைப் பெற்றார்; தவஞானத்தின்மேல் பற்றுக்கொண்ட அவர், அக் குழந்தையைப் பிறந்த இடத்தி வேயே விட்டுவிட்டு விராலிமலை நோக்கிச் சென்று விட்டார். அப் பெண்குழந்தையை உறைழூர்ச்சேரிப் பெரும்பறையன் என்பவன் கண்டெடுத்துப் பேணி வளர்த்து வந்தான். அப்போது எதிர்பாராமல் அங்குத் தோன்றிய மண்மாரியால் அச் சேரிமுற்றும் அழிந்து போயிற்று; ஆனால், அப் பெண் மட்டும் எவ்வாரே பிழைத்து விட்டது; பிழைத்த அப் பெண்ணை, அவ்வுரையுடைய மேலார் அகரத்தில் வாழும் நீதியையன் என்பவன் அழைத்துச் சென்று வளர்த்து வந்தான்.

ஆண்டுகள் பல கழிந்தன; கலைகள் பல கற்றுத் துறைபோய் பண்டித மணியாய் விளங்கிய பகவன், காசிநோக்கிச் சென்று கொண்டிருந்தான், இடைவழியில், அம் மேலார் அகரம் வந்த அவன், அவ்வூர் அறச்சாலை ஒன்றில் தங்கி ஒருநாள் இருந்துபோக எண்ணினான். அங்கே, அவன் நாட்கடன் முடித்து, உணவிற்கு ஆவன ஆக்கிக்கொண்டிருந்தான். அப்போது, அவ்வறச்சாலையின் காப்பாளரான், அங் நீதிஜூயனின் வளர்ப்புப் பெண்ணுகிய அப் பெண் அங்கே வந்தாள்: பகவன், அவளைக்கண்டு, சினம் கொண்டு “யார் நீ? புலைச்சியோ? வலைச்சியோ? இங்கு ஏன் வந்தாய்?” என்று அதட்டித் தன் கையிற் பிடித்திருந்த

சட்டுவத்தால், அவள் தலையில் இரத்தம் பெருக அடித்துத் துரத்திவிட்டான்.

சில ஆண்டுகள் கழிந்தன; காசி சென்ற பகவன் கங்கை நீர் கையிலேந்தி மீண்டு வரும்போது, அதே அறச் சாலையில் தங்குமாறு விதி கடைக்கூட்டிற்று; அப்போது அதே பெண் அங்கு வந்தாள்; இளமை யளித்த ஈடிலா அழகோடு விளங்கும் அவளைக்கண்டு பகவன் காதல் கொண்டு கருத்திழந்து நின்றான். அவளை அங்கிலையில் கண்ட நீதி ஐயன், பகவனை அடுத்து, “ஐய! அவள் என் பெண்; விரும்பினால் மனம் முடித்துக்கொள்ளுங்கள்,” என்று கூறினார். அவனும் இசைந்தான்; திருமணம் இனிது நடந்தது; திருமணத்தன்று ஐந்தாம் நாள் எண்ணெய் நீராட்டின்போது, அவள் தலையில் சட்டுவத்தால் ஏற்பட்ட வடு இருப்பது கண்டு, அவள் வரலாறு கேட்டறிந்து, தன் கையால் அடியுண்ட ஆதியாள் அவள் என்பதறிந்து, அவளோடு வாழ மறுத்து வெளியேறிச் செல்லலாயினான்; அன்றமுதல் அப் பெண்ணிற்கும் ஆதி என்பதே பெயருமாயிற்று.

அவன் தன்னை வெறுத்துச் செல்கிறான் எனினும், அவள் அவளை விடாது பின்பற்றிச் செல்லத் தொடங்கி னாள்; எது கூறியும் விடாது பின் தொடரும் அவளை இடைவழியில் மறுத்து, “பெண்ணே! நான் எவ்வளவு கூறியும் நீ நிற்க மறுக்கின்றீன; உனக்கு உண்மையில் என்பால் அன்பிருக்குமாயின், நான் கூறியவாறு கேட்டல் வேண்டும்; அஃதாவது, உனக்குக் குழந்தைகள் பிறக்கு மானால் அவற்றைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் பின்தொடர்ந்து வருதல் வேண்டும்; இதற்கு இசைவையாயின் நின்னை நான் ஏற்றுக்கொள்வேன்,” என்றனன். அவளும் அதற்கு இசைந்து அவனுடன் சென்றாள்; இடையில் பாணர் சேரியில் ஒருநாள் இரவு தங்கினர்; அங்கே அவள் வயிற்றில் அரன்கட்டளைப்படி நாமகள், ஒளவையாக வந்து பிறந்தாள்; கணவன் கட்டளைக்குப் பணிந்து குழந்தையை விட்டுப் பிரியும் அவள், குழந்தையின் எதிர்

காலம் எண்ணி இரங்கி ஏங்கினாள்; தாயின் துயர்னிலை கண்ட குழந்தை, ஒரு பாட்டுப் பாடி அவள் கவலையை மாற்றிற்று; பாடலைக் கேட்ட அவளும் அகம் மகிழ்ந்து மனந் துணிந்து விட்டுச் சென்றாள்; இவ்வாறே தொண்டை நாட்டு ஊற்றுக்காட்டில் பிறந்த உப்பை என்ற பெண் குழந்தையையும், சோழநாட்டுக் கருவூரில் பிறந்த அதிக மாளையும், புகார் நகரத்தில் பிறந்த உறுவையையும், அங்கங்கேவிட்டுச் சென்றனர்; பின்னர்த் திருவாரூரில் கபிலர் பிறந்தார்; அப்போது அவர்,

“கண்துழையாக் காட்டிற் கருங்கல் தவளைக்கும்
உண்ணும் படிஅறிந்து ஊட்டுமவர்—நண்ணும்
நமக்கும் படியளப்பார் நாளியோர் பாகர்
தமக்கும் தொழிலென்ன தான்.”

என்ற பாடலைப் பாடிப் பெற்றேரைத் தேற்றி அனுப்பினார்; கபிலருக்குப் பின்னர், வள்ளி, திருவள்ளுவர் என்ற இரு குழந்தைகளும் பிறந்தன. அவற்றையும், அவை பாடிய பாடல் கேட்டு விட்டுச் சென்றனர். கபிலர் பிறப்புக் குறித்து, திருவள்ளுவர் சரிதை கூறும் கதை இது:

(6) கபிலரகவல் என்ற சிறு நால், கபிலர் செய்தது என்பர் சிலர்; கபிலரை வளர்த்து வந்த பார்ப்பனான், அவருக்கு உபநயனம் செய்யக்கருதிப் பார்ப்பனர் சிலரை அழைக்க, அவர்கள் “பார்ப்பார் குலத்தில் பிறவாத இவனுக்கு உபநயனம் செய்துவையோம்,” என்று மறுத்த போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது என அப் பார்ப்பனர்க்கு அறிவுரை கூறியதாக அமைந்துள்ள இச் சிறுநால்; இதில், கபிலரே தம் வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது; அதை அப்படியே கூறுகின்றேன்:

“அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கண்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினில் அன்று அவதரித
கான்றுளை யாகிய கபிலனும் யானே;

என்னுடன் பிறந்தவர் எத்தனைபேர் எனின்,
ஆண்பால் மூவர்; பெண்பால் நால்வர்;
யாம்வளர் திறம்சிறிது இயம்புவல் கேண்மின்;
ஊற்றுக் காட்டனும் ஊர்தனில் தங்கியே
வண்ணார கத்தில் உப்பை வளர்ந்தனள்;
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்
சான்றேர் அகந்தனில் உறுவை வளர்ந்தனள்;
ஏப்புக் கருவியோர் நண்ணிடும் சேரியில்,
பாணர் அகத்தில் அவ்வை வளர்ந்தனள்;
குறவர் கோமான் கொய்தினைப் புனம்குழ்
வண்மலைச் சாரவில் வள்ளி வளர்ந்தனள்;
தொண்டை மண்டலத்தில் வண்தமிழ் மயிலைப்
பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்;
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன்;
பாளூர் நீர்நாட்டு ஆளூர் தன்னில்
அந்தனர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.” (கபிலரகவல்)

(7) நூறுமிர்தம் என்னும் நூல், யாளிதத்தன் என்னும் முனிவன், தன்னால் வெட்டுண்டு கிணற்றில் தள்ளப்பட்ட ஆதப்புலைச்சி என்னும் அறிவில்லாச் சண்டா ளப் பெண்ணை, ஒரு பிராமணன் எடுத்து வளர்த்துப் பின் னர்த் தனக்கே மணம் செய்து கொடுக்கக் கொண்டு கபிலர் முதலாக ஏழு மக்களைப் பெற்றுன் என்று கூறு கிறது.

(8) புலவர் புராணம், ஒளவையார் சுருக்கம், “நான் முகன் அம்சமான பகவன் என்னும் அந்தனைனும், கலை மகள் அம்சமான ஆதி என்பவரும் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்; அவ்வெழுவருள் ஆண்மக்கள் மூவர்; பெண்மக்கள் நால்வர்; ஒளவையார், வள்ளுவர், கபிலர் அதியமான் என்னும் நால்வரும் தம் புலமை உலகிற்கு விளங்கி நிற்குமாறு செய்தனர்; மற்றைப் பெண்கள் மூவரும் தம் இயல்பினை வெளிக்காட்டாது இருந்துவிட்டனர்,” என்று கூறுகிறது.

(9) பன்னிரு புலவர் சரித்திரம் என்ற நால், “வேத மொழி என்பாருக்குப் பேராளி என்றோர் மகன் பிறந்தான்; அம் மகனுக்குப் பன்னிரண்டாம் ஆண்டு நிகழ்கையில், அவ்வூரில் வாழ் ஓர் இழிகுலத்தாலுக்குப் பெண் மக வொன்று பிறந்தது; அப் பெண் பிறந்தமையால் ஊருக்கு அழிவுண்டாம் எனக் கருதி ஊரார் அப் பெண்ணைக் கொல்லத் துணிந்தனர்; ஆனால் வேதமொழியார், அப் பெண்ணை ஒரு பேழையுள் வைத்துக் காவிரிவெள்ளத்தில் விட்டுவிட்டார்; ஆற்றில் வந்த அப் பெண்ணை அந்தணன் ஒருவன் எடுத்து வளர்த்தான்; சில ஆண்டு கழித்து, புண்ணிய நீராடல் குறித்து அங்கு வந்த பேராளியார், அப் பெண்ணை மணம் செய்துகொண்டார்; மணம் முடிந்த பின்னர், அவள், தன் தந்தையால் ஆற்றில் விடப்பட்ட இழிகுலப் பெண் என்பதறிந்து, அவளை விட்டுப் பிரிந்து போய்விட்டார்; பின்னர், அப் பெண் தன்னைக் காத்து வந்த அந்தணன் ஒருவன் விட்டுச் சென்ற பெரும்பொரு கோடு காசி சென்று, கங்கைக் கரையில் அரச்சாலை அமைத்து வருவோர்க்கு அன்னமிட்டு, அவர்பால் தன் வரலாறு கூறி அழுது வருவாயினால்; ஒருநாள் பேராளியார் அங்கு வர, அவர்க்கும் அன்னமிட்டு வழக்கம் போல் தன் வரலாறு கூறி அழுதாள். அந்நிலையில் அவர், அவள் நற்குணம் கண்டு, அன்றமுதல் அவகோடு வாழ்ந்தனர்; பின்னர் அவர்க்கு ஏழு குழந்தைகள் பிறந்தன; அம் மக்களுள் ஒருவர் நம் கபிலர்.

இக் கதைகள் அணைத்தையும் ஒப்பு நோக்கியவழி, இவையெல்லாம் ஒன்றற்கொன்று மாறுபடக் கூறுகின்றன என்பது புலனும். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் இரண்டனுள், பழைய திருவிளையாடல் எனச் சிறப்பிக்கப் படும் திருவாலவாயுடையார் திருவிளையாடல் காலத்தால் முற்பட்டது; அதனால், சங்கப் புலவர்களின் முற் பிறப்பு வரலாறு ஒன்றும் கூறப்படவில்லை; சங்கப்புலவர்களோடு புலவர் பலர் வாதம் புரிந்தனர் என்றும், அதனால் மனம்

தளர்ந்த சங்கப்புலவர்கள், மதுரைச் சோமசுந்தரப் பெருமானிடம் முறையிட்டுப் பலகை வேண்டினார்கள் என்றும் கூறப்படும் செய்திகளும் அதிற் காணப்படவில்லை; சங்கப்புலவர்கள், நாமகளின் உடற்கூறுகளின் அம்சமாம் என்றும், நாமகள், நான்முகன்பால் பெற்ற சாபத்தின் விளைவால், அவ்வெழுத்துக்களே அப் புலவர்களாய்ப் பிறந்தன என்றும் கூறப்படும் புலவர்களின் முற்பிறப்பு வரலாறு களும், பிறவும், வடமொழிலூலாஸ்ய மஹாத்மியத்திலும், அதை முதல்நூலாகக் கொண்டு இயற்றப்பெற்ற பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் பூராணத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன, ஆகவே, இவைபெல்லாம் பின்னர் நுழைக்கப்பட்ட பிற்காலத்தார் கற்பனைகளே என்பது தெளிவு.

மேலும் கபிலர் பிறப்புக் குறித்தும் அவரோடு உடன் பிறந்தாராகக் கொள்ளும், ஒளவையார், உப்பை, உறுவை, அதிகமான், வள்ளி, வள்ளுவர் முதலியோர் பிறப்புக் குறித்தும் வழங்கும் கதைகளை ஒருமுறை நோக்கிய எவரும், அக் கதைகளிடையே ஒருமைப்பாடு இல்லாமையைத் தெளிவாக உணர்வார்.

திருவள்ளுவர் சரித்திரம், அகஸ்தியர் புதல்வர் பெருஞ்சாகரர் என்பவருக்கும் திருவாளூர்ப் புலைச்சி ஒருத் திக்கும் பிறந்தவர் பகவன் என்றும், தவமுனி என்பவருக்கும், அருணமங்கை என்னும் பார்ப்பனப் பெண்ணிற்கும் பிறந்து முதலில் உறையூர்ப் பெரும் பறையனாலும், பின்னர் நீதிஜூயன் என்னும் பார்ப்பனாலும் வளர்க்கப்பட்ட வள் ஆதி என்றும் கூறுகிறது.

கபிலரகவல், பகவன் பிறப்புக் குறித்து ஒன்றும் கூறாது, அவனை அருந்தவமாமுனி என்று மட்டும் குறிப் பிட்டுவிட்டு, ஆதியைக் கருவூர்ப்புலைச்சி என்று கூறுகிறது.

ஞானமிர்தம், கபிலர் முதலியோர் தங்கை பகவன் என்பதற்கு புதிலாக, யாளிதத்தன் என்னும் பெயரினான்

என்றும், தாய் ஆதப்புலைச்சி என்றும் குறிப்பிட்டு, அவர் இருவர்க்கும் திருமணத்தொடர்பு உண்டானது குறித்துப் புதியதொரு கதை கூறுகிறது.

பண்ணிரு புலவர் சரித்திரம், கபிலர் தந்தை, வேத மொழியார் என்பார் மகன் பேராளி என்னும் பார்ப்பனன் என்று மட்டும் கூறி, அவர் தாய்பெயர் குறியாது, அவர்களோர் இழிகுலப் பெண் என்று மட்டும் குறிப்பிட்டு, இருவர் பிறப்புக் குறித்தும், அவர்கள் வளர்ந்த வகை குறித்தும் மணம்கொண்ட முறை குறித்தும் புத்தம் புதிய புனீந்துரைகளைக் கூறுகிறது.

திருவள்ளுவர் சரித்திரம் நான்முகன், வள்ளுவராக வும், நாமகள் ஒளவையாராகவும் அவதரித்தனர் என்று கூறப், புலவர் புராணம், நான்முகன், பகவனுகவும், நாமகள் ஆதியாகவும் அவதரித்தனர் என்று கூறி முன்ன வற்றேடு முரண்படுகிறது.

திருவள்ளுவர் சரித்திரம் முதலாயின, ஒளவையார் பிறந்த இடம் பாணர்சேரி என்று மட்டும் குறிப்பிட்டு ஊர் குறிப்பிடாமல் போக, அவர்கள் வரலாறு கூறும் நூல்களுள் ஒன்றுகிய விநோதரச மஞ்சரி, அவர் உறை யூர்ப் பட்டினத்துச் சாவடியில் பிறந்தார் என்று கூறுகிறது.

இவ்வாறு கபிலர் முதலியோர் பிறப்புக் குறித்து வழங்கும் கதைகள் எல்லாம், ஒன்றற்கொன்று மாறுபடுவன வாகவே காணப்படுதலால், அக் கதைகள் எல்லாம் பிற்கால மக்கள் மனக் கற்பணையில் தோன்றி வளர்ந்தனவேயன்றி உண்மை வரலாறுகளாகா; ஆகவே, அவற்றை அடிப்படையாகக்கொண்டு, கபிலர் முதலியோர் வரலாற்றினை வரையறுப்பது அறிவுடைமையாகாது.

“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதிபகவன் முதற்றே உலகு” என்ற முதற் குறளில் வரும் ஆதிபகவன் என்ற சொல்லை, ஆதியும், பகவனும் என இரு சொல்லாகக் க.—8

கொண்டு, அவை, அக் குறளாசிரியர் வள்ளுவனுரின் தாய் தந்தையரைக் குறிக்கின்றன எனக்கொண்டோர் கற்பனையை அடிப்படையாகக் கொண்டே இக் கதைகள் எல்லாம் தோன்றியிருத்தல் வேண்டும்.

இனி, கபிலர் வரலாறு உரைக்கும் நூல்களுள் கபில ரகவல் என்பதும் ஒன்று: அந் நூலை இயற்றியவர் கபிலரே ஆதலின் அவர் கூறும் வரலாற்றினையும் ஆதாரமற்றது எனத் தள்ளுதல் அறிவுடைமையாகுமோ எலா எண்ணுவர் சிலர்.

சங்க நூல்களால் அறியப்படும் நம் கபிலர், “பார்ப் பார்க் கல்லது பணிபறியலை,” “அந்தணன் புலவன்” என்று பாடிப் பார்ப்பனர் குலத்தை மதித்துப் பாராட்டியுள்ளார்; ஆனால், கபிலரகவல், பார்ப்பனர் பிறப்பால் உயர்ந்தவர் என்ற கொள்கையினை வன்மையாகக் கண்டிக்கிறது.

சங்க காலத்துப் பாட்டுக்களில் இடம்பெற்ற, பல வட சொற்கள், கபிலரகவல் என்ற சிறு நூலில் இடம் பெற்றுள்ளன; கபிலரகவல் என்ற நால், சொல் அமைப்பு முறைகளாலும், சங்க காலத்திற்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தது என்று அறிவிக்கின்றது.

கபிலரகவல், கபிலரால் இயற்றப்பட்டது என்பதற் குப் பத்திரகிரியர் இயற்றிய மெய்ஞ்ஞானப் புலம்பல் என்ற நூல் தவிர, வேறு புறச்சான்றுகளோ, அக்ச சான்றுகளோ கிடைத்தில். ஆகவே, கபிலரகவல், “பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறஞ்சையை அடிப்படையாகக் கொண்டு, மக்கட் பிறப்பில் காணப்படும் சாதி வேறுபாடுகளைக் கரண்பித்து ஒழுகிக்க விரும்பிய உள்ள முடைய பிற்காலப் புலவர் ஒருவர் இயற்றியதே அன்றி, சங்கப்புலவராய் கபிலர் இயற்றியதன்று. ஆகவே, அது கூறும் வரலாறும் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று.

கா. கபிலர் இயற்றியன எண்ப்படும் நூல்கள்

பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்ற சங்க நூல்களுள் வரும் பாடல்கள் எல்லாம் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என இருவகைப் படும். அத்தகைய அகப்பாடல்களுள் கபிலர் பாடியவை நூற்றுத் தொண்ணோற்று ஏழு : நற்றினை, இருபது; குறுந்தொகை, இருபத்தொன்பது ; ஐங்குறு நூறு, நூறு; கலித்தொகை, இருபத்தொன்பது ; அகநானுறு, பதி எண்ட்டு ; குறிஞ்சிப் பாட்டு, ஒன்று அகத்துறைப் பாடல்கள் ஐங்குவகைத் துறைக்கண் அடக்கப்படும் ; அவ்வாறு கொண்டால், கபிலர் பாடிய அகத்துறைப் பாடல்களுள், குறிஞ்சித்தினையைச் சேர்ந்தவை 191 ; மூல்லைத்தினைப் பாட்டு 1 ; மருதத்தினைப் பாட்டு 1 ; நெய்தல்தினைப் பாட்டு 3 ; பாலைத்தினைப் பாட்டு 1. இவற்றை நோக்கக் கபிலரைக் குறிஞ்சித்தினைப் புலவர் என்றே குறிப்பிடலாம் போல் தோன்றுகிறது. இனி, புறத்துறைப் பாடல்களுள், கபிலர் பாடியவை எழுபத்தெட்டு; பதிற்றுப் பத்து, பத்து; புநானுறு, இருபத்தெட்டு; இன்னு நாற்பது, நாற்பது. புறத்துறை தழுவிய இப் பாடல்களுள், இன்னு எற்பதின்கண்வரும் பாடல்கள் நாற்பதும், நீதி யுரைத்தல் ஒன்றே பொருளாகப் பாடப்பட்டவை ; ஏனைய பாடல்கள் எல்லாம், பாரி முதலியோரைப் பாராட்டிய பாடல்களாம். ஆக, அவர் பாடியவை என்று உண்மையாக்க கொள்ளத்தக்க பாடல்கள், இப் பாடல்கள் இருநூற்று எழுபத்தெந்து மட்டுமேயாம்.

இனி, கபிலர் பாடிய பாடல்கள் என, சில பாடல்களைக் கூறுவார் ; அவை : பன்னிரு பாட்டியல் என்னும் ஒருவகைச் செய்யுள் இலக்கணம் கூறும் நூல், பதினெண் ஒரும் திருமுறை என்ற வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும் மூத்தாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் தோத்திரப் பாடல்கள் கொண்ட மூன்று நூல்கள், கபிலரகவல் என்ற சிறு நூல், இன்னு நாற்பது என்ற நூலிற்

கடவுள் வாழ்த்துச் செய்யுளாக வரும் முதற் செய்யுள், “தினையனவு போதா” எனத் தொடங்கும் திருவள்ளுவ மாலைச் செய்யுள், “நெட்டிலை யிருப்பை” எனத் தொடங்கும் தனிச் செய்யுள்.

பாட்டியல் சங்ககாலப் புலவர்கள் அறியாதது. முத்த நாயனார் என்பது விநாயகரைக் குறிப்பது; விநாயகர் வணக்கம் கி. பி. ஏழாம் நாற்றுண்டிற்குப் பிறகே தமிழகத்தில் இடம்பெற்றது என்பார், கி. பி. 642-ல், சாளுக்கியர் தலைகர் வாதாவியை அழித்து வெற்றி கொண்ட பல்லவ நரசிம்மவர்மனின் படைத்தலைவர், சிறுத் தொண்டர் என அழைக்கப்பெறும் பரஞ்சோதியார், அவ் வாதாவியினின்றும் கவர்ந்துவந்த பொருள்களுள் விநாயகரும் ஒன்று; அதுவே வாதாவி விநாயகர் என்று அழைக்கப்படும்; அதுவே தமிழகத்தில் வழங்கப்பெற்ற முதல் விநாயகர் வடிவம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்; அதற் கேற்ப, வைத்திகக் கடவுளர் பலரையும் குறிப்பிடும் சங்க நால்களில், விநாயகர் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. ஆகவே, கி. பி. இரண்டாம் நூற்றுண்டைச் சேர்ந்த சங்க காலப் புலவராகிய கபிலர், விநாயகரைப் பாராட்டிப் பாடி னார் என்ற பொருந்தாது. மேலும் இரட்டைமணிமாலை போன்ற பிரபந்தங்கள் சங்ககாலத்தில், தமிழ்மொழி வரலாற்றில் இடம்பெறவில்லை. ஆகவே, முத்தநாயனார் இரட்டைமணிமாலை கபிலர் பாடியது அன்று. பதினெண் ரூம் திருமுறையைச் சார்ந்த ஏனைய இரு நூல்களும், அவை கூறும் பொருள், அவை அமைந்திருக்கும் முறை, அதன்கண் வந்துள்ள வட்சொற்கள் இவற்றைக்கொண்டு நோக்கின், அவை, கபிலரால் இயற்றப்பட்டன அல்ல என்பது புலனும்; பின்னால் வந்த, கபிலதேவ நாயனார் என்ற சைவர் ஒருவர், செய்த இந் நூல்களைப் பெயர் ஒற்றுமை கருதி, கபிலர் பாடினார் எனப் பிற்காலத்தார் கூறிவிட்டனர்.

“கபிலரகவல்” கபிலர் இயற்றிய நூலன்று என்று முன் அவரைப் பற்றிய கதைகளைப்பற்றிக் கூறிய இடத்தி

லேயே கூறப்பட்டுள்ளது. திருவள்ளுவ மாலையில் வந்துள்ள செய்யுள்கள் எல்லாம் திருவள்ளுவர், அவர் திருக்குறள் இவற்றிடத்தில் பெருமையும், மதிப்பும் கொண்ட ஒருவரோ, பலரோ அவர்களைப் பாராட்டிப் பாடிய பாடல்களை, அவை தாம் பாடியன எனப் பிறர் அறிந்தால் அவற்றை மதியார் என மனத்திடைக் கொண்டு, சங்ககாலப் புலவர்கள் பெயர்களோடு இணைக்கப்பட்டுவிட்டன என்றே அறிஞர் கருதுவர்; அத்தகைய பாடத்துள்ளன்றே, “தினையளவு போதா” என்ற இப் பாட்டும்; ஆகவே, இதுவும் கபிலர் பாட்டன்று; இன்னு நாற்பதில் வரும் கடவுள் வாழ்த்துச் செய்யுள், விநாயகரை வாழ்த்துகிறது; ஆகவே, மூத்த நாயனார் இரட்டைமணிமாலைக்குக் கூறிய காரணமே இதற்குக் கூறி, இதுவும் கபிலர் பாடிய பாட்டன்று என்று கொள்வதே பொருந்தும். தமிழ் நாவலர் சரிதை, கபிலர் பிறந்தபோது, பிரிந்துசெல்ல மனமின்றி வாடும் தாய்க்குத் தேறுதல் கூறிப் பாடிய பாட்டு “நெட்டிலை இருப்பை” என்ற செய்யுள் என்கிறது; அப்போது அவர் பாடிய பாட்டு “கண்ணுழையா” எனத்தொடங்கும் பாட்டே என்று கூறுகின்றன தனிப் பாடல் திரட்டும், திருவள்ளுவர் சரிதையும்; கபிலர், தனக்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியரோடு உலாவச் சென்றபோது அவர் கட்டளைப்படி பாடிய பாட்டு “நெட்டிலை இருப்பை”, என்று கூறுவாரும் உளர்; இத்தகைய முரண்பாடுகள் உள ஆதலாலும், பொதுவாகவே, தனிப்பாடல் திரட்டின் கண் வருவனவோ, தமிழ்நாவலர் சரிதைக்கண் காணப்படுவனவோ உண்மையான பாடல்கள் அன்றென்பதே ஆராய்ச்சியாளர் கருத்து. ஆகவே, “நெட்டிலை இருப்பை” என்ற செய்யுளோ, “கண்ணுழையா” என்ற செய்யுளோ கபிலர் பாடிய செய்யுளன்று என்றே கொள்க.



கழக வெளியீடு : சூசக

பதிப்பாளர் :

திருநெல்வேலித் தென்னிந்திய
கைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,
1/140, பிராட்வே, சென்னை-1.

தலைமை நிலையம் :

98, கீழைத் தேர்த்தெரு, திருநெல்வேலி-6.

அப்பர் அச்சகம், சென்னை-1.